

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

திருமழிசைப்பிரான் திருவாய்மலர்ந்தருளிய

# நான்முகன் திருவந்தாதி.

---

பேருமாள் கோயில்

பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் வஸ்வாமி

அருளிய

“திவ்யார்த்த தீபிகை” யென்னும்

உரையுடன்,  
ஓமார்த்த பாஷ்டிக்குஞ்சை - 80  
—  
ACC 149048

சென்னை M. R. கோவிந்தவஸாமி நாடுவொல்,  
மாடல் அச்சக்கூடத்தில்,  
அச்சிடுவிக்கப்பட்டது.

கக்கிலலை •

1929.

(Registered Copy Right.)

22.4.17.21.34

N29

149048

பூமித். உ. வே. (காஞ்சிபுரம்) பிரதிவாதிபயங்கரம்  
அண்ணங்கராசார்யர் ஸ்வாமிகள் அருளிச்சேய்த க்ரந்தங்கள்.

|   | ரூ. அ.   |
|---|----------|
| திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி விரிவுரை   | ... 3 0  |
| திருப்பாவையின் விரிவுரை   | ... 1 4  |
| ஷட் காலிகோ பைண்ட்   | ... 1 0  |
| ஈச்சியார் திருமொழி விரிவுரை   | ... 1 8  |
| ஷட் காலிகோ பைண்ட்   | ... 1 12 |
| பெருமாள் திருமொழி விரிவுரை  | ... 1 4  |
| ஷட் காலிகோ பைண்ட்   | ... 1 8  |
| திருச்சங்த விருத்தத்தின் ஷட்  | ... 1 10 |
| திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனுதிப்ரான், }<br>கண்ணிநண் சிறுத்தாம்பு—இவற்றின் விரிவுரை }<br>ஷட் காலிகோ பைண்ட் | ... 1 0  |
| பெரிய திருமொழி விரிவுரை 1,2 பத்துக்கள்  | ... 1 4  |
| ஷட் 3, 4, 5 பத்துக்கள்  | ... 3 0  |
| முதல் திருவங்தாதி விரிவுரை  | ... 3 8  |
| இரண்டாந்திருவங்தாதி விரிவுரை  | ... 1 8  |
| மூன்றாந்திருவங்தாதி விரிவுரை  | ... 1 4  |
| திருவெழுகற்றிருக்கையும், திருமடல்களும் விரிவுரை   | ... 1 4  |
| திருவாசிரியம், பெரிய திருவங்தாதி  | ... 2 4  |
| இராமாநஶ நூற்றாந்தாதி  | ... 2 0  |
| கூரத்தாழ்வான் வைபவம்  | ... 0 12 |
| ஸ்ரீவசநஷ்டங்ஙஸாரம் (ஸுலத்துடன் கூடியது.)  | ... 0 4  |
| ஷட் காலிகோ பைண்ட்   | ... 1 0  |
| முகுந்தமாலையின் தெளிவுரை  | ... 1 4  |
| ஆளவுந்தார் ஸ்தோத்ரத்தின் தெளிவுரை   | ... 0 6  |
| ஷட் காலிகோ பைண்ட்   | ... 0 12 |
| ஸ்தாதர்சநசதகம் மிகத்தெளிவானதமிழுரை  | ... 1 0  |
| சேஷாவதாரச் சிறப்பு  | ... 1 0  |
| மய்க்காரதத்துவம்  | ... 0 3  |
| ஸ்தோத்ரவயாக்யான சோதகம்  | ... 0 2  |
| ப்ரணவாதிகாரதத்துவம்   | ... 0 3  |
| வாதஸல்யார்த்த விவரணம்   | ... 0 4  |
| விதவாவபக விதவம்லகம்   | ... 0 2  |
| உபங்கரிஷரத்தமாலா (க்ரந்த விபி) ஸம்ஸ்க்ருத பாகாஷ   | ... 0 4  |
| பாதகாஸஹஸ்ராவதார தத்துவம்  | ... 0 6  |
| வேதாத்யயக்ஞர்வஸ்வம்   | ... 0 4  |
| ஷட்      ஷட்  | ... 0 12 |

### தேவங்குலிபிப் பிரசரங்கள்.

|   |          |
|---|----------|
| வரதராஜஸ்தவம் ஸ்ரீஸ்தவக் மணிப்பாக்ஷலியாக்கியானம் | ... 1 8  |
| அதிமாநவத்தவம்                                   | ... 0 12 |
| திருப்பல்லாண்டு விரிவுரை                        | ... 0 4  |
| ஆசார்ய ஹருதய மூலம்                              | ... 0 8  |
| ஏழாந்த மூலம்                                    | ... 0 6  |

ஶ:

பேருளாளன் பேருந்தேவித்தாயார் திருவடிகளே சரணம்.



ஆழ்வார் எம்பெருமானுர் ஜீயர் திருவடிகளே சரணம்.

## பொதுத் தனியன்கள்.

---

(நம்பெருமாள் அருளிச்சேய்தது.)

ஸ்ரீஸெலைஸாத்யாவாகு யீஹகுாதி மாணாண்டவடி ।

யதீந்திரபுவணங்வதெந ராஜிஜாதாதாங்நாநிடி ॥

[ஸ்ரீஸெலைஸ தபாபாத்ரம் தீபக்த்யாதி குனோனவம்.  
யதீந்தரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.]

(ஆழ்வான் அருளிச்சேய்தவை.)

மகஷ்ணாயஸாரதி ராது வதெந மாராவா லீராடி ॥

பொநிதூரிசுநாத + ராசிரநாஜவஸுவாணெளஸாண்புவதெநு ॥

[லக்ஷ்மீநாதஸமாரம்பாம் + வந்தே குருபரம்பராம்.

யோ நித்யமச்யுத + ராமாதுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே.]

(ஆளவந்தார் அருளிச்சேய்தது.)

இதாவிதா பாவதபி + புண்டாதி திடுதீடுக்கா ॥

[மாதா மிதா யுவதய: + ப்ரணமாமி மூர்த்தா.]

(ஸ்ரீபராசரப்பட்டர் அருளிச்சேய்தது.)

ஹடுதஙஸாஸு + ஸ்ரீதீதாதாஸாதாநிஂ பூணதொவுநிதூடி ॥

[துதம் ஸரச்ச + ஸ்ரீமத்பராக்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.]



ஃ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்.

## நான்முகன் திருவந்தாதி.

இது மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார்களுள் நான்காமவரான திருமழிசைப்பிரான் திருவாய்மலர்ந்தருளியதும் காலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமங்காதமுகிகளால் வகுக்கப்பட்ட இயற்பாவில் நான்காவது பிரபந்தமுமாகும். இப் பிரபந்தம் “நான்முகனை” என்று தொடங்கப் பெற்றதனால் முதற் குறிப்பென்னும் மிலக்கணவகையால் நான்முகன் திருவந்தாதியென்று இதற்குத் திருஞாமமிட்டு வழங்கலாயினர் முன்னோர்: ‘அமலஞுதி பிரான்’ ‘கண்ணினுண் சிறுத்தாம்பு’ என்பன போல. கீழ்க்கழிந்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகள் மூன்றாக்கும் பின்னர் இத் திருவந்தாதி திருவவதரித்தமைபற்றி இதனை ‘நாலாங் திருவந்தாதி’ என்றும் ‘நான்காங் திருவந்தாதி’ என்றும் வழங்கலாமென்பர் கிளர்; நான்முகன் திருவந்தாதியென வழங்குதலே ஸம்ப்ரதாய மென்றுணர்க.

இ இவ்வாழ்வாரது சரித்தோ ஏலாறுகள் முதலாயிரத்தைச் சேர்ந்த திருச்சாம்பாடு விருத்தத்தின் உரைத் தொடக்கத்தில் கண்டத்தக்கன.

பொய்கை பூதம் பேராழ்வார்களென்னும் முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானது சிரலேஹதுக கடாசங் விசேஷத்தினாற் பெற்ற பத்திப்பெருங்காதலினால் அவன் படிகளை முற்றுங்கண்டு அதுபவித்து அவ்வநுபவ பர்வாஹமருபமான நடை விளங்கு தமிழ் மாலைகளாலே ஸ்ரீமந் நாராயணனே பரதெதய்வுமென்று நிஷ்கர்ஷித் தருளினர் மூன்று திருவந்தாதிகளிலும். அவர்கட்கு அடுத்த ஆழ்வாராகிய இத்திருமழிசைப்பிரானும் எம்பெருமானுடைய அநக்ராஹவிசேஷத்தாலே மயர்வற மதிநலம்பெற்று அவனுடைய திவ்யாத்மஸ்வரூபத்தையும் ஸ்வரூபத்தைப்பற்றின திருக்கல்யாண குணங்களையும் திவ்யமங்கள விக்ரஹத்தையும் அதனை இடை விடாது அதுபவிக்கும் பாக்கியம் வாய்ந்த பிராட்டிமார்களையும், அவர்களுமவனுமான சேர்த்தியிலே கிஞ்சித்கரிக்கும் ஸமரிகளையும் கைங்கரியத்திற்கு ஏகாந்தமான பரமபதத்தையும் லீலாவிட்டு யோகத்தையும் உள்ளபடி ஸாக்ஷாத்கரித்து அதுபவித்துக் கொண்டு மார்க்கண்டேயாதிகளைப்போலே நெடுங்காலம் இந்த ஸம் ஸார மண்டலத்திலே காலங்சென்றது மறியாதே எழுந்தருளி பிரூந்து நாட்டில் சேதநர் பலரும் ரஜஸ்தமோ குணங்கட்கு வசப் பட்டும் வசநாபாஸங்களைக் கொண்டும் தேவதாந்தரங்களை வழிபடு தெப்வமாகக்கொண்டு வைதிக மார்க்கத்தினின்று நமுவிக் குத் ருஷ்டி மார்க்கத்தைப்பேணி மேன்மேலும் ஸம்ஸாரத்தையே வளரச்செய்துகொண்டு அநர்த்தப்படுகிறபடியைக் கண்டு, பிறர்படு மார்த்தம் பொறுக்கமாட்டாத பரம க்ருபையினால் தேவதாந்தர பரத்துவத்தை சிராகரித்து ஸ்ரீமந்நாராயண பாரம்பத்தை ஸ்தா பித்து அளைவரும் பகவத்ப்ரவணராம்படி திருத்தியருளுகிறார், இப்பிராபந்தத்தால்.

புதிஃ

ஆம்வார் திருவடிகளே சரணம்.

## நான்முகன் திருவந்தாதி தனியன் உரை.

[சீராமப்பிள்ளை யருளிச்செய்த தனியன்.]

(இநுவிக்கப் பேரிலை வேண்பா.)

நாராயணன் படைத்தான் நான்முகனை, நான்முகனுக் கேரார் சிவன்பிறந்தா னென்னுஞ்சோல்—சீரார் மோழிசெப்பி வாழலாம் நெஞ்சமே !, மொய்டு மழிசைப் பரஞ்சியே வாழ்த்து.

பத்துரை.

நெஞ்சமே மனமே !,

|               |                    |          |                      |
|---------------|--------------------|----------|----------------------|
| நாராயணன்      | { “நாராயணன்        | செப்பி   | அதுஸங்தித்து         |
| நான்முகனை     | பிரமனை             | வாழலாம்  | நாம் உஜ்ஜீவிக்கலாம்; |
| படைத்தான்     | ஸ்ருஷ்டித்தான்,    | மொய்டு   | { செறிந்த பூக்கள்    |
| நான்முகனுக்கு | அந்தப் பிரமனுக்கு  | மழிசை    | { நிரம்பிய திரு      |
| வர் ஆர் சிவன் | { சிரமையிக்க சிவன் |          | மழிசையில் திரு       |
| பிறந்தான்     | (புத்திரானுகப்)    |          | வவதரித்தருளின        |
|               | பிறந்தான்”         |          |                      |
| என்னும்       | { என்ற தெரிவிக்    | பரான்    | { பக்திஸாரா          |
| சொல்          | கின்ற பாசாத்தை     |          | முனிவனுடைய           |
|               | முதலிலே            | அடியே    | திருவடிகளையே         |
|               | உடைத்தான்          |          |                      |
| சீரார்        | { (நான்முகன் திரு  | வாழ்த்து | { வாழ்த்திக்         |
| மொழி          | வங்காதி யென்       |          | கொண்டிரு-            |
|               | கிற) திவ்ய         |          |                      |
|               | ப்ரபந்தத்தை        |          |                      |

\* \* \*—நாம் உஜ்ஜீவிக்க வேண்டுமாகில் நான்முகன் திருவங்தாதியை அதுஸங்தித்தே ஆக வேண்டும்; அதாவது—அதனைக் கண்ட பாடம் செய்தல் வேண்டும்; அது செய்யவேண்டில் அப் பிரபந்தத்தைத் திருவாய்மலர்ந்தருளிய திருமழிசைப்பிரானது திருவருள் இன்றியமையாதால்லால் அவ்வருள் பெறுதற்காக அவ்வாழ்வாருடைய திருவடித் தாமரைகளைப் போற்றவேண்டும் என்கிறது இதில்.

தனியன் உரை முற்றிற்று.

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

## திருமழிசைப்பிரான் திருவாய்மலர்ந்தருளிய நான்முகன் திருவந்தாதி.

[பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காசார்யர்  
இயற்றிய திவ்யார்த்த தீபிகையுடன் கூடியது.]

நான்முகனை நாராயணன் படைத்தான் \* நான்முகனும்  
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்\*-யான்முகமாய்  
அந்தாதி மேலிட்டு அறிவித்தே ஞாழ்போருளை \*  
சிந்தாமல் கோண்மினீர் தேர்ந்து.

(க)

பதவுரை.

|             |   |                              |                                  |
|-------------|---|------------------------------|----------------------------------|
| நாராயணன்    | பரமபுருஷனானவன்  | யான்                         | அடியேன்                          |
| நான்முகனை   | பிரமனை  | முகம் ஆய்                    | முக்கியமாக                       |
| படைத்தான்   | ஸ்ருஷ்டித்தான் ;  | அந்தாதி மேல் {               | இத்திருவந்தாதி<br>இட்டு { மூலமாக |
| நான்முகனும் | அந்தப் பிரமனும்   | அறிவித்                      | உங்கட்டு அறிவிக்                 |
| தான்        | தானே  | தேன் {                       | கத்தொடங்கு<br>கின்றேன் ;         |
| முகம் ஆய்   | முக்கியனுயிருந்து   | கீர்                         | நீங்கள்                          |
| சங்கரனை     | சிவனை   | தேர்ந்த                      | ஆராய்ந்து                        |
| படைத்தான்   | ஸ்ருஷ்டித்தான் ;  |                              |                                  |
| ஆழ்பொருளை   | (ஆகவே, முழுமுதற்<br>கடவுள் ஆழ்மங்<br>நாராயணனே<br>யெனகிற) ஆழ்ந்த<br>அர்த்தத்தை | (இவர்த்தத்தைக்)<br>சிந்தாமல் | (இவர்த்தத்தைக்)<br>குறையற        |
|             |   | கொள்மின்                     | தெங்கில் தேக்கிக்                |
|             |   | *                            | கொள்ளுங்கள்.                     |
|             |   |                              |                                  |

\* \* \*—இவ்வாழ்வாருடைய காலத்தில் தேவதாந்தர பரத்  
துவம் கொள்ளும் மதாந்தரஸ்தர்கள் மலிந்திருந்ததனால் அவர்  
களைத் திருத்தி வழிப்படுத்த வேண்டுவது அவசியமாய்கிறது;

ஆகவே, தொடங்கும்போதே ஸ்ரீமங்காராயன் பரத்வத்தை அழுத் தமாகப் பேசுகின்றார் ; இப்பிரபந்தம் தலைக்கட்டுமிடத்தும் “இனி யறிக்கேண் சசற்கும் நான்முகர்குஞ் தெய்வம், இனியறிக்கேணம் பெருமானுள்ளை” என்று தலைக்கட்டுவராதலாஹும், இடையிலும் பலபல பாசுரங்களினால் தேவதாஞ்தாங்களின் அழுர்த்தியையும் பரமபுரூபத்தையை பூர்த்தியையுமே பேசுவராதலாஹும் இப்பிரபந்தம் பெரும்பாஹும் பரத்வஸ்தாபநத்தில் நோக்குடைத்தாயிருக்கும்.

நாராயணன் நான்முகனைப் படைத்தான்—காரியப் பொருள்கள் யாவும் பெயருமிருவமும் பகுத்தறிய வொன்னுதபடி தன் பக்கவிலே லயமடைந்து தானுருவதுமே காரணபூதனுய்க்கொண்டு உள்ளுய்கின்ற நாராயணன் “வஹாஸ்யா” என்கிற தன் வங்கல்பத்தாலே ஸமஷ்டிபதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து, நான்முகக்கடவுளைக்கொண்டு வ்யஷ்டிபதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கவேண்டி, 1. “உய்யவலகு படைக்கவேண்டி உந்தியில் தோற்றினுப் நான்முகனை” என்கிறபடியே தனது திருநாயிக் கமலத்தில் நான்முகனைப் படைத்தருளினன் என்கை.

பிரமன் ஸ்ருஷ்டிகள் செய்தது வேதங்களைக்கொண்டே யாதலாஹும், அந்த வேதங்கள் நால்வகைப்பட்டிருத்தலாஹும், அந்கால் வகை வேதங்களையும் உச்சரிப்பதற்காகவே பிரமன் நான்கு முகங்களை யுடையவனுகப் படைக்கப்பட்டனனுதலாஹும், இங்குப் “பிரமனை” என்னுது ‘நான்முகனை’ என்றார்.

நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்— ஸ்ரீமங்காராயனாலும் பிறப்பிக்கப்பட்ட அந்த நான்முகன் தானே தலைவனும் சின்று ஸம்ஹாரக் கடவுளாகிய சங்கரனைப் படைத்தான். புத்திரன் சிந்யமற்ற வழிகெடுத்தால் அவனைத் தந்தை விலங்கிட்டு வைப்பது வழக்கம் ; அதுபோல, எம்பெருமானை ஆராதித்து உய்வு பெறுதற்கென்றே படைக்கப்பட்ட இவ்வுலகம் வழிகெடுத்து அந்தத்தை விளைத்துக்கொள்ளுமாகில் விலங்கிட்டு வைப்பதுபோன்ற கரணகளைபரவிநாசம் செய்து தீரவேண்டுவதொன்றுதலால் அதற்காகச் சங்கரனைப் படைத்தனன்க.

சங்கரன் என்றசொல் ('ஸங் கோதீதி ஸங்காஃ' என்னும் சம்ஹக்ருத வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள் படும்; மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணுத படி கரணகளோபரங்களை ஒடித்துவைப்பதாகிற ஸம்ஹராம் நன்மையோதலால் இதுதோன்ற இங்கு 'உருத்திரனை' என்னுது 'சங்கரனை' என்றார்.

ஆகவிப்படி ஸ்ரீமந்நாராயணனைருவனே உத்பாதகன் [உண்டாக்குபவன்] என்றும், ப்ரஹ்மருத்ராதிகள் உத்பாதயர்களே [உண்டாக்கப்படுவர்கள்] என்றும் உண்மைப் பொருளுணர்ந்தால் ஸர்வசேஷனி ஸ்ரீமந்நாராயணனைத் தவிர்த்துப் பிறிதொன்றையும் பரதெய்வமாகக் கொண்டாட வழியில்லை; ஆயினும் இவ்வுலகத்தவர் இவ்வண்மைப் பொருளுணரப் பெறுமையாலே நகித்துப் போகிறார்கள்; இதனை நாம் கல்வெட்டும் செப்புவெட்டும் போலே பிரபந்தப்படுத்திப் பகர்வோமாயின் பலரும் தெளியலாகுமென்று திருவுள்ளம்பற்றி, 'இவ்வாழ்பொருளைத் திருவந்தாதிப் பிரபந்த முகத்தால் உங்கட்டு அறிவிக்கின்றேன்; ஸம்லாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தின் அருமை பெறுமைகளையும் ஆராய்ந்து, இவை நெஞ்சில்சின்றும் நமுகிய மங்கிப் போகாதபடியாக உள்ளத்தீதேக்கிக்கொள்ளுங்கள்' என்று துடைதட்டி யுணர்த்துகிறார் பின்னடிகளில்.

இவ்வாழ்வார் ஆழ்பொருளை அறிவிக்கத் தொடங்கும்போதே “அறிவித்தேனும்பொருளை” என்று இறந்தகாலத்தாற் கூறினது—தம்மைக்கொண்டு அறிவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யவெங்கல்பனுகையாலும், எம்பெருமானுடைய பரத்துவத்தைப்பற்றிப் பாசரங்கள் பேசித் தலைக்கட்டியே திரும்படியான தம் உறுதியினாலும் இப்பிரபந்தம் தலைக்கட்டியாய்விட்டதாக சினைத்தென்க. இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

இப்பாட்டின் பெரியவாச்சானியில்லை வியாக்கியான அவதாரிகையிலே—“ப்ரஹ்மாதிகள் ஸம்லாரத்தை ப்ரவர்த்திப்பிக்கப்ப்ரதாநானுற்போலே தந்திவருத்திக்கு ப்ரதாநானுணேன் கானேன் திரூர்” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீ ஸாமுக்தியின் சீர்மை வாசா

மதோசரம் : இதன் கருத்தாவது—நாராயணன் நான்முகனைப் படைத் தலைவத்தான் ; அந்த நான்முகனும் மற்றுள்ள ஸ்ரூஷ்டி களைப் பண்ணிப் போனான் ; ஆக அவ்விருவரும் இப்படி ஸம்ஸாரத்தை வளரச்செய்து வைத்தார்களேயன்றி அடியறுக்கப் பார்த்தாரல்லர் ; நான் அங்கனன்றியே உங்களுடைய ஸம்ஸாரம் வேரும்படியாக ஆழ்பொருள்களையறிவிக்க முற்படுகின்றேன் காண்மின் என்று ஆழ்வாரருளிச் செய்வதாக. ... ... (க)

தேருங்கால் தேவன் ஒருவனே யென்றுகாப்பர் \*

ஆரு மறியா ரவன்பேருமை \*—ஒரும்

போருள்முடிவு மித்தனையே எத்தவஞ் செய்தார்க்கும் \*

அருள்முடிவு தாழியான் பால். (எ)

தேருங்கால் ‘ஆராயுமிடத்து.

|          |   |                |                               |
|----------|---|----------------|-------------------------------|
| தேவன்    | { பாதைய்வமாக                                | இரும்          | { (வேதவேதாங்கக் களில்) ஆராயப் |
| ஒருவனே   | வண்ணவன் ஸ்ரீமந்                             | பொருள்         | படும் பொருளின்                |
| என்று    | நாராயண மூரு                                 | முடிவும்       | கீர்ணயமும்                    |
|          | வனே’ என்று                                  | இத்தனையே       | இவ்வளவேயாம்;                  |
| உரைப்பர் | { (வியாஸர் முதலிய மஹாபாத்திரன்) சொல்லுவர் ; | எத்தவம்        | { எப்படிப்பட்ட ஸாதாநுஷ்டா     |
| அவன்     | { அந்த ஸ்ரீமந் நாராயண ஹுடைய பெருமையை        | செய்தார்க்கும் | நங்களைப் பண்ணி னவர்க்கும்     |
| பெருமை   |   | முடிவது        | { முடிவில் பலவின யளிப்பது     |
| ஒரும்    | { ஒருவரும் அறியார்ப்பட்டார் ;               | ஆழியான்        | { எம்பெருமா னிடத்து           |
|          |   | பால் அருள்     | உண்டாகும் கிருபையோம்.         |

\* \* \*—கீழ்ப்பாட்டில், ஸ்ரீமந்நாராயணனையும் நான்முகனையும் சங்கரனையும் பிரஸ்தாவித்தார் ; மற்றும் பல தெய்வங்களும் உலகில் வழங்கப்பட்டு வருகின்றன : இங்கனே பலபல தெய்வங்களிருந்தாலும், முழுமுதற்கூடவுள் ஸ்ரீமந்நாராயண மூருவனேயாவன் ; மற்ற தெய்வங்களெல்லாம் “கங்ஹாநුநුா செவதாஃ” என்ற சகுதியின்படி அப்பரம புருஷங்கு அங்க பூதங்களேயன்றி வேறில்லை—என்னுமர்த்தத்தை வெளியிடுகின்றாரிதல்.

“ தகும் ஜிஞாவஜாநாநா... மேதாவிலூவட்டொஜா

ஓவெஃபா சூரூபோதீ ஹரிநாராயணம் ஸ்டூதி—  
தத்வம் ஜிஞ்ஞாஸமாநாம் ஹேதுடிஸ் ஸர்வதொழுகை:—தத்வ  
மேகோ மஹாபோதீ ஹரிர் நாராயணஸ் ஸ்மருத:” என்ற பிர  
மாணத்தைச் திருவள்ளம்பற்றித் “தேருங்கால் தேவனேருவனே  
யேன்றுரைப்பர்” என்கிறூர். “ஹராண்மஹஸ்விவததொழு  
ஷுதவஸு ஜாத: வகிரைக் குவீக்” என்ற வேதவாக்கியத்  
தைக் கொண்டு ‘பிரமனே முழுமுதற்கடவுள்’ என்று சிலரும்,  
“நவநூவஸ்தூ வாவ கெவல:” என்ற வேதவாக்கியத்தைக்  
கொண்டு சிவனே பரதேவதையென்று சிலரும்—ஆகவிப்படி பலர்  
பல தெய்வங்களைப் பேணினாலும் அவையெல்லாம் தூர்வபஷ  
கோடியிலே நின்று ஸ்ரீமந்நாராயண நேருவனே வித்தாந்த  
கோடியிலே நிற்பன் என்றவாறு.

அவன் பேருமை ஆருமறியார்=பரத்வம், ஸளவல்பயம், ஸள  
சில்பம், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம் முதலிய கல்யாண குணங்களில்  
ஞல் அப்பெருமானுக்குள் பெருமையை அளவிட்டு அறிய  
வல்லார் ஆருமில்லை. ஸர்வஜ்ஞனை அந்த எம்பெருமான் தானும்  
அறியகில்லான் என்றபடி. 1. “தாம் தம் பெருமையறியார்”  
என்ற திருமங்கையாழ்வார் பாசரம் உணர்க.

இப்படிப்பட்ட எம்பெருமானை யடைவதற்கு, கருமம்  
ஞானம் பக்தி முதலிய உபாயங்கள் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட  
ஒருந்தாலும் அப்பெருமானுடைய திருவருளின்றி எந்த ஸாதநா  
நுஷ்டானமும் கார்யகர மல்லாமையாலே அவனது சிர்ஹேதுக  
க்ருபையைக் கொண்டே அவன் பெறத்தகுந்தவன் என்கிற ஸகல  
சாஸ்த்ர ஸராப்பொருளைப் பின்னடிகளில் வெளியிடுகிறூர். பக  
வாளைப் பெறுகைக்கு உபாயமாக எப்படிப்பட்ட தபஸ்ஸை  
அதுஷ்டத்தாலும் அது ஸாக்ஷாத்தாகப் பலன் பெறுவிக்க மாட  
ப்பாது; அப்பகவானுடைய திருவருளே பலனளிக்கவல்லது என்ற  
வாறு. எந்த சாஸ்த்ரத்தை அவிழுத்துப் பார்த்தாலும் ஸாரார்த்  
தம் இதுவே விளங்குமென்கிறூர் ஓரும் போருள்முடிவுமித்தனையே  
என்பதனால். கூரத்தாழ்வா னருளிய வரதராஜஸ்தவத்தில்—

“ஸ்வேகமாக பெண்டு வெளியிட தீர்த்தாக அஜங்கி பெய கூட கூயி கூத்து தாயவா! கார்சை! தெழுாலியி தாவகீ அயா தயாகுக்கு பெத்து வதா ஒரு வரும் ஒத்து.” என்ற ச்லோ கத்தினாலும் இவ்வர்த்தம் வெளியிடப்பட்ட தென்க.

ஆக இப்பாட்டால்—தீர்மானாயனானே பெருமையிற்கிறந்த பரதேவதை; அவனுடைப நிர்மேதுக க்ருபையினாலேபே அவன் ப்ராப்யன் என்கிற இரண்டு அர்த்தங்களைகள் வெளியிடப் பட்டன வாயின. .... .... ... (2)

பாலிற் கீடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும் \*

ஆலில் துயின்றதுவு மாரறிவார்? \*—ஞாலத்

தோருபோருளை வானவர்தம் மேய்ப்போருளை \* அப்பி லருபோருளை யானறிந்த வாறு. (ந.)

(எம்பெருமான்)

பாலில் திருப்பாற்கடலில்

டெந்ததுவும் { சயனித்தருளு  
மழகையும்

அசங்கம் { திருவரங்கம் பெரிய  
கோயிலில்

மேயதுவும் { பொருங்கி  
வாழ்வதையும்

பண்டு முன்பொருகால்

ஆலில் ஆலங்தனிரில்

துயின்றதுவும் { பங்கிகொண்ட  
விதத்தையும்

அர் அறிவார் யார் அறியவல்லார்?

|  |   |
|--|---|
| காலத்து ஒரு பொருளை                                     | { இப்பழமியில்<br>வந்தவதறித்த<br>விலக்கண<br>புருஷனுயும்  |
| வானவர்தம் மெய் பொருளை                                  | { நித்யஸ்தாரிகளுக்குப்<br>பிரத்யக்கமாக<br>அநுபவிக்கத்<br>தகுந்த வஸ்து<br>வாயும்   |
| அப்பில் அரு பொருளை                                     | { (வகலத்துக்கும்<br>காரணமாக<br>முதலில் ஸ்ருஷ்<br>டிக்கப்பட்ட)<br>ஐவத்தவத்தினுள்<br>கண்வளரும்<br>அரும்பொருளாயு<br>மிருக்கின்ற<br>எம்பெருமானை |
| யான் அறிந்த ஆறு { அடியேன் அறிந்த<br>ஆறு { விதம் என்னே! |   |

\* \* \*—கீழ்ப்பாட்டில் “ஆருமறியாவன் பெருமை” என்ற நைத விவரிக்கிறாரிதில். அப்பெருமான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட விதத்தையும் திருவரங்கத்தில் வந்து சேர்ந்த விதத்தை

யும் ஆலங்களில் பள்ளிகொண்ட விதத்தையும் ஆர் அறிவார்? என்கிற விதற்குக் கருத்து யாதெனில்; \* தன் தானுஞ் தோனும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திருப்பாற்கடலில் சயனித் தருளுமூகிலே நான் ஈடுபட்டிருக்கும் வண்ணமாக ஈடுபட்டிருப் பார் ஆருமில்லை; “பாலாழி நீகிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சமியும் கண்சமுலும்” என்றாற்போலே அக்கிடையில் வியாமோஹித் திருப்பவன் நானென்றாலும்; திருவரங்கம் பெரிய கோபிலில் உபய காவேரி மத்யத்தில் “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றென்றினைக் காணுவே” என்னும்படியே பரம போக்யமாகவும் அத்யந்த ஸாலபமாகவும் ஸாங்கிதிபண்ணி ஸேவை ஸாதித்தருளுஞ் திறத்தில் ஈடுபட்டு “இஃது என்ன போக்யதை!, இஃது என்ன ஸெளாலப்யம்” என்று அக்குணங்களை வாய்வெருவு கின்றவன் நானென்றாலும்; உலகங்களைப் பிரளயவெள்ளம் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கி ஒரு சிற்றுலங்களின் மேல் திருக்கண்வளர்ந்தருளின அகடிதகடநா ஸாமர்த்தியத்தைப் பாராட்டிப் பேசுவார் ஆரேஹுமுன்டோ? அந்த சக்தி விசேஷத்தை மெச்சகிறவன் நானென்றாலும்—என்பதாம்.

நூலத்து ஒருபோருளை=கார்யரூபமான ஸகலப்ரபஞ்சங்களுக்கும் “வாக்செவாஶிதிபங்கூஹும்” என்கிறபடியே துணையற்ற காரணவஸ்துவாயிருப்பவன் என்று முரைக்கலாம்.

வானவர்தம் மெய்ப்போருளை—தனது திருமேனியை நித்ய ஸுளிகளுக்குப் பூர்ணாதுபவம் பண்ணக் கொடுத்தருள்பவ னென்ற வாறு. அப்பிலருபோருளை=வடமொழியில் ‘அப்’ என்பது ஜல வாசகம். ‘சங்வூ’ என்னும் வடசொல் தமிழில் ‘அப்பு’ என்று சிற்றென்றதுமுன்று. 1. “கவவாவவஸவஜ்டாஷன்” என்றும் 2. “நன்மைப்புனல்பண்ணி” என்றும் சொல்லுகிறபடியே முதன் முதலில் ஜலத்துவத்தை ஸ்ரஷ்டத்து அதிலேகண்வளர்ந்து ஒப்பற்ற காரணப்பொருளா பிருப்பவன் என்க. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை அவனது நிர்வேஹதுக கிருபையினால் நான் அறிந்த விதம் ஆச்சரியம்! என்று தலைக்கட்டினவாறு. அன்றியே, யானறிந்த வாறு—யானறிந்த வண்ணமாக, ஆர் அறிவார்—, என்ற கிழோடே கூட்டி ஏகவாக்கியமாக யோஜிக்கவுமாம். .... ... (ஏ)

1. மதுஸ்மிருதி 1—8. 2. திருவாய்மொழி 7—5—4.

ஆயு சடைக்கரந்தான் அண்டர்கோன் தன்னேமே \*

கூறுடைய னென்பதுவும் கோள்கைத்தே \*—வேறேரூவ  
ரில்லாமை நின்றுள்ள எம்மானை \* எப்பொருட்கும்

சோல்லானைச் சோன்னேன் தோகுத்து.

(ச)

ஆறு

சுடை

காந்தான்

அண்டர்  
கோன்  
தன்னேமே

குறு

உடையன்  
என்பதுவும்

கோள்கை

கங்காநதியை

{ தனது ஜூரா  
மண்டலத்திலே  
  
மறையச்செய்து  
தாங்கிக்கொண்  
திருக்கின்ற  
ருத்ரன்

{ தேவாதிதேவனுன  
ஸர்வேச்வரனேடு

{ ஸாம்யமுடையவன்  
என்று (பாமர்)  
சொன்னுஞ்  
சொல்

{ அங்கிரிக்கத் தஞ்ச  
த்தே { ததோ? (அல்ல;)

வேறு ஒருவர்  
இல்லாமை  
நின்றுள்ளை

எப்பொருட்  
கும் சொல்-  
லானை

எம்மானை

தொகுத்து

சொன்னேன்

வேறேரூ தெய்வ  
மும் தனக்கு  
ஒப்பாக இல்லாமல்  
வீறபெற்றிருப்ப  
வனும்

எந்தப்பொருளைச்  
சொல்லுகிற  
சப்தமும் தனக்கு  
வாசகமாம்படி  
(ஸர்வ சப்தவாச்ய  
ஞ்ச) உள்ளவனு  
மான

எம்பெருமானை

சுருங்கப் பேசினே  
நித்தனை.

\* \* \*—‘ருத்ரனும் ஸ்ரீமந்நாராயணனைப் போலவே பர  
தேவதை’ என்று சிலர் மயங்கிக்கூடக்கிறார்களே, இப்படியும் ஒரு  
ப்ரமம் இருக்குமோ? தேவாதி தேவனுன எம்பெருமான் எங்கே?  
அவனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை சிரஸாவலுறித்துத் தூய்மை  
பெற்ற சிவன் எங்கே? இவ்யிருவரையும் ஸம்மாகச் சில அவிவேக  
கள் சொன்னால் இதனை அறிவுடையார் அங்கீரிக்கக் கூடுமோ  
வெங்கிறார் முன் ஏழகளில்.

கங்கை சிவதுடைய சடையில் மறைந்திருப்பதுபற்றி அவ  
அங்கு ஆயுசடைக் காந்தான் என்ற பெயரிடப்பட்டது. கரத்தல்-  
மறைத்தல். சிவதுக்குப்புல பெய்ர்களிருக்க இங்கு இந்தப் பெயரை  
பிட்டுச் சொன்னது—கருத்துடன் கூடியது; எந்த ஸ்ரீமந்நாராயண  
ஊடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ருத்ரன் சிரஸாவலுறித்துப் புனித  
அவினாலே; அந்த ருத்ரனை ஸம்மாகச் சொல்வது பொருந்தாதென்

பதைக் காட்டினபடி. “கவூ வாசிராதிகெந வஸரிவஃ ஸுஸரி  
ராயூதெந ?” என்ற ஸ்தோத்ரராதந ஸ்ரீஸ்முக்தியும் நோக்கத்  
தக்கது.

அண்டர்கோன்=‘அண்டர்’ என்று தேவர்க்கும் இடையர்க்  
கும் பெயர்; தேவாதிதேவன் என்றாலும் கோபால க்ருஷ்ணன்  
என்றாலும் பொருள் கொள்ளலாம். கூறு உடையன்=ஸ்வரத்  
வத்தில் பங்கு உடையவன் என்றபடி. கோள்கைத்தே?—கொள்ளுஞ்  
தன்மையுடையதோ? அங்கீகரிக்கத் தகாதது என்கை.

இப்படி அத்விதீப ஸர்வேச்வரனுன அப்பரமபுருஷனை வாய்  
கொண்டு பேசவது ஒருவர்க்கும் இயலாதாயினும் ‘அவனுருவனே  
பரதெய்வம்’ என்கிற இவ்வர்த்தத்தை நான் சருங்கச் சொன்னே  
னென்கிறூர் பின்னடிகளில். 1. “கஹம் கூத்துவூ ஜதஃ பூஹவஃ  
பூஹபதூயா। தீதஃ வாதாம் நாநுக கிணுதவி யநஜப =  
அஹம் க்ருதஸ்ஸய ஜதஃ ப்ரபவஃ ப்ரளபஸ்ததா—மத்தஃ  
பரதரம் நாந்யத் கிஞசிதஸ்தி தநஞ்ஜய.” [அர்ஜாநா! எனக்கு  
மேற்பட்டதத்துவம் எதுவுமில்லை] என்ற பகவத்வசநத்தையுட்  
கொண்டு ‘வேஹேருவரில்லாமை ஸின்றுனை’ என்றார். எப்  
போருட்கும் சோல்லானை=வேதாந்திகள் ‘அபர்யவஸாகவ்ருத்தி’  
என்ற சொல்லுவதொன்றுண்டு; அதாவது—உலகத்தில் பிரயோ  
கிக்கப்படும் ஸகல சப்தகங்களும் ஸர்வாந்தர்யாமித்வேந ஸர்வசீரி  
யாயிருக்கின்ற பரமாத்மாவரையில் வாசகங்களாகும் என்பது;  
அந்த சக்தியாலே எப்பொருஞுக்கு வாசகமான சொல்லும் எம்  
பெருமானைத் தொட்டுத் தீருமாதலால் ‘எப்பொருட்கும் சொல்  
லானை’ என்கிறூர். ... ... ... (ச)

தோதுத் த வரத்தனுயத் தோலாதான் மார்வம் \*  
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே! \*—உகத்தில்  
ஒருநான்ற நியமர்த்தி உள்வாங்கி நியே \*  
அருநான்து மானு யறி. (ட)

|                      |  |            |  |
|----------------------|--|------------|--|
| தொகுத்த<br>வரதன் ஆய் | { (கவஞ்செய்து)<br>ஸம்பாதிக்கப்<br>பட்ட வரங்களை<br>யுடையனும்    | உள் வாங்கி | { (உலகங்களை<br>யெல்லாம்)<br>உபஸ்மீரித்து<br>உள்ளேயிட்டு<br>வைத்து          |
| தோலாதான்             | { ஒருவரிடத்திலும்<br>தோல்வியடை,<br>யாதவனுயிருத்<br>இரண்யிலூடைய | ஒரு கான்று | { (மீண்டும் ஸ்ருஷ்டி<br>காலமாகிற) ஒரு<br>ஸமயத்தில்                         |
| மார்வம்              | மார்ஷப   | யெர்த்தி   | { (அவ்வுலகங்களை<br>யெல்லாம்)<br>வெளியிட்டு<br>வளர்ச்செய்து                 |
| வகிர்த்த             | { இருபிளவாகப்<br>பின்தொழித்த                                   | நீயே       | இப்படிப்பட்டநீயே   |
| வளை உகிர்            | { வளைந்த கங்களைக்<br>தொண்ட                                     | நான்கும்   | { (தேவ மநுஷ்ய<br>திர்யக்ஸ்தாவா<br>ரூபங்களான)<br>நால்வகைப்<br>பொருள்களிலும் |
| தோன்                 | { திருக்கைகளை<br>யுடைய   | அரு ஆனுய்  | அந்தராத்மாவானும்   |
| மாலே                 | ஸர்வேச்வரனே!   | அறி        | இதனை அறிவாயாக.   |
| கி                   | கி,  |            |  |
| உகந்தில்             | பிரசயகாலத்தில்   |            |  |

\* \* \*—கீழ்ப்பாட்டில் “வேறொருவரில்லாமை சின்றுளை” என்றும் “எப்பொருட்கும் சொல்லானை” என்றும் சொன்னதை விவரிக்கிறது இப்பாட்டு. அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்தனித்துத் துடைப்பது நீ நினைத்த விளையாட்டு; கருதரிய வுயிர்க்குயிராய்க் காங்கெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயகம் நீ; ஆகவே டன்குச்சொல்லும் ஏற்றமெல்லாம் பொருத்தும் பிரானே! என்றாயிற்று.

தோகுத்தவரத்தனுய்த் தோலாதான்=தேவர் மனிதர் முதலீய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரண்யிலும் வானத்திலும் பூமியிலும் கீட்டின் அகந்திலும் புறந்திலும் அஸ்தர் சாஸ்தரங்களொன்றி அதும் சாரமுள்ளதனும் நூரமில்லாததினிலும் தனக்கு மரண முண்டாக்கபடி இரண்ணியன் பல வரங்கள் பெற்று ஆங்காங்கு வெற்றியே பெற்றுவந்தான்க. ப்ராஹ்மஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியிலும் சாகநபடி அவன் பெற்ற வரம் பழுது படாகும்காக சாக்கலந்த சிங்கமாய் ப்ராஹ்மஸ்ருஷ்டியிலுட்படா

மல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினென்பதும்,—அல்லது சஸ்தரங்களான் றினாலும் சாகாதபடியும் சரமுள் எதனாலும் சரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன என்பதும், பகலிலும் இரவிலும் சாகாதபடி பெற்ற வரம் பொய்ப்படாதபடி அப்பகலிரவு களின் ஸஂதியாகிய மாலைப்பொழுதிலே கொன்றன என்பதும், பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம் மெய்யாம்படி தன் மடிமிது வைத்துக் கொன்றன என்பதும், வீட்டின் அகத் திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோத மின்றி வாசற்படிமீது வைத்துக்கொண்டு கொன்றன என்பதும் இவைபோல்வன பல விசேஷங்கள் இங்கு அருமையாக நோக்கத் தக்க விஷயங்களாம். “சுரசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சடர்வானில் பகலிரவில் உள்புறம்பில், பெருப்படையில் தான் சாகா விரண்பன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில், நர ஹரியாய்ப் பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி, இரணியனைத் தொடைமிசைவைத் துகிரினாலே இருபிள வாக்கினை யரியே எம்சிரானே!” என்றார் பின்னேரும்.

உகத்தில்—யுகாந்த காலத்தில் என்றபடி. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹரங்களுக்கு நியே கடவுளுமிருக்கின்றும் என்பது பின்னடி களிற் சொல்லப்படுகின்றது. ‘உயர்த்தி’ என்பதனால் ஸ்ருஷ்டி கர்த்தருத்வமும், ‘உள்வாங்கி’ என்பதனால் ஸம்ஹரா கர்த்தருத்வமும், ‘நான்கும் அரு ஆனும்’ என்பதனால் ஸ்திதிகர்த்தருத்வமும் கூறப்பட்டனவாயின. ‘அருபி’ என்னும் வடசொல் ‘அரு’ என்று கிடக்கிறது. 1. இராமடழுப்புவரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்” என் கிறபடியே, தேவை மதுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால் வகைப் பொருள்களிலும் பதிக்கிறுத்து அவற்றின் ஸத்தைக்கு சிர வாஹங்களுமிருக்கின்றும் என்றவாறு. .... .... (ஞ)

அறியார் சமண ரயர்த்தார் பவுத்தர் \*

சிறியார் சிவப்பட்டார் சேப்பில்\*—வேறியாய

மாயவளை மாலவளை மாதவளை யேத்தாதார் \*

ஸனவரே யாதலா லின்று.

(ஞ)

1. முழுஞ்சப்படி-திருமங்தாப்ரகாஞ்சம்.

|              |  |           |  |
|--------------|--|-----------|--|
| சமணர்        | ஜெகங்கள்   |           | ஆச்சரியமான                                     |
| அறியார்      | { உண்மையை அறிய<br>மாட்டார்கள் ;                        | மாயவளை    | { ஒண்<br>சேஷ்டிதங்களை<br>புடையவனும்            |
| பவுத்தர்     | பெளத்தர்கள்  |           | { (அடியார் திறத்தில்)<br>வியாமோஹ<br>முன்னவனும் |
| அயர்த்தார்   | பிரமித்தார்கள் ;                                       | மால் அலை  | { திருமகன் கொழு<br>நனுமான<br>எம்பெருமானை       |
| சிவப்பட்டார் | சைவமதஸ்தர்கள்  |           |  |
| சிறியார்     | { மிகவும் சீராக<br>யொழிந்தனர் ;                        | மாதவளை    | { (இவர்கள்) அதிக்க<br>மாட்டாதவர்களா            |
| செப்பில்     | { (இவர்களுடைய<br>தன்மைகளைச்)<br>சொல்லப்<br>புகுந்தால், | ஏத்தாதார் | யிரா வினார்கள் ;                               |
| வெறி ஆய      | { பரிமளமே வழி<br>வெடுத்ததபோன்<br>முன்னவனும்            | ஆதலால்    | ஆகையினாலே                                      |
|              |  | இன்று     | இப்போது  |
|              |  | நன்வரே    | { (இவர்கள்) சீசர்களே<br>யாவர்.                 |

\* \* \*—இப்படிப்பட்ட பரம்பொருளை எல்லாரும் பணிந்து உய்வுபெறலாமாயிருக்க, பலபல பாரிகள் விவேகமற்று விழுகரா யொழிகின்றனரேயென்ற திருவுள்ளாம் நொந்து பேசும் பாசரம் இது. “தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச்சடை யோன் சொல்கற்ற சோம்பரும்” என்கிறபடியே உள்ள மதாந்த ரஸ்தர்கள் பாழே போனார்களோ! என்று வயிரெறிகிறோர்.

சமணர் அறியார்—“வூர்த்தி, வூர்த்தாவி” இத்யாதியான ஸப்தபங்கியை அங்கிரித்துக்கொண்டு ஸமஸ்த ஜகத்தும் ஸத்து மாய் அதைத்துமாய் ஏகமுமாய் அநேகமுமாய்க்கொண்டு அநேகாந்தமாயிருக்குமென்ற ஒன்றேடோன்று பொருந்தாமல் தோற் றின்கதச் சொல்லுகிற ஜெகர் அவிவேகிகளா யொழிந்தனர்.

பவுத்தர் அயர்த்தார்—ஜ்ஞாதா, ஜ்ஞேயம் என்கிற பதார்த தங்களெல்லாம் சூதனிகமென்றும் ஸ்திரனுபிருப்பானாலு ஆத்மா இல்லைபென்றும், சூதனிக்ஜ்ஞாதாஸந்தத்தியே ஆத்மாவென்றும் பேப்கந்ததுக் கத்துக்கிற பெளத்தர்கள் பிரமாணகத்தியை மறந் தோழிக்கனர்.

சிவப்பட்டார் சிறியார்—படைக்கப்படும் பொருள்களில் ஒரு வ

னுப் அநீச்வரனுன ருத்ரனைப் பரதெய்வமாக உபபாதிக்கிற சைவ மத நிஷ்டர்கள் நீசராகி யொழிந்தனர்.

இப்படி தனித்தனியே பிரித்துச் சொல்லுவானேன் ? இவர்கள் எல்லாரும் திருமாலை ஏத்தமாட்டாத பாவிகளாதலால் அனைவருமே நீசர் என்று கொள்ளவேணு மென்கிறார் பின்னடிகளில்.

1. “ஆண்விடைபீபழன்றடர்த்தாற்கு ஆளானுரல்லாதார், மானிட வரல்லரென்று என் மனத்தே வைத்தேதனே” என்பதே மாஞானி களின் வித்தாந்த மாதலால் பூர்மிங்காராயணனிடத்தில் விமுகரா யொழிந்தவர்களெல்லாரும் மண்ணின்பாரமே என்றாயிற்று.

வெறியாய—வெறியாவது பரிமளம் ; எம்பெற்றுமானை உப விஷத்தில் “ஸவ—மது—ஸர்வகந்தஃ” என்று சொல்லியிருப்பத னால் பரிமளமே வடிவெடுத்தவ னென்கிறது. .... .... (க)

இன்றுக நாளையோக \* இனிச்சிறிது

நின்றுக நின்றுளோன் பாலதே—\* நன்றுக

நானுள்ளை யன்றியிலேன் கண்டாய் \* நாரணனே !

நியேன்னை யன்றி பிலை.

(எ)

|                       |  |
|-----------------------|--|
| நாரணனே                | நாராயணனே !,  |
| இன்ற ஆக               | இன்றைக்காகவுமாம்;  |
| நாளையே ஆக             | நாளைக்காகவுமாம் ;  |
| இனி சிறித<br>நின்ற ஆக | இன்னம் சிறிது<br>காலம் கழித்தாக<br>வுமாம் (என<br>நைக்கானாலும்) |
| நின் அருள்            | உன்னுடையகிருபை   |
| என் பாலதே             | { என்னையே<br>விடத்தமாக<br>உடையதாகும் ;                         |

|                            |                           |
|----------------------------|---------------------------|
| நன்ற ஆக                    | நிச்சயமாக                 |
| நான் உன்னை                 | { நான் உன்னை              |
| அன்றி                      | யொழியப்                   |
| இலேன்                      | புகலில்லாதவன்             |
| கண்டாய்                    | காண் ;                    |
|                            | நீடிம்                    |
| என்னையொழிய<br>வேற்றாரு ரஷ் | { என்னையொழிய<br>யனை உடையை |
| அன்றி இலை                  | யல்லைகாண்.                |

\* \* \*—‘ஆழ்வீர ! மதாந்தரவுந்தர்களை யெல்லாம் சனவரே யென்று இழித்துச் சொன்னீர் ; உமக்குண்டான ஏற்றம் யாது ?’ என்று எம்பெறுமான் கேட்க ; என்னுடைய ஏற்றம் உணக்குத் தெரியாதோ பிரானே !; ‘உன்னையொழிய எனக்குச் செல்லாது,

என்னையொழிய உனக்குச் செல்லாது' என்னும்படியான உறவை யுணர்ந்து ஸ்வகாலமும் உன்னுடைய திருவருளுக்குப் பரிழூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என் கிருர் போலும்.

பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப் பாய வேண்டியதேயன்றி வேறொருவரையும் விஷயமாக விடையதன்று; உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு; என்னுடைய வேண்டு கோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ, அன்றி இன்னமும் சில்காலம் கடந்தபின்போ என்றைக்காலாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்க்கேத் தீரக்கடவுது என்கிற அத்ய வஸாயம் எனக்குத் திடமாகவுள்ளது.

இங்கேன் நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னையன்றியிலேன் நீ யென்னை யன்றி யிலை='நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!' என்று நீ தயநியரத் தேடியிரானின்றும்; 'நமக்கு எம்பெருமான் அருள்புரிவிடுநே?' என்று நான் உன் தயைபைத் தேடியிரானின் நேண்; உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலில்லை. ஆகவே, நின்னருள் என்பாலதே. "தாழ்வும் கூடியதெத் தநாய்வாங் கூடியதெத் கூங் கூடியவாநு வியிநிதிடுத் தேதிதங்யப் பலவங்கு வாலுய ரீவு ஜீஹவி." என்ற ஸ்தோதரத்ர ரத்க ச்லோகம் இவ்விடத்திற்குச் சார்பாக அதுஸந்திக்க வரியது. "நிகரின்றி நின்றனன்னைச்சைதக்கு நின்னருளின்கணன்றிப் புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்" என்ற அமுதனூர் பாசா மும் காண்க.

பின்னாடிகட்டு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்; காராயணனே! உன்னை நிருபிக்கவேண்டில் என்னையிட்டு நிருபிக்கவேண்டும்; என்னை நிருபிக்கவேண்டில் உன்னையிட்டு நிருபிக்கவேண்டும்; (அதாவது) 'நாராயணன்' என்றால் காரங்களுக்கு அயங்க என்றபடி; கீரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிருபிக்க வேண்டியதாகிறது. தம்மை நிருபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டுத் தூதியானென்று நிருபிக்கவேண்டியிருப்பதால் நாராயணனையிட்டுத்

தம்மை சிருபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய சிருபனம் பரஸ்பர ஸாபேஷந்மாக்கவ யிருக்குமான்றே. ஆகவே, சேஷியான உண்ணொழிய எனக்கு ஸத்தையில்லை; சேஷபூதனுன எண்ணொழிய உனக்கு ஸத்தையில்லை என்றாயிற்ற என்ற கொள்ளலாம் .... .... .... ... (ஏ)

இலைதுணை மற்றேன் னேஞ்சே ஈசனைவேந்ற \*

சிலைகோண்ட சேங்கண்மால் சேரா—\* துலைகோண்ட

ஸரைந் தலையா னிலங்கையை யீட்டழித்த \*

கூரம்ப னல்லால் குறை. (அ)

என கெஞ்சே எனத மனமே!,  
ஈசனை வென்ற ருத்ரனை ஜயித்த

சிலைகோண்ட { வில்லை (பாசராம  
னிடத்தில் நின்  
றும்) வாங்கிக்  
கொண்ட

செம் கண் { புண்டீ காக்குஞ்சிய  
மால் { தன்னை

சேரா { பணிந்து உய்வுபெற  
மாட்டா  
தொழிந்த

|       |         |                   |
|-------|---------|-------------------|
| கூலை  | கொண்ட   | கொத்துப்போலே      |
| கொண்ட | ஸரைந்   | கெருங்கிக் கிடந்த |
| ஸரைந் | தலையான் | பத்துத்தலைகளை     |
|       |         | யுடையவனை          |
|       |         | இராவணனுடைய        |

|            |             |
|------------|-------------|
| இலங்கையை   | வங்காபுரியை |
| ஈடு அழித்த | சிர்கெடுத்த |

|                  |                 |
|------------------|-----------------|
| கூரமைத்திய அம்பு | களை புடையவனை    |
| அல்லால்          | இராமபிரானைத்    |
|                  | தவிர்த்து       |
| குறை             | விரும்பத்தகுந்த |
| மற்று துணை       | வேலேருத்துணைவன் |
| இலை              | நமக்கு இல்லை.   |

\* \* \*—விரோதி நிரவநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேலேருத்து நூரும் துணையாகவல்லாரில்லையென்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில்.

ஈசனைவேந்ற சிலைகோண்ட சேங்கண்மால்=ஒரு ஸமயத் தில் யூநி மஹாவித்துணை ருத்ரனை ஒரு சிலைபால் வென்றான்; அந்த வில் பரசராமனிடத்தில் வந்து சேர்ந்திருக்கது; அதனை யூரீராமாவதாரத்தில் மிதிலையில்தின்று மீண்டெழுங்கருஞும் போது அப்பரசராமனிடத்திற் கொண்டான்: (இவ்வரலாற்றை சிரித்துரைப்போம்) முன்னெருகாலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் சிருமிக்கப்பட்ட சிறந்த இரண்டு விற்கஞுள் ஒன்றைச் சிவப்ரா

அம் மற்றென்றைத் திருமாஹம் எடுத்துக்கொண்டார்கள். பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால் பிரமன் அராஹுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்குமே அவர்கள் அவ்விற்க ணைக்கொண்டு போர்ப்புரிகையில் சிவபிரானது வில் சிறிது முறிப்பட்டது; அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜங்ககுலத்துத் தேவ ராதனென்னும் அரசனிடம் கொடுத்திட, அது வம்ச பரம்பரையாய் ஜங்கமஹாராஜனாவும் வந்தது; இது நிற்க: இருத வலிய வில்லை விஷ்ணு ரிசிகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல, அது அவன் குமாரனுன் ஜமதக்சியினிடத்தும் அவன் குமாரனுன் பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது. முற்குறிய சிவதநுஸ்ரை வலீதைக்குக் கந்யாசுல்கமாக ஜங்கன் வைத்திருந்தான்; இராமபிரான் அந்தவில்லை முறித்துத் தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றம் புறப்பட்டு அபோத்திக்கு வரும்போது வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ரைவாங்க எளிதில்லைத்து நானேற்றிக் கண்ணொடுத்து ‘இவ்வம்புக்கு இலக்குனன்?’ என்று வினாவு, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழு வதையுங் கொடுக்க, அவன் கூத்ரிப வம்சத்தைக் கருவறுத்தவனு பிருந்தாலும் வேதவித்தும் தவசிரதம் பூண்டவதுமாயிருத்தல் பற்றி அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக்கவர்ந்த மாத்தீரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதே ஹாஸ்ப்ரவித்தம். ஆகவே, இப்பாட்டில் “ஈசைனவென்ற சிலை” என்று பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ரை. அதனைக் கொண்ட செங்கண்மால-ஸ்ரீராமபிரான். அப்படிப்பட்ட தன்னையடிப்பளிந்து வாழுமாட்டாத இராவணைக் குடும்பத்தோடு கொண்ட ரூழித்த எம்பெருமானைத் தனித்து நமக்குத் துணையாகவல்லார் சிருமில்லை என்றாயிற்று.

‘ஈசைனவென்ற’ என்ற அடைமொழியைச் சிலைக்கு ஆக்காமல் செங்கண்மாலுக்கு ஆக்கி, பாணுஞாரயுத்தம் முதலியவற்றில் ருத்ரனை ஜயித்த செங்கண்மால் என்னவுமாம்.

இப்பாட்டில் “கூரம்பனல்லால்” என்றவிடத்துப் பெரிப

வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்—“எம்பெருமான் ஸ்ரீபாத த்தை ஆச்சரியித்தவர்கள் அசேதநமான கரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வவித்திருப்பர்கள்; இவர்கள் சக்ரவர்த்தித்திருமகன் அம்பின்கூர்மையைத் தஞ்சமாக நினைத்திருப்பர்கள்” என்று அச்சுப்பிரதிகளிற் காணப்படும் வாக்கியம் பிழை. ஒலியீர் கோசங்களை ஆராய்ந்ததல் “எம்பெருமான் ஸ்ரீபாதத்தை ஆச்சரியித்தவர்கள் அசேதநமான கரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வவித்திரார்கள்; சக்ரவர்த்தித் திருமகன் அம்பின் கூர்மையையே யாழிற்றுத் தஞ்சமாக நினைத்திருப்பது.” என்று காணகிறது. இதுவே பொருத்தமுடைத்து. ஸ்ரீவைஷ்ணவர்கள் பேற்றக்கு எம்பெருமான் கைபார்த்திருக்கு மத்தனையொழிய முக்கைப்பிடித் தல் முதலிய ஸாதநாதுஷ்டாநங்களினால் பேறுபெற நினையார்களைன்கை. ... ... .... ... ... ... (அ)

குறைகோண்டு நான்முகன் குண்டிக்கீர்ப் பேஷ்டு \*  
மறைகோண்ட மந்திரத்தால் வாழ்த்தி—\* குறைகோண்ட  
கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினுன் \*  
அண்டத்தான் சேவடியை யாஸ்து

(க)

|               |   |            |   |
|---------------|---|------------|---|
| நான்முகன்     | பிரமதேவன்                                   |            |   |
| குறை கொண்டு   | { நைச்யாதுலங்தானம்<br>செய்தகொண்டு           | ஆங்கு      | { (எம்பெருமான்<br>உலகளந்திருள்ளை)<br>அக்காலத்தில் |
| குண்டிகை நீர் | { கமண்டல<br>தீர்த்தத்தை                     | அண்டத்தான் | { அந்த ஸர்வேச்வர<br>நுடைய திரு<br>வடிகளை          |
| பெஷ்டு        | வார்த்து                                    | குறை       | { விவகண்டனை<br>கொண்ட                              |
| மறைகொண்ட      | வேதங்களிலுள்ள                               | கண்டத்தான் | { ருத்ரநுஷைய<br>தலையில் (ஸ்ரீபாத                  |
| மந்திரத்தால்  | { புருஷைலக்தம்<br>முதலிய<br>மந்த்ரங்களினால் | சென்னி     | { தீர்த்தம்)<br>மேல் ஏற                           |
| வாழ்த்தி      | { மங்களாசாஸ்தம்<br>பண்ணி                    | கழுவினுன்  | { விழுக்கினுன்.                                   |

\* \* \*—கீழ்ப்பாட்டில் “இலங்கையைடியித்த கூரம்பனல் லால்—இலைதுளைமற்று” என்றார். அப்படி சொல்லாமோ? பிர

மன் சிவன் முதலானவர்களையும் துணையாகப்பற்றகிறவர்கள் இவ்வுலகில் பலருண்டே! என்ன; அவர்களும் தங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீமந் நாராயணனியே ஆச்சரியித்து அபிமதம் பெற்றார்கள் காண்மின் என்ற சொல்லவேண்டி, உலகளந்தகாலத்துத் திருவடிவிளக்கின இதிலூவஸ்ததை யெடுத்துரைக்கிறார் இப்பாட்டில்.

உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பிரமன் தனது கைக்கமண்டல தீர்த்தத்தினால் விளக்கினான்; அது கங்கையாகப் பெருக அதனை சிரவாவலுமித்துப் பரிசுத்தியடைந்தது காரணமாகச் சிவனைந்று பேர்பெற்றுள்ளாரன்; இனி, துணையாகுந்தெய்வம் இன்னதென்பதை நீங்களே அறிந்துகொள்மின் என்றவாறு.

துறைகோண்டே—“நீசனேன் நிறையொன்றுமிலேன்” என்னுமாபோலே தன்னுடைய குறையை-நைச்சியத்தை அநுஸந்தித்துக்கொண்டு என்றபடி. துண்டிகை—வடசொல் விகாரம். அமர்க்கு அமுதமனிக்கக் கடல்கடைந்த காலத்து அக்கடலினின்று தோன்றின காலகூடலிஷத்தைச் சிவப்ரிரான் உட்கொண்டு கழுத்தளவிலே அடக்கிக் கொண்டதுபற்றிக் கறைகோண்ட கண்டத்தான் என்று பெயர் பெற்றனன். .... ... ... (க)

ஆங்கார வார மதுகேட்டு \* அழவுமிழும்

பூங்கா ராவணையான் போன்மேனி—\* யாங்காண

வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான் \*

வல்லரே யல்லரே வாழ்த்து. (க0)

ஆங்கு

பரமபதத்திலே

அராவாரம் { (சித்ய முக்தர்க்  
அது கேட்டு } ஞடைய) ஸாம  
கான கோஷத்  
தைக் கேட்டு

(அஸார்கள் இங்கும் வந்த  
அராவாரம் செய்வதாக ப்ரமித்து)

அழல் { விஷாக்வியைக்  
உழிழும் } கங்குகின்ற

அழகிய சீற்றத்தை  
புடைய திரு  
வனாந்தாழ்வானைப்  
படிக்கையாக  
வடைய  
எம்பெருமானது

பொன் மேனி { அழகிய  
திருமேனியை

யாம் { (அங்க்யபக்தரான)  
நாம்

|                          |                                    |          |                                  |
|--------------------------|------------------------------------|----------|----------------------------------|
| காண                      | ஸேவிப்பதற்கு                       | வார்     | நீண்ட ஜடையை                      |
| வல்லம்                   | ஸாமர்த்திய<br>முடையோ               | சடையான்  | புடையருத்ரனும்                   |
| அல்லமே                   | மல்லோமோ ?                          | வாழ்த்து | { (எம்பெருமானை)<br>வாழ்த்துவதில் |
| (நாம் ஸமர்த்தரேயாவோம் ;) |                                    | வல்வர்   | அல்லரே } அஸமர்த்தர்களே.          |
| மா மலரான்                | { சிறந்த பூவிற்<br>பிறந்த பிரமனும் |          |                                  |

\* \* \*—இப்பாட்டை இரண்டிவகையாக நிர்வதி ப்பதுண்டு:- ஆங்கு என்று ‘பரமபதத்திலே’ என்றபடி. அவ்விடத்தில் ஆரவாரமாவது— “ ஹாத்தாஹாயநாதேஸ். ஹாவாா ஹாவாா ஹாவாா. கஹிநாதோஹிநாதோஹிநாதி.” என்று உபநிஷத் திற் கூறியுள்ளபடியே நித்யமுக்தர்கள் பெருமிடறுசெய்து ஸாமகாநம் பண்ணுவர்களே அந்த ஆரவாரம். அது திருவனந்தாழ்வா ஞாடைய செவியிற் பட்டவாரே ‘இது ஸாமகோஷம்’ என்பதை மறந்து அஸாராக்ஷஸர்கள் தீங்கிமைக்க இவ்விழுதியிலும்வந்து கூச்சலிடுகின்றார்கள் போலும் என்று ப்ரேமமடியாகக் கலங்கி, அவர்கள் எம்பெருமானருகில் கிட்டமுடியாதபடி விடாக்கியை வரந்தி செய்துகொண்டே யிருக்கிறானும். 1. “ ஹெஹாாஹஸாநா காவுஹஸநிவாசயம் ஶாஜ்ஞாவுக்ராவி ஶாபெவுராநதெஷு காண்டவும் ஸ்ரீஹாாஹதிபாவயொராஹாாஹஸாநாதாந்” என்று பட்டர் அருளிச் செய்தபடியே பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு சிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற திருவனந்தாழ் வான்மீது சயனித்தருளாங்கின்ற திவ்யமங்கள் விக்ரஹமத்தை நாம் ஸேவிக்க முடியாதோ? “ தபெவாஷி குதா விவுணாதெ தந்மும் ஹாடு ” என்கிறபடியே அவனுடைய நிர்மேதாக விஷபீ காரம்பெற்ற நமக்கு அப்பரமநுடைய திருமேனி ஸேவை எனிதேயாம்; பின்னை யார்க்கு அரிதென்னில்; இறுமாப்புக் கொண்டிருக்கின்ற தேவதாந்தரங்கட்கே அஃது அரிது.

அன்றியே, கீழ்ப்பாட்டில் உல்களாந்த வருத்தாந்தம் அர்த்தாத் ப்ரஸ்துதமாகையாலே ஆங்கு என்றது ‘அவ்வதார ஸமயத் திலே’ என்றபடியாய், ஆரவாரமது கேட்டு—“ திசை வாழியெழு ”

1. ஸ்ரீ குணரத்தகோசம்.

என்கிறபடியே திசைகள்தோறு முண்டான மங்களாசாலை கோலா ஹலத்தைக் கேட்டுத் திருவனந்தாழ்வான்தாஞ்சம் தன்னுலான ராசஷ்டியிடவேண்டி அழிலை உழிந்தபடிடடைச் சொல்லிந்றாகவும் நிர்வாஹிப்பதுண்டு. ஆகவே முதலூடியில் மாத்திரம் இரண்டு வகையான யோஜாபேதம். .... .... .... (கா)

வாழ்த்துகவாய் காண்ககண் கேட்கசேவி \* மகுடம்  
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் \*—குழ்த்த  
துழாய்மன்னு நீண்முடியேன் தொல்லைமால் தன்னை \*  
வழாவண்கை கூப்பி மதித்து. (கக)

|                            |  |                   |  |
|----------------------------|--|-------------------|--|
| குழ்த்த                    | { நிறையச் சாத்திக்<br>கொள்ளப்பட்ட  | மகுடம்            |  |
| தழாய்                      | திருத்தழாய்மாலை  | தாழ்த்தி          | தலையை வணக்கி                             |
| மன்னு                      | { பொருங்கியிருக்கப்<br>பெற்ற   | தண் மலரால்        | { குளிர்ந்த புஷ்பங்<br>களைக்கொண்டு       |
| நீண் முடி                  | { நீண்ட திருவபி<br>வேகத்தை<br>யுடையனும்                                  | வணங்கு<br>யின்கள் | ஆசரயியுங்கள் ;                           |
| என் தொல்லை<br>மால் தன்னை   | { என்னிடத்தில் நெடு<br>ங்காக வியா<br>மோஹ முடைய<br>வனுமாரன<br>ஸர்வேஷ்வரனை | வாய்              | (உங்களுடைய) வாய்                         |
| வழா                        | { ஒரு நொடிப்<br>பொழுதும்<br>விடாமல்                                      | வாழ்த்துக<br>கண்  | { (அவனைத்)<br>துகிக்கட்டும் ;            |
| வண்ணை<br>கூப்பி<br>மதித்து | { அழிய கைகளைக்<br>கூப்பி த்யானம்<br>பண்ணி                                | காண்க<br>செவி     | { (அவனையே)<br>ஸேவிக்கட்டும் ;            |
|                            |  | கேட்க             | { (அவனது<br>சரிதங்களையே)<br>கேட்கட்டும். |

\* \* \*—செவி வாய் கண் முதலை உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே பகடக்கப்பட்டனவாத லால் அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துகிறேன் என்ற பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது. உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஜன்றவையுங்கள் ; கண் களை அவனுடைய திவ்யமங்கள் விக்ரஹ ஸேவையில் ஜன்றவையுங்

கள் ; செயிகளோ அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்ற வையுங்கள் : தலையை அவனது திருவதிகளில் வணக்குங்கள் ; கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள் : அவன் எப்படிப்பட்டவனைன்று, ‘எல்லாரையும் ரகவிக்கக்கடவேன்’ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன்; என்போல்வா ரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம்வைத்து ஆட்படுத்திக் கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன். இப்படிப்பட்ட எம் பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல சரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வுபெறுக்கோள்—என்றாயிற்று.

மதுடம்—தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர். ... (கக)

மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ் \*

மதித்தாய் மதிகோள் விடேத்தாய் ! \*—மதித்தாய்

மகேக்கிடந்த மாழுதலை கோள்விபேபான் \* ஆழி

விடற்கிரண்மே போயிரண்டின் வீடு. (கல)

|            |   |            |  |
|------------|---|------------|--|
| மதியார்    | { உன்னைச்<br>கிந்தியாதவர்கள்                | விடுப்பான் | நீக்குவதற்காக<br>ஆழி                           |
| நான்கில்   | { நால்வாகைப்பட்ட<br>யோனிகளில்               | விடற்கு    | { (அந்த முதலையின்<br>மேல்) பிரயோ<br>கிப்பதற்கு |
| போய் போய்  | { சென்று சென்று<br>பலகாலும்<br>விழும்படியாக | மதித்தாய்  | ஏனைத்தருளினுய் ;                               |
| மதித்தாய்  | ஸங்கல்பித்தாய்;                             | இரண்டும்   | { முதலையும் கஜேங்கி<br>ராழ்வானு                |
| மதி        | சங்கிரனுடைய                                 |            | { மாசிற இரண்டும்                               |
| கோள்       | துன்பத்தை                                   | போய்       | { ஒன்றையொன்று<br>விட்டுப்போய்                  |
| விடுத்தாய் | போக்கியருளினுய்;                            | இரண்டின்   | { அவ்விரண்டு ஜங்குக்<br>கருக்கும்              |
| முடி       | ஒரு மடுவிலே                                 |            |  |
| கிடந்த     | { (சாபத்தினால்) வந்து<br>சேர்ந்திருந்த      |            | { சாபமோகாமும்<br>மோகாஸாம்                      |
| மா முதலை   | { பெரிய முதலையினு<br>லுண்டான                | வீடு       | { ராஜ்யமும்<br>உண்டாம்படி                      |
| கோள்       | { (கஜேங்கிராழ்வா<br>னது) துயாத்தை           | மதித்தாய்  | ஸங்கல்பித்தாய்.                                |

\* \* \*—ஆழ்வார்களுடைய போதுபோக்குப் பலவகைப்பட்ட ஒருக்குமே; ஸம்ஸாரிகளை நோக்கிச் சில பாசுரங்கள் கூறுவர்; தம் திருவுள்ளத்தையே நோக்கிச் சில பாசுரங்கள் கூறுவர்; எம் பெருமானை நோக்கிச் சில பாசுரங்கள் கூறுவர்; இப்புடையிலே, எம்பெருமான்றன்னை நோக்கிக் கூறும் பாசுரம் இது.

மதித்தாய்போய் நான்கின் மதியார் போய் வீழீ=இதற்கு இரண்டு வகையான யோஜனைகள் உண்டு; மதியார்—உண்ணைச் சிந்தித்து அடிபணியாதவர்கள், நான்கில் போய்வீழீ—(வீடு பெறு மல்) சதுர்வித யோநிகளிலும் மாறிமாறிப் பலமிறப்பும் கிரந்து நகிக்கும்படியாக, மதித்தாய்—, என்பது ஒரு யோஜனை. அன் றியே; நான்கின்—நான்கு வேதங்களைக்கொண்டு, மதியார்—உண்ணைச் சிந்திக்க மாட்டாதவர்கள், போய்வீழீ—(ஆஸார யோநிகளில்) விழுந்து ஒழியும்படியாக, மதித்தாய்—, என்பது மற்றொரு யோஜனை.

மதிகோள் விடுத்தாய்—சந்தீரானுக்கு நேர்க்கிருந்த சஷ்ய ரோகத்தைப் போக்கினுய்.

இரண்மேபோய் இரண்டின்வீடு மதித்தாய்—முதலீடும் சாபங்கொண்டிருந்து; கஜேந்திரனும் சாபங்கொண்டிருந்தான்; எங்கனேயென்னில்; மஹாவிஷ்ணுபக்தனுன் இந்தரத்யும்நனென் அம் அரசன் வழக்கப்படி ஒருநாள் ஏகாக்ரசித்தனுய் விஷ்ணு பூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தி யிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனுப் புவனுக்கு உபசார மொன்றும்செய்யாதிருக்க, அம்முனிவன் இப்படி நம்மை அரசன் அலக்கியஞ் செய்தானென்று மாரூகக்கருதிக் கோபித்து ‘நீ யானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபித்தான். (அங்கனமே, அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினாயினும்\* முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாடோறும் ஆயிரங்தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில், ஒரு நாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்

பறிப்பதற்குப்போப் இறங்கி முதலையின்வாயில் அகப்பட்டுக் கொண்டது.)

முன்பொருகால், தேவலன் என்னும் முனிவன் ஒரு நீர்சிலை யில்னின்று தவஞ்செப்புகொண்டிருந்தபோது ஹமஹம என்னுங் கந்தர்வன் அம்முனிவனது காலைப்பற்றி யிழுத்தான், அதனால் கோபங்கொண்ட அம்முனிவன் ‘நீ ஜலஜந்துபோல் மறைந்து வந்து அபசாரப்பட்டதனால் முதலையாகக் கடவை’ என்று சபித்தான். முதலைக்கு சாபமோக்ஷம் உண்டாயிற்று; கஜேந்திரானுக்கு சாபமோக்ஷமும் ஸாக்ஷாந்மோக்ஷமும் உண்டாயின. .... (கந்)

வீடாக்கும் பேற்றி யறியாது \* மேய்வருத்திக்

கூடாக்கி நின்றுண்டு கோண்டேல்வீர் ! \*—வீடாக்கும்

மேய்ப்பொருள்தான் வேத முதற்பொருள்தான் \* விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாரா யணன். (கந்)

|              |  |   |                    |                    |
|--------------|--|---|--------------------|--------------------|
| வீடு ஆக்கும் | { மோகாத்தைப் பெறு<br>பெற்றி<br>அறியாது                     | விக்கும் வழியைத்<br>தெரிந்து<br>கொள்ளாமல்                         | உழல்வீர்           | திரிசின்றவர்களே !, |
| மெய்         |  | சரீரத்தை<br>(உபவாஸாதி<br>கனாலே)                                   | மெய்யானுபாயமா      |                    |
| வருத்தி      |  | க்லேசப்படுத்தி  | பொருள்தான்         | யிருப்பவனும்       |
| கூடு ஆக்கி   | { எலும்பேமிகுந்த<br>கூடாக<br>அஸாரமாக்கி                    | வேதங்களினால் முழு<br>முதற்கடவளாகப்<br>பிரதிபாதிக்கப்<br>படுபவனும் | மெய்               | மெய்யானுபாயமா      |
|              |  | விண்ணவர்க்கு நித்யஸ்தரிகளுக்கு                                    | பொருள்தான்         | யிருப்பவனும்       |
| நின்று       | { இப்படி கெடுங்காலம்<br>தவம்புரிந்தும்                     | நல்   | போக்யமான           |                    |
| உண்டு        | { (மேஹம் தரிக்க<br>வேண்டுமெனவு<br>ஸ்வல்பமாக)<br>புஜித்தும் | பொருள்தான்  | வஸ்துவா            |                    |
| கொண்டு       |  | நாராயணன்  | யிருப்பவனும்       |                    |
|              |  |   | { ஸ்ரீமந் நாராயணனே | யாவன்.             |

\* \* \*—வேதாந்தங்களில் “பரைசூந ஓதெந தவஹா கநாஸகைந ஷாஹணா லிலிஷ்டஷி” (ப்ருஹதாரண்யகம்.) என்று சொல்லப்பட்டுள்ளது; (அதாவது—பிராமணர்கள் யாகஞ் செய்தும் தானஞ் செய்தும் தவம் புரிந்தும் பட்டினி கிடந்தும்

பேறுபெறப் பார்க்கிறார்கள்—என்று ஒத்தப்பட்டுள்ளது.] சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் ‘அது தப்பிற்று, இது தப்பிற்று’ என்று சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அந்தப்பட்டுப் போவதிற்காட்டிலும், ஸ்ரீமந்நாராயணனையே ஸாக்ஷாத்தாக எளிதில் வழிபட்டு வாழ்ந்துபோகலாமே என்னுங் கருத்துடன் அருளிச்செய்யும் பாசரம் இது.

அருந்தவும் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார்முன்னடிகளால். அந்தோ! மோக்ஷமடைப்பவேண்டியவழி எளிதாயிருக்கச் செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளாமல் அபாயங்கள்மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களோ! எனகிற இரக்கந்தொன்ற “வீடாக்கும் பேற்றி அறியாது” என்கிறார். பேற்றி—உபாயம். கூடு ஆக்கீ—பறவைகளின் கூடு கொம்புகளாலும் சள்ளிகளாலுமே அடர்ந்திருப்பதுபோல, உடம்பை எலும்புதவிர வேற்றுன்றுமில்லையாம்படி உலர்த்தி என்றவாறு. உண்டே—  
1. காயோடு நீடு களியுண்டு வீடு கடுகின்கால் நுகர்ந்து” என்றும்,  
2. “வீழ்களியுழுழிலையும் என்னுமிலவேயே நுகர்ந்துடலம் தாம் வருந்தி” என்றும் சொல்லுகிறபடிபே தேஹம் தரித்திருக்குமாவு மிதபோஜங்ம் பண்ணுகிறபடியைச் சொல்லுகிறது.

பின்னடிகளில் எம்பெருமானுடைய தன்மையைடுத்துரைத்தது—காயக்லேசருபமான கருமங்களை விட்டெடாழித்து ‘ஸ்ரீமந்நாராயண சரணேள சரணம் ப்ரபத்யே’ என்றிருங்கள் என்றவாறு. “காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதி தேடித், தீயிடை நின்றும் கூவலம் வந்துங் திரிவீர்கள், தாயிலுமன்பன் பூயகள் நண்பன் தடநாகப், பாயன்முகுந்தன் கோயிலரங்கம் பணிவிரே.” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுள் காண்க. ... ... (கங)

நாராயண னென்னை யாளி \* நரகத்துச்  
சேராமல் காக்கும் திருமால் தன் \*—பேரான  
பேசப்பெறுத பின்ச்சமயர் பேசக் கேட்டு \*  
ஆகைப்பட்டாழ்வார் பலர்.

(கக)

- 
1. பெரிய திருமொழி 3-2-2.      2. பெரிய திருமடல்.

|                                |   |            |  |
|--------------------------------|---|------------|--|
| நாராயணன்                       | { நாராயணன் துங்<br>திருநாம<br>முடையவனும்                        | பினம்      | { ஜீவச்சவ<br>மென்னலாம்படி<br>யுள்ள                                 |
| என்ன ஆளி                       | { (விசேஷத்து)<br>அடியேன ஆட்<br>கொள்பவனும்                       | சமயர்      | { பாஹ்யகுத்ருஷ்டி<br>மதஸ்தர்கள்                                    |
| நரகத்து<br>சேராமல்<br>காக்கும் | { (அடியார்களை)<br>நரகம்போக<br>வொட்டாமல்<br>காத்தருள்பவனு<br>மான | பேச        | { (அபார்த்தங்களைப்)<br>பிதற்ற                                      |
|                                |   | கேட்டு     | அவற்றைக் கேட்டு  |
|                                |   | பலர்       | பலபேர்கள்  |
| திருமால் தன்                   | திருமாலினது   |            |  |
| பேர் ஆன                        | { திருநாமங்களா<br>யுள்ளவற்றை                                    | ஆசைப்பட்டு | { தாங்களும்<br>அப்படியேபாஹ்ய<br>குத்ருஷ்டிகளா<br>யொழிய<br>விரும்பி |
| பேச பெறுத                      | { ஸங்கீர்த்தங்ம்<br>பண்ணும்<br>பாக்கியமற்றவர்<br>களான           | ஆழ்வார்    | { அதோகதியை<br>யடைஞ்தொழிலர்.  |

\* \* \*—இவ்வுலகில் தேவதாந்தர பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமீம மலிந்து கிடக்கிறார்களே! என்று வயிறெரிந்து பேச கிறார். ஸகல லோகஸ்மரசங்கநுப் நரகநாசனை ழீமந்நாராயண ஜுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தங்மபண்ணி வாழுமாமாயிருக்க, அப்படி வாழ்வதற்குப் பாக்கியமற்றவர்களாய் ‘ஜீவச்சவங்கள்’ என்று இகழ்வதற்குத் தகுந்தவர்களாயுள்ள மதாந்தரஸ்தர்கள் தேவதாந்தரங்களுக்குச் சிறப்பாகவும் உபாயாந்தரங்களுக்குப் புகழ்ச்சியாகவும் எதையாவது வாய்வந்தபடி பிதற்றிக்கொண் டிருக்கின்றனர்; பல பாவிகள் அப்பிதற்றல்களைக்கேட்டு ‘நாமும் இவர்களைப்போலவே தேவதாந்தர பக்தர்களாயும் உபாயாந்தர நிஷ்டர்களாயும் இருக்கலாமே’ என்று அவர்களுடைய நிலைமையிலே ஆசைகொண்டு இவ்வழியாலே அதோகதியை அடைஞ்தொழி கின்றதே இவ்வுலகம்!; நல்ல பேச்சுப் பேசினால் செவிமுத்துக் கேட்டுக்கொர் ஆருமில்லையே; ஆத்மநாசத்தை விளாக்கவல்ல பேச சுக்களே பொலிவுபெறுகின்றனவே! என்று பரிதபித்துப் பேசினா ஏற்று. .... ... .... .... (கூ)

பலதேவ ரேத்தப் படிகடந்தான் பாதம் \*

மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த—வலராகில் \*

மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்ணார் \*

நீற்கண்டன் கண்ட நிலை.

(கடு)

|                                 |                                  |                       |   |
|---------------------------------|----------------------------------|-----------------------|---|
| பல தேவர்                        | பல தேவர்கள்                      | வாழ்த்த வலர் ஆகில்    | { மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,             |
| ஏத்த                            | துதிக்கும்படியாக                 |                       |   |
| படி                             | பூமியை                           |                       |   |
| கடக்தான்                        | { அளங்கவனன<br>ஸர்வேச்வர<br>ஞுடைய |                       |   |
| பாதம்                           | திருவடிகளிலே                     | நீற்கண்டன் கண்ட நிலை  | { நீலகண்டஞ்சிய ருத்ரனிடத்தில் காணுத்தக்க நிலைமை |
| மலர்                            | புஷ்பங்களை                       |                       |   |
| ஏற இட்டு                        | ஸமர்ப்பித்து                     |                       |   |
| இறைஞ்சி                         | வணங்கி                           |                       |   |
| மாற்கண்டன் கண்ட வகையே           |                                  | மாற்கண்டன் கண்ட வகையே | { மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே    |
| வரும் கண்மர் வித்திக்குங்கிடர். |                                  |                       |   |

\* \* \*—ம்ருகண்டு மஹர்ஷியின் புத்திரனை மார்க்கண்டேயன் குமாரப்பருவத்தில் வீதியில் விளையாடா நிற்கையில் அவ்விளையாட்டைக் கண்டுகொண்டு மாதா பிதாக்களும் மகிழ்ந் திருக்கும் போது ‘இப்பிள்ளைக்கு மரணகாலம் குறுகிவிட்டது’ என்று அசரிரி வாக்கியம் ஒன்று திடைரென்று சொயியில் விழுப் பெற்ற அத்தாய்தங்கையர் மிகவும் பரிதாபங்கொண்டு நிற்க, அதைக்கண்ட மார்க்கண்டேயன் ‘நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா; மருத்யுவை நானே பரிஹரித்துக் கொள்ளக்கடவேன்’ என்று சொல்லி அன்று முதலாகப் பரமசிவனை யடிபணிந்து அவனையே முழுமுதந்தடவளாகப் பிரதிபத்திப்பண்ணிடபாவித்து வருகையில், சிவபிரான் “இவ்வை நம்மை ரக்ஷகனுக நினைத்து நம்மைத் தொழுதுகொண்டு நம் கை பார்த்திருக்கின்றன; ஸ்ரீமந்நாராயணனே ஸர்வரக்ஷகன் என்கிற பரமார்த்தம் இவனுக்குத் தெரியவில்லை போலும்; அதனை இவனுக்கு நாம் தெரிவிப்பது என்று; தெரிவியா தொழிந்தொமாகில் அசியாயமாய் இவன் மோசம் போய்விடுவான்; மருத்யுவைத் தப்பவேனுமென்று நம்மை வழிபடுகின்ற இவனுக்கு நாமே ஒரு புகலிடம் காட்டுக்

கொடுத்தோமாக வேணும்” என்றெண்ணி ‘மார்க்கண்டேயா ! என்னை நீர்க்கனக வினைத்துத் தொழுகின்றுப், நானும் நீயும் ஸ்ரீமந்நாராயணனுடைய ரக்ஷயவர்க்கத்தில் சேர்ந்தவர்களேயன்றி உனக்கு நான் ரக்ஷகனுக ப்ராப்தனல்லேன் ; ஸர்வரக்ஷகன் அந்த ஸ்ரீமந்நாராயணனென்றுவனே ; ஆனபின்பு அவனையே அடிபணிக்கு நீ அபிமதம் பெறக்கடவாய்’ என்று சொல்லி அவனை எம்பெரு மான் திருவடிகளிலே கொண்டு நிறுத்தி ‘இவனை அதுக்ரஹித் தருளவேணும்’ என்று பிரார்த்தித்து, பகவத்கிருபையாலே நீண்ட ஆயுளைப்பெறுவித்தான் பரமசிவன்—என்பது மார்க்கண்டேய துடைய வரலாற்றின் சுருக்கம். 1. “புக்கடிமையினால் தண்ணைக் கண்ட மார்க்கண்டேயனவனை, நக்கபிரானு மன்றுய்யக்கொண்டது நாராயணனருளே” என்றும் 2. “மார்க்கண்டேயனும் கரியே” என்றும், 3. “கண்டுக்கொள்கூடுதலாக கந்தார்காளன் நியாவரோ, வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள், இன்டைச்சடைமுடி பீசதுடன்கொண்டு உசாச்செல்லக், கொண்டஞ்சுத் தண்ணெடுங் கொண்டுடன் சென்றதுனர்ந்துமே” என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வாரும், 4. “மன்னு நான் மறை மாழுனி பெற்றமைந்தனை மதியாத வெங்கற்றான் தண்ணை யஞ்சி, நின்சரணைனச் சரணைய்த் தகவில் காலனையுக முனிந் தொழியாப், பின்னையென்றும் நின்திருவடி பிரியாவன்ன மென்னிய பேரருள்” என்று பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தவை காணக.

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்ததாகக் காணப் பட்டும் மற்றாபாரதத்தில் ஆரண்யபரவத்தில் நாற்றுத் தொன் ஊற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தரும புத்திரரை நோக்கிச் சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அதுவதிக்குமிடத்து “விதூஜதூவிலிழுஷ்டைஓட்டெவு ஶராணம் தஃ” என்றுள்ள க்லோகத்தினால் இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.

1. திருவாய்மொழி 4—10—8.
2. திருவாய்மொழி 5—2—7.
3. திருவாய்மொழி 7—5—7.
4. பெரியதிருமொழி 5—8—6.

ஸ்ரீபாகவதத்திலும் பண்ணிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத் தில்—குராயபநு ஹூவ்ஹிகெஸங் ஜிரெ) இருதுரூபம் வாழ்வாஜ்யா படு” (கக) என்று காணக.

மார்க்கண்டேயலுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் ;— உலகளாந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டோட வல்லரானால் நீற்கண்டன் கண்டாலில் மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்ணார்’ என்றால் இதற்குக் கருத்து யாதெனில் ; கேண்மின் : மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவெங்குண்ட ப்ராப்தியாகிற) மோகநாதத்தை சிரும்பிப் பணிந்தான்லன் ; வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான் ; அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனும் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன் பக்கலில் அவனை ஆச்சரியிப்பித்து அப்பெருமான் மூலமாக ரஷ்ணம் செய்தித்தான் ; ஆகவே, தேவதாந்தரங்கள் பரம்பரயா ருகால் ரஷ்ணங்களாகுமீயன்றி ஸாகநாதத்தாக ரஷ்ணங்களாக மாட்டா ; ஸ்ரீமந்நாராயணனுரூவனே ஸாகநாத் ரஷ்ணங்களான், என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை. ஸேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பசுத்தில் மார்க்கண்டேயன் சரமப்பட்டுத் தெரிந்துகொண்ட விஷயம் உங்களுக்கு முந்துற முன்னம் எளிதில் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு. நீற்கண்டஞ்சிய சிவனிடத்துக் காணக்கூடிய நிலைமை [அதாவது—இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி], அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான்; நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்மார்க்களென்னலாம்—ஸாகநாதத்தாக நீங்கள் எம் பெருமானையே ஆராதிப்பிரகளாகில், என விரிக்க.

இப்பாட்டின் பெரியவாச்சான் பின்னை வியாக்கியானத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோகநார்த்தமாகச் சென்று ஆச்சரியிக்க, மோகநாப்பரதன் ஈச்வரனேயென்று காட்டுமிதுவே உள்ளதென்ற ருத்ரன் காட்டக்கண்டு இதுவே இவனுக்குள்ள தென்று மார்க்கண்டேயன் கண்டவகையே வித்திக்கும் : அவ்யவ ஶிதமாக ஸர்வேஷ்வரன் திருவடிகளை ஆச்சரியிக்க வல்லவராகில்

மார்க்கண்டேயன் கண்டவகையே வித்திக்கும்,” என்றிருக்கும் நீலமுக்கிகளில் உள்ள மோக்கி சப்தம் பரமபதாநுபவஞ்சமான மோக்கத்தைக் குறிப்பதற்கு; “ஆராஇரண் சொக்ஷாய்” என்று ஒரு தேசவிசௌத்தைக் குறிக்கொண்டு கிதையிற் சொன்ன கட்டளையிலே, இந்த தேசத்திலேயே ம்ருத்யு இல்லாமையாகிற மோக்கத்தைச் சொல்லுகிறதென்று கொள்க. மார்க்கண்டேயன் தான் சிரஞ்சிய யிருக்கவேணுமென்று உபாவித்தவனுக இதி ஹாஸ்புராணங்களிற் கூறப்படுகிறனென்றி, பரமபுரூஷார்த்த வகைண மோக்கத்தை விரும்பினாலுக்க் கூறப்பட்டிலன். பெரிய திருமொழியில் (5—8—6.) “மன்னு நான்மறை மாழுனி பெற்ற மைக்கதீன.....பின்னையென்றும் நின்திருவடி பிரியாவன்ன மெண்ணிய பேரநுள்” என்றவிடத்து வியாக்கியானத்திலும் இது ஸ்பஷ்டம். அந்த வியாக்கியானமருளிய பெரியவாச்சான் பிள்ளை தாமே இவ்விடத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோக்கார்த்தமாகச் சென்று ஆச்சரியிக்க” என்றது ருத்ரனைப் பற்றின பரிஹாஸோக்கியாக வடுக்கும். “இவன் ஒரு மஹா தேவனும்; இவனிடத்தில் ஒரு பெரிய மோக்கத்தை விரும்பி ஒருவன் வந்து பணிந்தாலும்; அப்பப்ப! இந்த மோக்கம் நம்மா லாகாது என்று வேற்றுவாசல் காட்டினாலும்” என்று பரிஹு வித்துச் சொன்னவாறு.

நீற்கண்டன்—‘நீலம்’ என்ற வட்சொல் ‘நீல்’ என்று கிதைந்து நீற்கண்ட நெண்ணியிற்று. “நீலார் கண்டத்தம்மான்” என்ற திருவாய்மொழி காண்க. அன்றியே, “நீர்க்கண்டன்” என இடையின ரகரப்பாடக்கொள்ளில், விஷஜலத்தைக் கழுத்திலே கொண்டவனெற்தாகும். மார்க்கண்டன்—‘மார்க்கண்டேயன்’, என்ற வட்சொற் கிதைவு.

இப்பாட்டின் பின்னடிகட்கு மற்றும் பலவகையாகக் கருத்துக்கூற இடமுண்டு. வல்லார்வாய்க் கேட்டுனர்க. (கடு)

நீலைமன்னு மென்னெஞ்ச மந்நான்று \* தேவர்  
தலைமன்னர் தாமே மாற்றுக \*—பலமன்னர்  
போர்மாள வெங்கதீரோன் மாயப்போழில் மறைய \*  
தேராழியால் மறைத்தாரால். (கக)

|                                |  |                             |   |
|--------------------------------|--|-----------------------------|---|
| அங்காண்று                      | { பாரதபுத்தம் நடஞ்ச<br>அங்காலத்து                            | மாய                         | { (அகாலத்தில்)<br>அஸ்தமிக்கும்படி<br>யாகவும்              |
| தேவர் தலை<br>மன்னர்<br>தாமே    | { தேவாதிதேவனுன<br>தானே                                       | பொழில்<br>மறைய              | { முண்டலம்<br>முழுதும் இருஞ்<br>மூடிம்படியாகவும்          |
| மாற்று ஆக<br>பல மன்னர்<br>பேர் | { எதிரியாயிருந்த<br>கொண்டு<br>பல அரசர்கள்<br>புத்தக்களத்தில் | தேர் ஆழியால்<br>மறைத்தாரால் | { சக்கராயுதத்தினால்<br>(ஸ்ரீரயனை)<br>மறைத்த<br>பெருமானுலே |
| மாள<br>வெம்<br>கதிரோன்         | { மழிந்து<br>போம்படியாகவும்<br>என்றும்                       | என் நெஞ்சம்                 | { எனது<br>(சஞ்சலமான)<br>மனமானது                           |
|                                | { ஸ-மர்யன்   | நிலை மன்னும்                | { சலிப்பற்று நிலை<br>நிற்கப் பெற்றது.                     |

\* \* \*—அலைபாய்ந்து கொண்டிருந்த என்மனமானது எம் பெருமான் ஆச்சிரிதர்க்காக உழைக்குஞ் தன்மைகளைக் கேட்டறிந்த வாரே ‘இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்களாக நாம் அமைந்துவிட்டோமான பின்பு இனி நமக்கு யாது கவலை?’ என்று தேறி நிலைபெற்று விட்டதென்கிறுர். “அங்காண்று...தேராழியால் மறைத்தாரால் என்னெஞ்சம் நிலைமன்னும்” என்று அங்வயம்.

“தேவர் தலைமன்னர்” என்றது எம்பெருமானை; “ராஜாயிராஜஸ்வல்-ஷா” என்றும் “அயர்வறுமமர்களத்திபதி” என்றும் சொல்லுகிறபடியே.

தாமே மாற்றுக்—துர்யோதநாதிகளை எம்பெருமான் பாண்டவர்களின் சத்துருக்களென்று நினைத்தில்லை; தன்னுடைய சத்துருக்களென்றே நினைத்தான்; இது எங்கனே தெரிகின்றதென்னில்; அது எழுந்தருளினபோது விதூர் திருமாளிகையிலே அழுது செய்துபோக, அப்பதிலிந்த துர்யோதனன் “வீழ்தெழுாணாவதிக்குழி ஓட்டுவெவ இயாவூ-உநா! கிழயுடோ வாண்டரீகாக்டி! ஹாது வருஷால்சொஜநா?!” [பிழ்மாசார்யரையும் த்ரோனுசாரர்யரையும் என்னையும் விட்டுப் பள்ளிச்சோற்றை ஏன் உண்டாய்?]

என்று கண்ணபிரானைக் கேட்க, அதற்கு உத்தரமருளிச் செய்வது காண்மின்:—“ அவிஷ்டந் நஹோதவஸ் அவிஷ்டந் நெநவ ஹோஜ பெசு! வாணவாநு அவிஷ்டவெஸ ராஜங்! ॥११॥ பூணாவி வாணவாஃ” [சத்ருவின் சோற்றையும் உண்ணலாகாது, சத்ருவுக்குச் சோறும் இடலாகாது; எனது உயிர்சிலையாகிப் பாண்டவர்களைந் தவேவிப் பதனால் எனக்கு கூத்துருவே; ஆனதுபற்றியே உண்ணிடம் நான் உண்ணவரவில்லை] என்றான். ஆகவே, ஆச்சிரிதர்களுடைய பகை வர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருமா னுடைய அபிஸங்கியை அறிந்து இங்கு “ தாமேமாற்றுக் ” என்றாருளிச் செப்தாரென்க. \* மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நாற்றவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்டேர்மேல் முன்னின்றதுபற்றிப் “ பலமன்னர் போர் மாள ” என்றாருளிச் செய்யப்பட்டது.

வேங்கதீரோன்மாயப் போழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு:—அர்ஜாநன் பதின்மூன்றாட போரில் தன் மகனை அபிமஞ்சுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸமர்யன் அஸ்தமிப்பகற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது சிறைவேறக் கூடாதென்று அந்த ஜயத்ரதனை ஏதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே சிறுத்திக் காப பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே, ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோற்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு ஸமர்யனை மறைக்க, ‘ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபய மில்லை; அர்ஜாநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே அக்ஷி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்’ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு சின்றவளவிலே கண்ணபிரான் ஸதர்சநாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸமர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லை யென்று உணர்ந்துகொண்ட அர்ஜாநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம்.

கோழிஸமர்ய ப்ரகாசமான திருவாழியைக் கொண்டு ஸமர்யனை மறைத்தல் என்னனம் கூடுமெனின்; ஸமர்யனுடைய ஒளி கண்ணுலே காணலாம்படி அளவுபட்டிருக்கலால் இருட்டைப்

போக்கும்; அப்படியல்லாமல் திருச்சக்கரத்தினை கேராகக் கண் கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனுல் பளபளத்துக் கண்களை இருளப் பற்று மெஜாச் சமாதானங்களுவர் பெரியோர்; மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர். .... .... (கச)

ஆல நிழற்கீ ழறநேறியை \* நால்வர்க்கு  
மேலையுகத் துரைத்தான் மெய்த்தவத்தோன் \*—ஞால  
மளந்தானை யாழிக் கிடந்தானை + ஆல்மேல்  
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு. (கள)

|                        |  |               |                             |
|------------------------|--|---------------|-----------------------------|
| மெய்                   | { மெய்யான<br>தவத்தோன்                      | தான்          | { தான் வழிபடும்<br>வணக்கும் |
| தவத்தோன்               |  | ஆறு           |                             |
| ஞால்<br>அளக்கானை       | { உலகளந்தவனும்<br>அலையுகத்து               | அறம்          | { நல்வழியை<br>நெறியை        |
|                        |  | மேலை          | முன்யுகத்திலே               |
| ஆழி<br>கிடந்தானை       | { கூடிராப்திசாயியும்<br>கூடிராப்திசாயியும் | ஆல விழல் கீழ் | { ஓராலமரத்தின்<br>விழவிலே   |
|                        |  | நால்வர்க்கு   | { நான்கு<br>மஹர்ஷிகளுக்கு   |
| ஆல் மேல்<br>வளர்ந்தானை | { ஆலிலை மேல்<br>வளர்ந்தவனுமான<br>பெருமானை  | உறைத்தான்     | உபதேசித்தான்.               |
|                        |  |               |                             |

\* \* \*—எம்பெருமானுடைய பரததுவம் இன்று நான் சொல்லவேணுமோ? ஸர்வஜ்ஞனான சிவபிரான் தானே ஸவசித் யர்களுக்கு உபதேசித்த விஷயமங்களே விது என்கிறோர். சிவன் ஒரு காலத்திலே அகஸ்திபர் புலஸ்தியர் தச்சர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிற்பர்களாக அமைத்துக்கொண்டு ஒரு ஆலமரத்தின் அடியிலே ஸ்ரீமந்நாராயண தத்தோபதீசம் செய்தானென்று நால்கள் கூறும். “ஆலமர விழல் அறமநால்வர்க்கன்றுரைத்த ஆலமமர் கண்டத்தரன்” என்ற பொய்கையாழ்வார் பாசரமுங் காண்க. \*

தாமஸ்பரக்கருதியாப் அறங்காரிகளில் தலைவனான ருத்ரன் எம்பெருமானுடைய உண்மைவிலையைத் தான் எங்கனே அறிந் தான்? அறிந்தாலும் பிறர்க்கு அதை உபதேசிக்கும்படியான

இற்குதய பரிபாக்கத் தை எங்கனே பெற்றுண்? என்று கேள்வி கேட்பார்க்கு ஸமாதானமாகும்படி “மேய்த்தவத்தோன்” என்ற பெயரால் ருத்ரனைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமானைப் பற்றினத்துவவுணர்ச்சி தணக்குவித்திக்கவேணுமென்ற மெய்யே தவம்புரிந்து அத்தவப்பயனாக பகவத் தக்வஜ்ஞாநம் பெற்றவன் என்ற படி. அவன் நால்வர்க்கு உரைத்த அர்த்தம் யாதெனில், [தான் வணங்குமாறு.] ‘நாலும் தலைசாய்க்கப் பெற்ற திருவடித் தாமரை களையுடையவன் காண்மின் பூர்மந்நாராயணன்; அவன் உலகங்களை யெல்லாம் தன் திருவடிக்கீழ் அகப்படுத்திக் கொண்டவன்; திருப்பாற்கடலிலே உறங்குவான்போல் யோகுசெய்து கொண்டிருந்து ஆர்த்தரக்ஷணம் செய்தருள்பவன்; பிரளை வெள்ளத்திலே நாலு முட்பட ஈகல பதார்த்தங்களும் அழிந்துபோவதா யிருக்கையில் எல்லாற்றையும் வாரிசிமுங்கி ஆலந்தளிரிலே திருக்கணவளர்ந்த அற்புத சக்திவாய்ந்தவன்’ என்று உபதேசிப்பனும் என்பது பின் னடிகளில் தேறுங்கருத்து. ... .... ... (கள)

மாறுய தானவைன வள்ளுகிரால் \* மார்விரண்டு

கூருக்க கீழிய கோளியை \*—வெறுக

ஏத்தி யிருப்பாரை வெல்லுமே \* மற்றவரைச்

சாத்தி யிருப்பார் தவம்.

(கஷ)

|             |                             |
|-------------|-----------------------------|
| மாறு ஆய     | எதிரிட்டு நின்ற             |
| தானவனை      | { விரண்யாஸரா<br>ஆடைய        |
| மார்வு      | மார்வை                      |
| வள் உகிரால் | { கூர்மையான<br>நகங்களிலுள்ள |

இரண்டு கூறு } இருபிளவாகப்  
 ஆக சிறிய } பின்த  
 கோள் } பெருமிடுக்கலன்  
 அரியை } நாசிங்க  
                   மூர்த்தியை.

## வேறு அக விலக்கணமாக

எத்தி இருப்பாரா { தூதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்க மவர்களே,

மற்ற அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே } அந்த பூரிவைத்தன வர்களை ஆச்சரியத்திருக் கும் சாமாதிகாரி களின் நிஷ்டை வென்று விடும்.

\* \* \*—எம்பெருமானிடத்தில் நிவ்டை யுடையராயிருப் பதிற்காட்டி மூம் பாகவதர்கள் பக்ளில் நிவ்டை யுடையராயிருப்

பதே சிறந்தது என்று ஸ்கலசாஸ்தர ஸாரப்பொருள் ஒன்றுண்டு; அதனை வெளியிடும் பாசுரம் இது. கருமங்களுக்கிணங்க ஸ்மஸாரி யாக்கவும் அருளுக்கிணங்க ஸ்மஸார நிவ்ருத்தியைப் பண்ணித் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவும் வல்ல ஸ்வதந்த்ரனுனை ஈச்வரனைப் பற்றுகை ஸ்மஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராப்திக்கும் பொதுவாயிருக்கும். அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸ்மஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பா யிருக்குமென்பது “விஜில-வதிவா நெதி ஸஸஂஸயாயு-தவெவிநா- நஸஸஂஸயாவி தழகவரியப்டா ரதா-தநா-டி” [எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமுண்டு ; பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப் படாமல் மார்வில் கைவைத்து உறங்கலாம்] இத்யாதி ப்ரமாண வித்தம். சத்ருக்காழ்வான், ஸ்ரீமதூரகவிகள், வடுகநம்பி போல் வார் இவ்வர்த்தத்திற்கு உதாஹரண பூதர்கள்.

“மாருயதானவளை” என்ற தொடங்கி “ஏத்தியிருப்பாரை” என்கிறவரையில் பகவத் பக்தர்களைச் சொன்னபடி. தனக்கு உயிர்கிலையான ப்ரஹ்மலாதாழ்வாலுக்குப் பகைவனுண இரணிய கீனத் தன் பகைவனுக்கப் பாவித்து அவனது மார்பைக் கூர்மையான நகங்களாலே இருப்பிளவாகப் பிளந்த நரசிங்கமூர்த்தியை “அந்தியம்போதி ஸரியுருவாகி யரியையழித்தவளையுப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்ற பாடுதும்” என்றுகொண்டு வாழ்த்தியிருக்கும் பகவத் பக்தர்களை,—மற்றவரைச் சாத்தி யிருப் பார் தவம் வேல்லும்—பகவத் பக்தர்களின் சிஷ்டையை பாகவத பக்தர்களின் சிஷ்டை தோற்கடித்துவிடும். எனவே, பகவத்பக்தி யிற் காட்டிலும் பாகவத பக்தியே சிறந்தது என்றதாயிற்று. இங்கு சிரித்துரைக்க வேண்டுமெற்ற யெல்லாம் ஸ்ரீவசநபூதன் ஸாரத்தில் சாமப்ரகாணத்திற் பரக்கச் சொன்னேனும்; அங்கே கண்டு கொள்க.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில் “பகவானையே பஜிக்குமதிலும் ததியரைப் புருஷகார மாகக்கொண்டு பற்றுகை சிரியதென்கிறார்” என்ற (அச்சுப்பிரதி களிற்காணும்) வரக்கியம் பிழையுடையது; “புருஷகாரமாகக்

கொண்டு” என்கிற வாக்கியம் ஏட்டுப்பிரதிகளில் காண்பரிது ; சேரவும் மாட்டாது. “பகவானையே பஜிக்குமதிலும் ததியரைப் பற்றுகை சீரியதெண்கிளூர்” என்னுமளவே உள்ளது. ‘ததியரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது’ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விடுபயம் ; ‘ததியரை உத்தேசப்ராகப் பற்றுதல் சிறந்தது’ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன். ... (கஅ)

தவம் செய்து நான்முகனால் பேற்ற வரத்தை \*

அவம் செய்த வாழியா யன்றே \*— உவங்தேம்மைக்

காப்பாய்ந் காப்பதனை யாவாய்ந் \* வைதுந்த

மீப்பாயு மேவ்வுயிர்க்கும் நீ.

(ககு)

|             |   |             |  |
|-------------|---|-------------|--|
| தவம் செய்து | { தபஸ்ஸை<br>அதுஷ்டித்து                           | உவந்த       | திருவன்ளமுகந்து                                  |
| நான்முகனால் | * பிரமனிடத்து                                     | காப்பாய் நீ | { காத்தருள்பவன்                                  |
| பெற்ற.      | { (ஹிரண்யன்<br>முதலானவர்கள்)<br>பெற்றுக்<br>கொண்ட | அன்றே       | நீயேயன்றே ;                                      |
| வரத்தை      | வரங்களை   | காப்பதனை    | { காக்க வேணு<br>மென்கிற                          |
| அவம் செய்த  | பழுதாக்கின  | ஆவாய் நீ    | வங்கல்ப<br>முடையவனும்                            |
| ஆழியாய்     | { திருவாழிக்<br>கையனை<br>பெருமானே !               | அன்றே       | நீயன்றே ;  |
| எம்மை       | அழியோங்களை  | எவ்         | { (உன்னை ஆச்சரியித்த)<br>வகலாத்மாக்<br>களுக்கும் |
|             |   | வைகுந்தம்   | பரமபத்தை   |
|             |   | சப்பாயும்   | அளிப்பவனும்                                      |
|             |   | நீ அன்றே    | நீயன்றே.   |

\* \* \*—இரணியன் முதலிய ஆஸாரப்ரக்ருதிகள் பிரமன் முதலிய தேவர்களைக் குறித்து ஸ்வல்பம் ஸ்தோத்ரம் பண்ணிவிட்டால் தலைகால் தெரியாமல் உவந்து எல்லையில்லாதபடி வரங்களை அளித்துவிட்டுப் பிறகு தங்களுக்கே நேரும் அநர்த்தங்களைப் பரி ழறித்துக் கொள்ளாமாட்டாமல் கண்ணீர் விழுவிட்டுக் கையைப் பிசைந்துகொண்டு நிற்பர்கள் அந்த ப்ரஸ்மாதி தேவர்கள். அன்னவர்களது ஆபத்தை அகற்றியபெருள்வான் எம்பெருமான்—என்பதை முன்னடிகளில் அருளிச்செய்து, இப்படிப்பட்ட நீயே

எனக்கு எல்லாவபேசுவிதங்களையும் தலைக்கட்டித் தந்தருளவேனு மென்கிறூர் பின்னடிகளில்.

“தவஞ்சேய்து நான்முகனுல் பெற்றவரத்தை” என்றவிடத்து ‘இன்னூர் பெற்றவரம்’ என்பது சொல்லப் படவில்லையாயினும், இரணியன் முதலானேர் பெற்றவரம் எனக்கொள்க. அவர்கள் பெற்றவரத்தை அவம் செய்கையாவது—நல்ல உபாயங்களினுல் அப்வஸாரர்களைக் களைந்தொழித்தல். வரங்கொடுத்த தாங்களே குடிசிருப்பையிழுந்து வருந்தினவளவிலே வரம்பெற்றவர்களையுங் கொன்று வரமளித்தவர்களையும் காத்தருள்பவனிறே ஸ்ரீமந்தாராயனன். இதற்கு ஸாமக்ரி திருவாழியாழ்வானன்க. (கக)

நீயே யுலகேல்லாம் நின்னருளே நிற்பனவும் \*

நீயே தவத்தேவ தேவனும் \*—நீயே

எரிசடரும் மால்வரையு மேண்டிசையும் \* அண்டத்

தீரிசடரு மாய விவை.

(20)

|            |                   |              |                      |
|------------|-------------------|--------------|----------------------|
| உலகு       | உலகங்கட்டகெல்லாம் | ஏரி சடரும்   | ஜ்வலிக்கின்ற         |
| எல்லாம்    | நிர்வாஹகன்        |              | அக்கியும்            |
| நீயே       | நீயே;             |              |                      |
| நிற்பனவும் | உலகங்கள்          | மால் அரையும் | { பெரியகுலபர்வதன்    |
|            | ஸத்தைபெற்ற        |              | களும்                |
|            | நிறபதும்          |              |                      |
| நின் அனுளே | உன்ன கிருபையி     | எண்          | { எட்டுத்திசைகளிலு   |
|            | ஞோயோம்;           | திசையும்     | முன்ன ஸகல            |
| தவம் தேவர் | தவத்தினால்        |              | பதார்த்தகளும்        |
| தேவனும்    | தேவர்களான         | அண்டத்து     | ஆகாசத்திலுள்ள        |
| நீயே       | பிரமன் முதல்      | இரு சடரும்   | சந்தர் ஸமூர்யர்களும் |
|            | யோர்க்குத்        | ஆய இவை       | { ஆசிய               |
|            | தலைவனும்நீயே;     | நீயே         | இவையெல்லாம்          |
|            |                   |              | நீயேகாண்.            |

\* \* \*—ஸகலமும் எம்பெருமானுகவே யிருக்கும்படியையருளிச் செய்கிறூரிதில். ‘உலகேல்லாம் நீயே’ என்றது—உலகமெல்லாம் உன்னுடைய ஆளுங்கயில் அடங்கியுள்ளது என்றபடி. நிற்பனவும் நின்னருளே—அப்வப்பெருள்கள் அழியாதே ஸத்தைபெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே. தவத் தேவதேவனும் நீயே—எவ்வளவோ தவங்கள் செய்து பரஜாபதி யென்

அும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நி; \* யாம் கடவுளென்றிருக்கு மெவ்வலசிற் கடவுளர்க்கும் ஆங் கடவுள் நி என்றவாறு. ... ... ... ... (20)

இவையா பிலவாய் தீறங் தேரிகான்ற \*

இவையா வெரிலிட்டக் கண்கள் \*—இவையா  
வெரிபோங்கிக் காட்டு மிமையோர் பேருமான் \*

அரிபோங்கிக் காட்டு மழுது.

(உக)

| திறந்து    | விரிந்து   | பொங்கி   | கிளர்க்கு                   |
|------------|--|----------|-----------------------------|
| எரி கான்ற  | நெருப்பை உமிழ்ந்த                                    | காட்டும் | { தோன்றின<br>திருமேனியை     |
| பிலம் வரம் | { பாழி போன்ற<br>பெரியவாய்                            |          | புடையனும்                   |
| இவையா      | இதுவோ!;  | இகையோர்  | { நித்யலூரிகளுக்கு          |
| எரி வட்டம் | { கொள்ளிவட்டம்<br>போலே உருண்டு<br>சிவஞ்சு ஜ்வலிக்கிற | பெருமான் | நிர்வாஹகளுன்<br>ஸர்வேச்வரன் |
| கண்கள்     | திருக்கண்கள்   | அரி      | நரசிங்கமூர்த்தியாய்         |
| இவையா      | இவையோ!;  | பொங்கி   | கிளர்க்கு                   |
| எரி        | அக்கிபோலே  | காட்டும் | காட்டின                     |
|            |  | அழுகு    | அழுகு                       |
|            |  | இவையா    | என்ன விலக்குணம்!            |

\* \* \*—நரவலிம்ஹாவதாரம் என்றைக்கோ நடந்ததாயினும் பாவநாப்ரகர்ஷத்தாலே அது ப்ரத்யக்ஷம்போல் தோற்றுமே ஆழ் வார்க்கு; அப்படியே தோற்ற, ஆசரிதர்களுக்கு விரோதம் செய் பவர்மேல் எம்பெருமானுக்கு உண்டாகும் சீற்றம் என்ன அற்புத மானது! என்று அனுஸந்தித்து, ‘எம்பெருமானுடைய தெளிவைக் காட்டி நும் சீற்றமே பக்தர்கட்குச் சரணம்’ என்னுமர்த்தம் விளக்கும்படியாகப் பேசுகிற பாசுரம் இது.

திறந்து எரிகான்ற பிலவாய் இவையா!—தூணில் சின்றும் தோன்றினவாறே இரணியன் மேலுண்டான அளவுகடந்த சீற்றத் தினால் திருவாயானது விரிந்து அழலை உமிழ்ந்ததே, அதனைப்பேச கிறூர்; நெருப்பைக் கக்கின திருவாய் இதுதானே என்கிறூர். ‘கான்ற’ என்ற பெயரெச்சத்தில், கால்—வினைப்பகுதி. காலுதல்—விசுதல்.

எரிவட்டக்கண்கள் இவையா—1. “தூயாய் சுடர் மாமதி போல்உயிர்க்கெல்லாம், தாயாபளிக்கின்ற தண்டாமரைக்கண்ணு!” என்னும்படி திருக்கண்கள் குளிர்ந்திருப்பது அன்பர்களைக்கானும் போது; அன்பர்க்குத் துன்பம் செய்யுவர்களைக் கானும்போது கொள்ளிவட்டம்போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே; அப்படி ஜ்வலித்த திருக்கண்களோ இவை!; இத்திருக்கண்களில் இன்றைக் கும் சீற்றம் மாறவில்லையே யென்கிறுப்போலும்.

ஆக முன்னடிகளால், திருவாயும் திருக்கண்களுமாகிற அவபவங்களுக்கு உண்டான விக்ருதியைப் பேசினார். இனி பின்னடிகளால், அவயவியான நரவிம்ஹஸுரத்தியின் கிளர்ச்சியைப் பேச கிறார். எரிபோங்கிக் காட்ட மிமையோர்ப்பேருமான்—‘எரிபொங்கிக்காட்டும்’ என்பதைப் பெருமானுக்கு விசேஷணமாக்கிப் பதவுரை வரையப்பட்டது: அன்றியே, இமையோர்க்கு விசேஷணமாக்கியும் உரைக்கலாம். ஹோமகாலத்திலே வைதிகர் கொடுத்த ஹவிஸ்லை அக்ஷியானது ஸ்வீகரித்துக்கொண்டு பெரிய கிளர்த்தி போடே போய் ஸமர்ப்பிக்கும்படி விருக்கிற இந்திரன் முதலிய தேவர்களுக்கு நிர்வாஹகண் என்று பொருளாகும். (எரி—அக்ஷி தேவதையானது, போங்கி—கிளர்ந்து, காட்டுமே—ஹவிஸ்லைக் கொண்டு கொடுக்கப் பெறுகின்ற, இமையோர் என்கை.)

நரவிம்ஹஸுரத்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்டுக்பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக்காட்டும் அழகு” என்ற அழகிலே முடிக்கப்பட்டதென்க. ... .... (22)

அழகியான் தானே யரியுருவன் தானே \*

பழக்ஷியான் தானே பணிமின் \*—குழலியாய்த்

தானே மூலதுக்கும் தன்மைக்கும் தன்மையனே \*

மீனு யுயிரளிக்கும் வீத்து.

(22)

|                        |   |             |   |
|------------------------|---|-------------|---|
| தான் ஏழ்<br>உலகுக்கும் | தானே ஏழுலகங்<br>களுக்கும் உபாதாங்<br>காரணமாய் | தன்மைக்கும் | (ரூபம் ரஸம் கந்தம்<br>முதலிய)<br>குணங்களுக்கும் |
|------------------------|---|-------------|---|

|           |   |  |            |  |
|-----------|---|--|------------|--|
| தன்மையன்  | ஆச்சர்யபூதனும்                                |  | அரி உருவன் | { நரசிங்கவருக் கொண்டவன் ;                      |
| குழலி ஆய் | { (பிரளைகாலத்தில்) சிறுகுழந்தையாய்க் கொண்டும் |  | தானே       | { அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவ னும் அவன்றுனே ; |
| மீன் ஆய்  | { (பிள்ளைபாருகால்) மத்ஸ்யரூபயாய்க் கொண்டும்   |  | அழகியான்   |  |
| உயிர்     | { ஆத்மாக்களை ரக்ஷிக் கின்றவனுன்               |  | பழகியான்   | { புராணபுருஷங்களைய அப்பெருமா ஞுடைய             |
| அளிக்கும் |   |  | தானே       | திருவுடிகளையே                                  |
| தானே      | { எம்பெருமான் தானே                            |  | பணிமின்    | ஆச்சர்யியுங்கோன்.                              |

\* \* \*—தானே காரணமாய்க்கொண்டு அடியிலே உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்ட உலகங்களைப் பாதுகாக்க அவர்தர ப்ரளைத்தில் ஆலிலைத்துயின்ற அருங்குழந்தையாயும் மங்வக் தர ப்ரளைத்தில் மத்ஸ்யரூபயாயும் தோன்றி ரக்ஷித்து, ப்ரஹ்லாதனை ரக்ஷிக்கைக்காகத் தூணிலே நரவிம்ஹமாய்த் தோன்றி இரணியனிக் கிழித்துப்போட்டு, இப்படி எல்லா அவஸ்தைகளிலும் ஸ்கலாத்மாக்களையும் அநாதிகாலமாக ரக்ஷித்துக்கொண்டு வருகிற ஸர்வேச்வரஞுடைய திருவுடிகளை நிங்கள் ஆச்சர்யியுங்கள் என்று பரோபதேசம் பண்ணுகிறோர்.

கீழ்ப்பாட்டில் நரவிம்ஹாவதாரத்தை அதுபவித்தாராதலால் அத்திருக்கொலத்தின் அழகையே மீண்டும் வாய்வெருவுகின்றூர் ‘அழகியான் தானே அரியுருவன் தானே’ என்று.

நம்முடைய புத்திக்கு எட்டாத அநாதிகாலங் தொடங்கிப் பலவகைகளால் ரக்ஷணம் செய்துகொண்டு வருதல் பற்றி எம் பெருமானுக்குப் ‘பழகியான்’ என்று திருநாமமிட்டனர்.

தன்மைக்கும் தன்மையன்=ஒரு தரவ்யத்தைப் பற்றியிருக்கும் குணத்திற்குத் ‘தன்மை’ என்று பெயர்; அக்குணத்திற்கு ஆச்சர்யமான குணிக்குத் தன்மையன் என்று பெயர். புத்தபம் எனகிற தரவ்யத்திற்கு மனம் குணமாயிருக்கின்றது; அந்த மனத்திற்குப் புத்தபம் ஆச்சர்யமாகையாலே புத்தபம் குணியெனப்படும். இப்படியே எங்குங் கண்டுகொள்க. இங்கு “தன்மைக்கும் தன்மையன்” என்று-நிலம் சீர் தீ கால் முதலியபூதங்களின் குணங்களைப் பற்றி கொடுக்கிறார்கள்.

களாகிய மணம் சுவை முதலிரவற்றுக்கெல்லாம் தானே ஆச்சரயமா பிருப்பவன்னகை. 1. “நீராய் விலங்குப்த் தீயாய்க் காலாய் நெடுவானும்” என்கிறபடியே பஞ்சபூதாதிகளும் தானேயாயிருப் பவன் என்றவாறு. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “தன் பக்கலிலே வைக்கும்” என்ற ஒரு வாக்கியம் காண்கிறது: அதனால் “தன் வைக்குந்தன்மையனே” என்றும் பாடமிருந்ததாகத் தெரிகின்றது. ஏழூலகுக்கும் தான் வித்தாய், (அவ்வுலகங்களை) தன்—தன்னுள்ளே, வைக்குந்தன்மையனும்—(பிரளயத்திலழியாதபடி) அடக்கிவைக்கும் குணமுடையவனும் என்றபடி. .... ... ... (22)

வித்துமிட வேண்டுங் கோலோ வீடையடர்த்த \*

பத்தி யுழவன் பழம்புனத்து \*—மொய்த்தேழுந்த  
கார்மேக மன்ன கருமால் திருமேனி \*

நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.

(உடு)

|                                 |  |   |
|---------------------------------|--|---|
| விடை                            | { (கப்பின்னைப்<br>பிராட்டிக்காக)<br>விடுபங்களை<br>வலியடக்கினவ<br>இலும்   | (க் முயற்சியின்றியே தானே<br>பகவத்விஷயத்தில் ருசி விளைந்தால்<br>திருநாட்டுக்குச் செல்லுமளவும் நாம்<br>எப்படி தரித்திருப்ப தென்றால்; )              |
|                                 |  |   |
| பத்தி உழவன்                     | { (தன்விஷயத்தில்<br>சேநர்க்கட்டு)<br>பக்கியுண்டாவ<br>தற்குத் தானே<br>முயற்சி<br>செய்பவனுமான<br>எம்பெருமா<br>இருடைய | மொய்த்து } திரண்டு கிளர்ந்த<br>எழுந்த } கார்மேகம் போன்ற<br>கார்மேகம் } காளமேகம் போன்ற<br>அண்ண } கரு மால் கரிய திருமாலினது<br>திரு மேனி திருமேனியை |
|                                 |  |   |
| பழம் புனத்து                    | { (ஸம்ஸாரமென்கிற)<br>அங்குமியான<br>கோத்ரத்திலே   | நீர்க்கொண்டெழுந்த<br>நீக்கமானது   |
|                                 |  |   |
| வித்தும் இட<br>வேண்டும்<br>கோலோ | { (ஸ்வப்ரயத்தமாகிற)<br>விலைத்தைய நாம்<br>விலைத்தக<br>வேண்டுமோ?<br>[வேண்டா;]  | ஏதிரேகின்று<br>காட்டும் காண்பிக்கும்:<br>[போலிகண்டு நாம் தரித்திருக்கலா<br>மென்றபடி.]   |
|                                 |  |   |

1. திருவாய்மொழி 6—9—1.

\* \* \*—நாம் அறிந்த நிலைமையிலும் அறியாத நிலைமையிலும் எம்பெருமான் தானே நம்முடைய உஜலீவந்திற்கு க்ருஷிபண்ணு மவனுபிருக்க, நாழும் ஸாதாருஷ்டாநம் பண்ணவேணுமோ, வேண்டா என்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நிதயர்களோடும் முக் தர்களோடு கூடிப் பரிபூர்ணாதூபவம் பெறுவிற்கச் செய்தேயும் அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல மின்னைகளைப் பெற்ற ஒரு தகப்பனார், தனது ஒருமகன் மாத்திரம் தேசாந்தரத் திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடு கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல் தேசாந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெரு மானும் ஸம்ஸாரிகளான அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதற்காகக் கரணகளே பரங்களை நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து, மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொருமைகொண்டு ஆணையிட்டாகிலும் தனினத் தூத்திலிடுவோமன்றெண்ணி ஒருவர் கண் னுக்குஞ் தோற்றுத் படி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே அணைத் துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றாலும் தானரிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல் அந்தர்யாமியா யிருந்து தொடர்ந்துகொண்டு நம்மை சொருகாலும் கைவிடாமல் வத்தையை நோக்கிக்கொண்டு நமக்குத் துணையாய்ப் போருமானில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத் திருப்ப மாட்டாமல் அநுமதிபண்ணி உதாவீநரைப்போலே யிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து, நாம் செய்கிற தீமைகளிலே ஏதேனுமொரு தீமையாவது டி நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து,

ஸ்ரீவிஷயப்ரவணனும் வேசிகளைப் பின்தொடர்த்து அடிக்கடி கோவில் களிலே நழைந்த புறப்படுகை, வயலில் பட்டிமேய்க்க பசுவை அடிப்பதாகத் தூத்திக்கொண்டு போம்போத அது ஒரு கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக் கோவிலை வல்லஞ்செய்கை; (சிச்பாலாதிகளைப்போலே) நின்த செய்வதற்காகத் திருகாமங்களைச் சொல்லுகை முதலியன.

அப்படிப்பட்ட திமகளைக் கண்டுமீடித்து ‘என் ஊரைச் சொன்னுப், என் பேரைச் சொன்னுய், என்னடியாரை ரகுவித்தாய், அவர்கள் விடாயைத் தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றிப்படி சில ஸாக்ருதங்களை ஏறிட்டு மதிமாங்காயிட்டு யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்கிற ஸாக்ருத விசேஷங்களைத் தானே கல்பித்தும் அப்படி கல்பித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு போருவன்-என்பது சாஸ்தரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.

யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்னப்படுகிற ஸாக்ருதங்கள் எவையென்னில்;—அவ்லூர் இவ்லூர் என்று நாம் பல ஊர்களையும் வம்புக்காகச் சொல்லுமளவிலே ‘குருவிமலை, பரங்கிமலை, திருவேங்கடமலை’ என்று வாயில் வந்துவிட்டால் இவ்வளவே பற்றாக்கு ‘என் ஊரைச் சொன்னுண்’ என்று எம்பெரு மான் எழுதிக்கொள்வன்; அவன் இவன் என்று பல பேர்களையும் சொல்லிக்கொண்டு வருமடைவிலே சில பகவந்தாமங்களும் கலந்து வந்துவிட்டால் ‘என் பேரைச் சொன்னுண்’ என்று கணக்கிடுவன்; சில பாகவதர்கள் காட்டிலே வழிபோகா நிற்கையில் அவர்களை ஹிமவித்துக் கொள்ளையடிக்கவேணுமென்று சில கள்ளர் முயன் றிருக்குமளவிலே, ஏதோ தன் காரியமாக வழிபோகிற ஒரு சேவகன் அவர்கள் பின்னே தென்பட, அவனை அந்த பாகவதர்களின் ரசஷ்ணத்திற்காக வந்தவனுக நினைத்து அக்கள்ளர் அஞ்சி அப்பால் போய்விட அதுவே பற்றாக்க அந்த சேவகை ‘என்னடியாரை நோக்கினவன் இவன்’ என்று எழுதிக்கொள்வன்; ஒருவன் வேணிற் காலத்திலே தன் வயல் தீய்ந்து போகாநிற்கையில் நீருள்ள விடத்தில் நின்றும் வயலிலே பாய நெடுந்தூரத்திலே ஏற்றமிட்டு இறையாங்கி, பாலை நிலத்தில் நடந்து விடாய்த்து இளைத்துவருகிற சில பாகவதர்கள் அவன்றியாமல் அந்த நிரிலே இளைப்பாறிப் போனால் அதுகாரணமாக ‘என்னடியாருடைய விடாயைத் தீர்த்தானிவன்’ என்று கணக்கிடுவன். ஒருவன் தனக்குச் சூது சதுரங்க மாடுவதற்கும் காற்று வேண்டினபோது வந்து உலாவுகைக்கும் புரந்தின்னை கட்டிவைக்க, மழுயிலோ வெய்யிலிலோ வருந்தின சில பாகவதர்கள் அத்தின்னையிலேவந்து ஒதுங்கியிருந்துபோக,

அதுகொண்டு ‘என்னடியார்க்கு ஒதுங்க நிமுலீக் கொடுத்தான்’ என்ற கணக்கிடுவன்; இப்படியாக நாமறியாமல் எம்பெருமானே ஏறிடும் ஸாக்ருதங்களே யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆதஷங்கி கம் எனப்படும்.

இப்படி அஜ்ஞாத ஸாக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு எம்பெருமான் கடாகவிப்பனுகில் அந்தகடாகதும் ஸஹே துகமாகாதோவென்னில், ஆகாது; இந்த பாத்ருச்சிகம் முதலிய ஸாக்ருதங்களுமுட்பட நமக்குண்டாம்படி ஆதியிலே கரணகளே பரங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்தவன் எம்பெருமானைக்கொலே, கடாகதுஹேதுவாகச் சொன்ன அஜ்ஞாதஸாக்ருதங்களும் அவ ஆடைய க்ருஷிபலமேயாம்.

[ஸ்ருஷ்டிப்பது சேதநருடைய கருமங்களுக்குத் தகுதியாக வன்றேவென்னில், ஸ்ருஷ்டிப்பது கருமத்தைக் கடாகவித்தேயாகி லும் அவரவர்களுடைய கருமபரிபாகத்துக்குத் தகுந்தபடி வெவ் வேறு காலங்களிலே ஸ்ருஷ்டிக்கவேண்டியிருக்க, ஏககாலத்திலே ஸ்ருஷ்டித்தது அநுக்ரஹ காரியமென்பர்.]

அசித்தோடு வாசியற்றுக் கிடக்கிற சிலைமையிலே உஜ்ஜீவநத் துக்குக் கருவியான கரணகளேபரங்களைப் பேரருளாலே அவன் தந்தபடியை அதுஸங்கித்தால், கம் உஜ்ஜீவனத்தில் அவன் செப்த படி பார்த்துக்கொண்டிருப்பது தவிர நாம் ஒரு முயற்சியும் பண்ண வேண்டாதபடியா யிருக்கும். புதிசாகத் தரிசதிருத்தினதல்லா மல் பழையதாக உழுவது நடவது விளைவதாய்க்கொண்டு பேரு கிற ஒரு சேஷ்டரத்திலே உழுவனுளவன் அதுக்கென்ற ஒரு க்ரு ஷியும் பண்ணுகிறுந்தாலும் உதிர்ந்ததானியமே முளைத்து விளைந்து தலைக்கட்டுமாபோலே, அஜ்ஞாத ஸாக்ருதங்கள் நம்மிடத்திலே தன்னடையே விளையும்படியாகவன்றே பத்தியூலவென்று சொல் லப்படுகிற ஈச்வரன் அநாதிலைம்ஸாரததை ஸ்ருஷ்டித்துத் திருத்தி நடத்திப் போருவது.

இப்படிப்பட்ட பத்தியூலவன் பழம்புனத்தில் நாமும் வித்து இடவேண்டுமோ?—நாமும் உபாயாதஷ்டாநம் பண்ணவேணுமோ? எம்பெருமானுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான நம்முடைய ப்ர

வருத்தியை நாம் நிறுத்திக்கொள்வதன்றே நமக்கு நன்மை என்ற வாறு.

**விடையடர்த்த வரலாறு:**—கும்பனன் னும் இடையர் தலைவர் எது மகஞம், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்தனால் நீளா என்ற பெயரால் வழக்கப்பட்டு வருபவருமான நப்பின்னீப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவன் தந்தை கங்பாசல்லமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸ்ராவேசம் பெற்ற ஏழூருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவருக்கொண்டு சென்று வளியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டான் என்பதாம்.

ஆழ்வார் எம்பெருமானுக்குப் பத்தியழவன் என்று திருநாம மிட்ட அழகை என்சொல்வோம்! தன் விஷயத்தில் நமக்கு பக்தியுண்டாவதற்குத் தானே க்ருஷி பண்ணுகிறானும் எம்பெருமான். அந்த க்ருஷியரவது ஸ்ருஷ்டியவதாராதிகள் என்க.

இனி முன்னடிகட்டும் பின்னடிகட்டும் ஈங்கதி [சேர்த்தி] யாதென்னில்,—பத்தியழவன் பழம்புணத்தில் நாம் வித்து இடவேண்டாவாகில் அப்படியே ஆகுக; எம்பெருமானே க்ருஷி பண்ணட்டும்; அந்த க்ருஷி பலித்து நாம் பரமபதஞ்சென்ற வித்யாது பவம் பண்ணுவதென்பது விரைவில் நடைபெறக் கூடியதன்றே; சிறிது காலவிளம்பமாகுமே; அதுவரையில் நமக்குப் போது போக்கு யாதென்ன, 1. “பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றான் காண்டோறும்—பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும், அவ்வைவயெல்லாம் பிரானுருவேயென்று” என்றும் 2. “மேகக்களோ வரையீர், திருமால் திருமேனியொக்கும் யோகங்கள் உங்களுக்கெவ்வாறு பெற்றீர்?” என்றும், 3. “ஒங்கு மம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நானுளைநும், தொக்கமேகப் பல்குழாங்கள் கானுங்தோறும்” என்றும் சொல்லுகிறபடியே போலிகண்டு போதுபோக்க ஸாமக்ரி உண்டு என்கிறார்.

“ ருசி பிறந்தபின்பு ப்ராப்தியளவும் நாம் தரிக்கைக்கு அவன் திருமேனிக்குப் போலியுண்டென்கை” என்ற சியாக்கியான தீவுக்கியும் கோக்கத்தக்கது.

- 
1. பெரிய திருவந்தாதி.
  2. திருவிருத்தம்.
  3. திருவாய்மொழி 8—5.

இப்பாட்டின் முதலிடின் மூன்று சீர்களாகிய “வித்துமிட வேண்டுங்கோல்லோ” என்றவளவு திருக்குறளில் எடுத்தாளப்பட்டுள்ளது; விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் “வித்துமிட வேண்டுங்கோல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசைவான் புனம்”(5) என்றருறள் காண்க. .... ... (உச)

நிகழ்ந்தாய் பால்போன் பகப்புக் கார்வண்ணம் நான்தும் \*

இகழ்ந்தா யிருவரையும் வீய \* —புகழ்ந்தாய்

சினப்போர்ச் சுவேதனீச் சேனுபதியாய் \*

மனப்போர் முடிக்கும் வகை. (உச)

|              |   |             |   |
|--------------|---|-------------|---|
|              | { வெண்மை சிவப்பு                                    |             |   |
| பால் பொன்    | பசுமை கறுப்பு                                       |             |   |
| பசுப்பு கார் | ஆகிற நான்கு   |             |   |
| நான்கு       | வரணங்களை  |             |   |
| வண்ணமும்     | முடையனும்க்   |             |   |
|              | கொண்டு  |             |   |
| நிகழ்ந்தாய்  | { (நன்குயுகங்<br>களிலும்)<br>அவதரித்தாய்;           | மனம்        | { (தரௌளபதியின்<br>கூந்தலை<br>முடிப்பிக்க<br>வேணுமென்று)<br>மாநாரதங்<br>கொண்டிருந்த<br>படியே |
| இருவரையும்   | { மதுகைபர்களாகிற<br>இரண்டு<br>அசுரர்கள்             | போர்        | பாரதயுத்தம்   |
| வீய          | தொலையும்படி   | முடிக்கும்  | { தலைக்கட்டும்படி   |
| இகழ்ந்தாய்   | வெறுத்தாய்;   | வகை         |   |
| சேனுபதி      | { அர்ஜ்ஞாநனுடைய<br>ஸேனைக்கு<br>ரஷாகனும்க்<br>கொண்டு | சினம் போர்  | { சீறிக்கொண்டு<br>யுத்தத்தில்<br>இழியும்<br>ஆண்புவியான<br>அர்ஜ்ஞாநனை                        |
| ஆய்          |   | சுவேதனை     | கொண்டாடினுய்.   |
|              |   | புகழ்ந்தாய் |   |

\* \* \*—க்ருதம் முதலிய யுகங்களிலே சேதனர் தமது ஈத் வம் முதலிய குணங்கட்குத் தகுதியூக வெண்மை முதலிய வர் ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிசுரலித்து முகங்காட்டுகிறபடியை முதலிடியிற் பேச கிறூர். கிருதயுகத்திலுள்ளவர்கள் ஈத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உக்குமவர்களுடையதைக் கொட்ட

122-41

காக எம்பெருமான் பால்போன்ற சிறத்தைக் கொள்வன்; தரேதாயுகத்திலே சிவந்த திருச்சிறத்தைக் கொள்வன்; தவாபரயுகத்தில் பசுமை சிறத்தைக் கொள்வன்; கலியுகத்தில் எந்த சிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல சிறத்தைக் கொள்வன் என்க. இவ்வாழ்வார் திருச்சந்த விருத்தத் திலும் “பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலுநீர்மை பொற்புடைத்தடத்துவன்டு விண்டுலாம், நீலநீர்மை யென்றிவை சிறைந்த காலநான்குமாம்” என்றருளிச் செய்த பாசுரம் காண்க.

இருவரையும் வீய இகழ்ந்தாய்-மதுகைடபரென்றும் இரண்டு அவூர்களையும் ஒழித்தாப் என்கை. அன்றியே; 1. “கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச்சேனையு மிரு சிலத்து அவித்த வெந்தாய்” என்கிறபடியே கொரவர் பாண்டவர் ஆகிற இருவகுப்பிலுமின்னள் சேனைகளையும் தொலைத்தமை யைச் சொல்லுகிறதாகவும் கொள்வர். பாண்டவ பகுத்திலும் வேளைகளைத் தொலைத்ததுண்டோவென்று கேட்பர் சிலர்; 1. “கொல்லாமாக்கோல்” என்ற பாசுரத்தின் விபாக்கியானத்திலே—“பாரதஸமரத்திலே தூர்வர்க்கமடையத் திரண்டதிறை உபய வேளையிலும்; இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டு பேரு மொழிய முடித்துப் போகட்டானுயிற்று.” என்றருளிச் செய்யப் பட்டுள்ளது காண்க. பஞ்ச பாண்டவர்களையும் அச்வத்தாம, க்ருபாசார்ய, க்ருதவர்மாக்களையும் தகிர்த்து மற்றெல்லாவற்றையும் தொலைத்து மண்ணின்பாரம் கீக்கின்னென்க.

“உற்றுரையெல்லா முடன்கொன் றரசாளப் பெற்றுவும் வேண்டேன் பெருஞ்செல்வும்” என்று சொல்லிப் போரோழிந்த அர்ஜாங்குக்குக் கிடையை உபதேசித்து அவளைப் போர்புரிய உடன்படுத்தினாலுதலால் புகழ்ந்தாய் சினாப்போர்ச்கவேதனை எனப் பட்டது. கவேதன்—சுவேதவாஹநன் என்றபடி. வெள்ளைக் குதிரைபூண்டதேரை வூலுண்மாகவுடையவன் என்கை. வெள்ளைப் புலிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்பு சின்று” என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க. .... .... (28)

வகையால் மதியாது மண்கோண்டாய் \* மற்றும்  
வகையால் வருவதோன் ருண்டே \*—வகையால்  
வயிரம் குழைத்துண்ணும் மாவலி தானென்னும் \*  
வயிர வழக்கோழித்தாய் மற்று.

(24)

|          |   |               |  |
|----------|---|---------------|--|
| மதியாது  | { உன் மேன்மையைச்<br>சிறிதும்<br>ஷ்னையாமல்                                   | தான்          | { தனக்குமேற்பட்ட<br>பலிஷ்டர் ஆரு<br>யில்லையென்று<br>அஹ்வாரங்     |
| வகையால்  | { நல்ல உபாயக்<br>களாலே  | என்னும்       | { கொண்டிருப்பவ<br>னுமான  |
| மண்      | { (மாவலியிடத்தில்<br>இரங்து) பூமியை<br>ஸ்வாதீனப்<br>படுத்திக்<br>கொண்டாய் ; | மாவலி         | மறுபாலியிலுடைய   |
| மற்றும்  | அதற்குமேலும்,   | வயிரம் வழக்கு | சத்ருத்வமுறையை   |
| வயிரம்   | { வயிரமாகிற<br>ஏதன்தை   | ஒழித்தாய்     | போக்கினும் ;   |
| வகையால்  | { ஒன்றதாசி<br>உபாயங்களாலே   | வகையால்       | { இப்படிப்பட்ட<br>உன்று<br>காரியங்களினால்                        |
| குழைத்து | இனக்செய்து  | வருவது        | { உனக்கு வித்திப்ப<br>தொருபலன்                                   |
| உன்னும்  | உன்பவனும்   | உன்ற<br>உண்டே | { உன்ற<br>(எல்லாம்<br>ஆச்சிரிதர்க்காகச்<br>செய்கிறு<br>யித்தனை.) |
|          | (அதனால்)  |               |  |

\* \* \*—எம்பெருமான் செய்தருளுங் காரியங்களைல்லாம் அடியார்களுடைய பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வப்ரயோஜ நத்திற்காக ஒரு காரியமும் செய்வதில்லை யென்பதை வெளியிடும் பாசரம் இது.

மதியாது வகையால் மண்கோண்டாய் = 'உபயவிபூதிநாதனு பிருக்கிற நாம் பாசகனுகைப் போகலாமோ' என்று தன் மேன்மையைச் சிறிதும் பாராமல் 'ஆச்சிரிதனை இந்திராஜக்குக் காரியம் தலைக்கட்டுமளவே வேண்டியது' என்று அத்னையே பார்த்து யாச களுய்ச் செல்லுகைபாகிற உபாயத்தினால் பூமியையெல்லாம் ஸ்வாதிநப்படுத்திக் கொண்டாய்.

இரண்டாம்டியை முடிவில் அந்வயித்துக் கொள்க.

[வகையால் வயிரங்குழமுத்துண்ணும் இத்யாதி.] நவரத்னங்களுள் ஒன்றுன வஜ்ரத்தை இளகுவித்து உண்பர்களாம் உடல் புஷ்டியடைவதற்காக: மாவலியும் அப்படியே உண்டு ஊனமல்கி மோடு பருத்திருந்தானும்; அப்படிப்பட்ட அவனுடைய அஹங்கார ப்ரயுக்தமான வயிரவழக்கைப் போக்கினும். சுற்றாடியிலுள்ள 'வயிரம்' என்ற சொல் 'பெவாம்' என்ற வடசொல் விகாரம்.

மற்றும் வகையால் வருவதோன்றுண்டே?—இவற்றுல்லனக்கு வரும் ப்ரபோஜனம் ஏதேனுமுண்டோ? ஒன்றுமில்லை; பரார்த்தமாகச் செய்தாயித்தனை. .... .... .... ... (2ஞ)

மற்றுத் தோழுவா ரோநுவரையும் யானின்மை \*

கற்றைச் சடையான் கரிக்கண்டாய் \*—எற்றைக்கும் கண்டுகோள் கண்டாய் கடல்வண்ணு \* யானுனினைக் கண்டுகோள்கிற்கு மாறு. (2கு)

|   |   |  |
|---|---|--|
| கடல் வண்ணு  | { கடல்போன்ற<br>திருச்சிறமுடைய<br>பெருமானே!,   | கரி கண்டாய்      ஸாக்ஷிகாண்;   |
|   |   |  |
| யான்<br>தொழுவார்<br>மற்று<br>சுருவரையும்<br>இன்மை | { அடியேனால்<br>ஆச்சரியிக்கப்படும்<br>தெய்வம் (நீதவிர)<br>வேறு எதுவு<br>மில்லையென்னும்<br>விஷயத்தில் | { இப்படி அங்கு<br>பக்தனுன்<br>அடியேன்  |
|   |   |  |
| கற்றை<br>சடையான்                                  | { சேர்த்துக்கட்டின<br>ஜடையை<br>புடையனை<br>ருத்ரன்   | உன்னை      உன்னை<br>எற்றைக்கும்      எந்நானும்<br>கண்டு      { ஸேவித்துக்<br>கொள்கிற்கும் { கொண்டேயிருக்க<br>ஆறு      வல்லேனும்படி |
|   |   |  |
|   |   | கண்டுகொள்      { கடாக்ஷித்தருள<br>வேனும்.  |

\* \* \*—ஆழுவார், தம்முடைய அங்குபக்தத்வமாகிற நிஷ்ட டையை சின்னப்பஞ்செய்து ‘அடியேனுக்கு இந்த சிலைமை நிஷ்டத்திருக்கும்படி கிருபைதெய்தருளவேனும்’ என்கிறார். உலகில் மனிசரெல்லாரும் பெரும்பாலும் தேவதாந்தரங்களையே தொழுது அழிந்துபோகின்றனர்; அப்படி அடியேன் தேவதாந்தரபஜனம் பண்ணுமவனல்லேன்; எம்பெருமானே! உன்னைத்தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் நான் ஆச்சரியனீய தேவதையாகக் கொள்வ

தில்லை; இவ்விஷயத்திற்கு யார் ஸாக்ஷியென்னில்; கற்றைச்சடையான் கரி=ஜடாதரனை சிவபிரானே ஸாக்ஷியாவன்: இதன் கருத்து யாதெனில், I. “பெண்ணுலாஞ் சடையினும் பிரமனு முன்னைக்காண்பான், எண்ணிலா ஒழியூழி தவஞ்செய்தார்” என்கிறபடிடே—சச்வரத்வப்ரமத்திற்கு விஷயத்தனை சிவபிரான் தானும் ஸாதநாதநுட்டாந நிஷ்டனை யிருக்கும்படிக்கு அற்குறியாகச் சடைபுனைந்துகொண்டு உன்னை உபாவியாநிற்க, நான் உன்னையோழிய வேறொரு சஷ்டாத்ரதேவதையைப் பணிவேனே வென்கை.

இவ்வாழ்வார் திருமழிசையில் யோகிலியில் சின்று திருமகள் கொழுநீல தயானித்துக்கொண்டிருக்கையில், ஒருநாள் ஆகாச மர்க்கத்தில் ஏருதின்மீது ஏறிக்கொண்டு பார்வதி பரமேச்வரர் செல்லுகையில், பார்வதியானவள் இவரது தவவொழுக்கத்தைக் கண்டு கொண்டாடித் தன் கணவளை நோக்கி ‘இவன் ஆரோ?’ என வினவ, ‘இம்மஹாநுபாவன் நம்மைவிட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்’ என்று ருத்ரன் சொன்னவளவிலே அம்பிகை, ‘இப்பெரியவனுக்கு நாழும் தரிசனம் தந்து ஏதேனும் வரமளித்துப்போவோம்’ என்றுகூற, அவளது விருப்பத்தின் படிசெய்ய ஸம்மதித்துச் சிவபிரான் இவரெதிரேவந்து தோன்றி வன்; இவர் அச்சிவனைப்பார்த்தும் பாராதவர்போல உபேஷ்வித்து ஒரு கந்தைத்துணியைத் தைத்துக்கொண்டு கார்யாந்தர பராய் விமுகராயிருக்க, அதுகண்ட சங்கரன் ‘உனக்கு அருள்செய்ய வந்த நம்மை நி அநாதரஞ்செய்தல் தகுதியோ?’ என்ன, ஆழ்வார் ‘உன்னால் ஆகவேண்டியது எனக்கு ஒன்றுமில்லை; ஆதலின் நான் உதாவிளையிருந்தேன்’ என்றார். சின்பும் பரமசிவன் ‘நம் வரவு வீண்போவதன்று; உனக்கு அபீஷ்டமான வரம்வேண்டிப் பெற றப்போவாய்’ என்று சிரப்பங்கிக்க, அநந்தரம் ஆழ்வார் ‘பரம பதம் அருளவல்லீராயின் அருள்வீர்’ என வேண்டினார். அதற்கு அக்கடவுள் ‘அது நம்மால் தரத்தக்கதன்று; அது தருதற்கு உரியதேவன் ஸ்ரீமந்நாராயணனே; ஆதலின் வேறுவரம் வேண்டுதி’ என்ன, ஆழ்வார் புன்முறவல் செய்து ‘அம்முக்தியைப் பெறும்

பொருட்டுப் பலகாலம் இவ்வுலகில் உயிர்த்திருக்கு பெருந்தவம் புரிதற்கு உபயோகமாக நீண்ட ஆயுளையேனும் அடியேற்கு அளித் தருள்’ என்று பிரார்த்தித்தார். அதுகேட்டுக் கைலாஸபதி ‘அது கருமாநுஸாரமாக நடப்பதேபன்றி வளர்த்தத்தக்கதன்று; வேறு வேண்டுவதை விளம்புவாய்’ என்னாலும், திருமழிசைப்பிரான் குறமுறவுலோடு இகழ்ச்சியாய் ‘இவ்வுசிசின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருளீர்’ என்று விணோதமாகச்சொல்ல, அப்பரி ஹமாஸவார்த்தை செயிப்பட்டவுடனே கடுஞ்சினங்கொண்ட நெற்றிக்கண்ணன் ‘இச்செருக்குடையானை இப்பொழுதே அங்கைப்போலாகக்கிடுகிறேன்’ என்று தனது நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணைத்திறந்துவிட்டார்; அதில் நின்றும் புகையும் பொறியுமாகக் கிளர்ந்தெழுந்த காலாக்கியைக்கண்டு திருமழிசைப்பிரான் சிறிதும் கலங்காமல் ‘இந்திரன்போல உடம்பு முழுதும் கண்காட்டினாலும் அஞ்சவேனல்லேன்’ என்று சொல்லித் தமது வலத்திருவடியின் பெருவிரலிலுள்ளதொரு கண்ணைத்திறந்துவிட, அதில் நின்றும் ஒரு பெருந்தீரழுந்து வழித்தீயிலும் பன்மடங்கு மேலிட்டு அவ்வணலை அடக்கத்தொடங்கிற் ர. அவ்வளவில் அரன் அக்கடுநெருப்பை அவிக்கும்படி தனது சடையிலுள்ள பல மேகங்களை ஏவிவிட, அவையும் அங்குனிமை கல்பாந்த காலத் திறபோலச் சோன்மமை பொழிந்து பெருவெள்ளங்கோக்கவும் ஆழ்வார் சிறிதும் சலியாமல் பகவத்பத்தியிலே ஊன்றியிருந்தார்; அதுகண்டு முக்கண்மூர்த்தி மிக விபந்து இவர்க்கு ‘பக்திஸார்’ என்று திருநாமஞ்சாத்தி இவரது வைபவத்தைக் கொண்டாடித் தன்னிடத்திற்குத் திரும்பிப்போயினன் என்ற வரலாறு இவ்விடத்தில் ஸமரிக்கத்தக்கது இவ்வளவையும் திருவுள்ளாம்பற்றியே ஆழ்வார் இங்கு “கற்றைச்சடையான் கரிக்கண்டாய்” என்கிறுர் என்று கொள்ளலாம். கரி—ஸாக்ஷி; நேரில் கண்ணால் பார்த்தவன் என்கை.

இவ்வாழ்வார் “சாக்கியெங்கற்றேந் சமண்கற்றேந் சங்கானாக்கிய ஆகமநா லாராய்ந்தோம்” என்றபடியே பல மதங்களி அள்ளும் புகுந்த அந்தந்த மதஸ்தாகவே இருந்தவராதலால், இப்படி பலமதங்களிலும் புகுந்து அவையெல்லாம் ஆஸார

மென்று விட்டொழிந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்பரதாயத்திற்கு வந்து சேர்ந்ததுபோல, இந்த ஸத்ஸம்பரதாயத்தையும் விட்டு வேறொரு தீயமத்தில் போய்ச் சேரும்படியான தளர்ப்பாக்கியம் இவ் விருள் தருமாஞாலத்தின் காரியமாக நமக்கு நேர்ந்துவிடுமோ என்னவோ! என்று அங்கி, இந்த நிஷ்டையே கிளித்திருக்குமாறு கடாக்கித்தருளவேனுமென்று பின்னடிகளால் எம்பெருமான் ரண்ணையே பிரார்த்தித்தாராயிற்று. .... ... (2.க)

மாருண் புகுங்த மடநெஞ்சம் \* மற்றதுவும்  
பேரூக்க கோள்வனே பேதைகாள் \*—நீருடி  
தான்காண மாட்டாத தாரகல சேவத்தைய \*  
யான்காண வல்லேற் கீது. (2.க)

|               |  |          |   |
|---------------|--|----------|---|
| பேதைகாள்      | மூடர்களே!  | காண      | ஸேவிக்க   |
| மால்          | எம்பெருமான்  | மாட்டாத  | முடியாததும்   |
| தான் புகுங்த. | { தானேமேல்விழுங்து<br>வந்து புகுங்கிருக்<br>கப்பெற்ற | தார்     | { புத்பங்களினுல்<br>அர்ச்சிக்கப்<br>பட்டதும்              |
| மட நெஞ்சம்    | { (எனது) விதேய<br>மான நெஞ்சிலே                       | அகலம்    | { போக்யதையில் அள<br>விறந்ததுமான                           |
| மற்றதுவும்    | வேறொன்றை   | சே அடியை | திருவடியை   |
| பேற ஆக        | புருஷார்த்தமாக                                       | யான் காண | { ஸேவிக்கும்படியான<br>பாக்கியம் பெற்ற<br>வல்லேற்கு எனக்கு |
| கோள்வனே       | { நான் கொள்வனே?<br>[கொள்ள<br>மாட்டேன் ;]             | இது      | { இப்படிப்பட்ட<br>அத்யவஸாரம்<br>முண்டாயிற்று.             |
| நீருடி தான்   | { நீறு பூசின உடம்பை<br>யுடையனை<br>ருத்ரனும்          |          |   |

\* \* \*—தம்முடைய அத்யவஸாரத்தையும் அதன் அடியை யும் அருளிச்செய்கிறார். உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேறுவர்; ஜூச்வர்யத்தை நச்சவர் சிலர்; ஸ்வர்க்கலோக போகங்களை அபேக்கிப்பர் சிலர்; கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர். இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேரூக்கிறுக்கும்; எனக்கோவென்னில்; இவையொன்றும் விருப்பமல்ல.

எம்பெருமான்றுளை ‘இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக்கிடைக்குமா?’ என்று காதலித்துத் தன்பேரூக வந்து சோப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தனிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது, என்று தமது அத்யவஸாயத்தை முன்னடிகளிற் கூறினர். இப்படிப்பட்ட அத்யவஸாயம் தமக்கு உண்டான படியைப் பேசுகிறார் பின்னடிகளில்: நீரூடிதான் இத்யாதியால்.

1. “பேண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான், எண்ணிலாலுமிழுமிழுமிழு தவஞ்செய்தார் வேள்கினிற்ப” என்கிறபடியே சடையன்தாலும் நெடுங்காலம் தவம்புரிக்கும் எந்தத் திருவடிகளை வேலைக்கப்பெற்றில்லை அந்தத் திருவடிகள் எனக்கு ஸ்வயமாகவே வந்து வேலைவாதிக்கப்பெற்றதனால் ‘இத்திருவடிதனிர வேறூன் ரும் நமக்கு ப்ராப்யமல்ல’ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டா யிற்று என்றவாறு.

“காணவல்ல எனக்கு” எனப்பிரயோகிக்கவேண்டு மிடத்து “யான்காண வல்லேற்கு” எனப் பிரயோகிக்கப்பட்டது. (2)

இதுவிலங்கை யீட்டியக் கட்டிய சேது \*

இதுவிலங்கு வாலியை வீழ்த்தது \*—இதுவிலங்கை தானேஞ்சுக் வில்நுடங்கத் தண்டா ரிராவணனை \* ஊனேஞ்சுக் வேய்தா னுகப்பு.

(2)

|           |                                      |             |  |
|-----------|--------------------------------------|-------------|--|
| இலங்கை    | வங்காபுரியானது                       | இது         | { இப்போது நடந்த செயல்காண்மின்;   |
| சுடி அழிய | சீர்குலையும் படியாக                  | இலங்கை தான் | வங்காபுரியானது   |
| கட்டிய    | { (வானர சேனையைத் தனிக்கொண்டு) கட்டின | ஒடுங்க      | அழியும்படியாகவும்  |
| சேது      | திருவனை                              | வில் நுடங்க | { சார்வகலில் வளையும் படியாகவும்,   |
| இது       | இதகாண்மின் ;                         |             | { (அவங்காரமாகச்) குளிர்ந்த பூமாலை யணிந்து கொண்டு குஞ்ச இராவண ஜூன் ஒடுங்க |
| விலங்கு   | { திர்யக்யோநியிற் பிறங்கவைனு         | தண் தார்    | யுடைய டடல் ஒழியும்படி யாகவும்  |
| வாலியை    | வாலியை                               | இராவணனை     |  |
| வீழ்த்தது | முடித்தது                            | ஊன் ஒடுங்க  |  |

|         |  |               |   |
|---------|--|---------------|---|
| எய்தான் | { அம்புகளைச் செலுத்<br>தின இராமபிரா<br>ஞுடைய | உகப்பு<br>இது | { லீலாயான<br>வியாபாரம்<br>இது காண்யின். |
|         |  |               |   |
|         |  |               |   |

\* \* \*—இராமபிராஞ்சுடைய சில வீரச்செயல்களைப்பேசி யதுபகிக்கிறோர்.

இலங்கை ஸ்டழியக்கட்டிய சேது இது—விரைவுறைந்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்த்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து ‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலீக்கடங்கு அப்பாற் செல்லவேண்டுமாதலால் அதற்காகக் கடலரசனை நீர் சரணம்புகவேணும்’ என்ன, இராமபிரான் ‘கடலீக்கடக்க உபாயம் சொல்லவேண்டும்’ என்று கடலரசனையை வருணைனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்தில் படுத்து மூன்றுநாள்ளவும் ப்ராயோபவேசமாகக்கிடக்க, மூத்ரராஜன் அப்பெருமானது மஹிமமையக்கருதாமல் உபேசைத்யாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு ‘அனைவரும் நடந்தே செல்லும்படி கடலீ வற்றச்செய்வேன்’ என்று ஆக்நேபாஸ்தரத்தைத் தொடுக்கத்தொடங்கிய வளவிலே வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணை கட்டுதற்கு உடன்பட்டு, நளன்கையினால் சீரில்போட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிற ராகையால் அவனைக்கொண்டு ஸேதுகட்டவேணுமென்று சொல்லி விட்டு மறைந்துவிட்டான்; இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமூள் மலைகளைப்பிடுங்கிக்கொண்டு வந்து நளன்கையில் கொடுக்கச்செய்து நளன் கையினால் அம்மலைகளை சீரில் போகடுவித்து ஸேதுகட்டுவித்தான்—என்பது திருவணைகட்டின வரலாறு. இது என்றைக்கோ சிகழுந்ததாயினும் மயர்வற மதிகல மருளாப்பெற்ற இவ்வாழ்வாரது அக்கண்ணுக்கு ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் “கட்டிய சேது இது” என்று கண்முன்னே கண்டதுபோலப் பேசுகிறோர்.

இது விலங்கு வாலியை வீழ்த்து—ஸாக்ரீவன் இராமபிரா னேடு ஸ்கேலூஞ்செய்துகொண்டு அவனது சியமணத்தினால் கிட்கின்தைக்குச்சென்று வீரநாதனுசெய்ய, அதைக்கேட்டு வாலி பொறுக்கமாட்டாதவனுய. வெளிக்கிளம்பிவந்து ஸாக்ரீவனேடு யுத்தஞ்செய்யத்தொடங்க, அப்போது இராமன் அவனிருவரில்

இன்னுன் ஸாக்ரீவன் இன்னுன் வாலியென்று வாசி கண்டறி யாமையால் அம்பு எப்பாதோழியவே, ஸாக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல் ரிச்யமுகபர்வதத் துக்கே மீண்டும் ஒடிவந்து சேர, இராமன் அம்பு எப்பாத காரணங்கூறி ‘இப்போது உனக்கு ஒர் அடையாளமிடுகிறேன்; மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை’ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச்சுற்றிக் கிட்டிக்கொத்தக்குப் போகவிட, ஸாக்ரீவன் சென்று முன்போலவே வீராதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட, அப்போது அவன் மனைவியாகிய தாரை ‘ஓ ஏராணாதா! சற்று முன்பு அடிப்பட்டு ஒடினவன் திரும்பி இப்போதே சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறும் என்று; ஏதோ ஒரு பெருத்த வற்றாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்; சீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று’ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவன் வார்த்தையைச் சென்னியிலும் கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுவந்து ஸாக்ரீவனுடன் பிணங்கினான்; அந்த வாலி ஸாக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர் கீழேதள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வளிதான் யுத்தஞ்செய்யுங்காலத்தில் இராகவன் ஒருமரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினைத்தார்; அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளஞ்சு கீழே விழுந்துவிட்டான்; இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனைன்னும் புத்திரனுடன் கூட ஒடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில்லின்ற இராமனைப்பார்த்து அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக்கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று ரிச்சயித்துத் துகித்தனன். இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக்கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத்தொழுது ‘ஸாக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக்கொள்ளவேணும்’ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான்—என்ற வரலாறு அறிக. ஆச்சிதனை ஸாக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால், எம்பெருமான் செய்ததருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

“வீழ்த்ததுவும்” என்று சிலர்க்குப் பாடமாம்; அப்பாடத்தில் வெண்டனையிறழும்.

திருவண்ணகட்டினதும் வரலிபைவதைத்ததும் இராவணனிக் கொன்றதும் எம்பிரான் அவஸ்லைபாகச்செப்த செயல்கள் என்ற தாயிற்று இப்பாட்டால். ... .... (உடு)

உகப்புருவன் தானே யோளியிருவன் தானே \*

மகப்புருவன் தானே மதிக்கில் \*—மிகப்புருவம்

ஒன்றுக்கொன் ரேசனையான் வீழ் \* ஒருக்கையால்

அன்றிக்கொண் டெய்தா னவன்.

(உகு)

| மிக                                      | மிகவும்   | மதிக்கில்                | சிந்தித்தால்  |
|--|---|--------------------------|---|
| புருவம்<br>ஒன்றுக்<br>கொன்று<br>ஒசனையான் | { ஒரு புருவத்துக்கு<br>ஒரு புருவம் காத<br>வழி சீளமிருக்கப்<br>பெற்ற<br>கும்பகரணன் | உகப்பு<br>உருவன்<br>தானே | { மனோஹரமான<br>திருமேனியை<br>புடையவன்<br>அவனே;         |
| வீழ்<br>அன்றிக்<br>கொண்டு                | { ஒழியும்படியாக<br>சிறிக்கொண்டு   | ஒளி உருவன்<br>தானே       | { தேஜோமயமான<br>திருமேனியை<br>புடையவனும்<br>அவனே,      |
| ஒரு கையால்<br>எய்தானவன்                  | { ஒரு பாணத்தினால்<br>அடித்து முடித்தவ<br>ஞன இராம<br>பிரானை                        | மகப்பு<br>உருவன்<br>தானே | { மிகவும் ஆச்சரிய<br>மான வழிவை<br>புடையவனும்<br>அவனே. |

\* \* \*—எம்பெருமானுடைய திவ்யமங்கள் விக்ரஹத்தின் வைலக்ஷ்ணபத்தைப்பீபசி அதுபவிக்கிறூர். உகப்புருவன்தானே—கண்டவர்களைல்லாரும் உக்கும்படியான திருவருவத்தையுடைய வன் என்கை. “தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமண்ண தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மல்லிதீ” (கம்பராமாயணம்.) என்றது காண்க. அன்றியே, நம்மைப்போல் கருமங்காரணமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே “உங்களும் தாவிலிதொராட்சிஹாஃஹாஃ” என்கிறபடியே தானே திருவள்ளுமுகத்து பரிக்ரஹித்துக்கொள்ளப்பட்ட வழிவை யுடையவன் என்றுமாம்.

ஒளியிருவன் தானே—1. “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழுச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்கிற

படியே தேஜஸ்புஞ்ஜமே வழிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன்.

மகப்புருவன்—‘இஹாதூதம்’ [மஹாத்புதம்] என்ற வட சொல் ‘மகப்பு’ எனச்சிதைந்தது; மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி. இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமராணன்கிறது பேர்ன்னடிகளால். கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி ‘புருவ மொன்றுக்கொன்றேசனையான்’ என்று அவனுக்குப் பெயரிடப் பட்டது. ‘யோஜா’ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது. ... ... .... ... ... .... ... (உக)

அவனேன்னை யாளி யரங்கத்து \* அரங்கில்

அவனேன்னை யெங்தாமல் காப்பான் \*—அவனேன்னை

துள்ளத்து நின்று நிருந்தான் கிடக்குமே \*

வேள்ளத் தரவணையின் மேல்.

(ந.ா)

|                   |                               |                    |   |
|-------------------|-------------------------------|--------------------|---|
| என்னை ஆளி         | { என்னை ஆட்கொண்<br>டருள்பவனை  | உள்ளத்து           | கெஞ்சிலே  |
| அரங்கத்து<br>அவன் | { பூர்வங்கநாதன்               | நின்றுஞ்           | { நிற்பதும் இருப்ப<br>இருந்தான் { தும்செய்கிறுன்;<br>(ஆனபின்பு இனி) |
| என்னை             | என்னை                         | அவன்               | அப்பெருமான்   |
| அரங்கில்          | { ஸம்ஹாரமாகிற<br>நாடகசாலையில் | வெள்ளத்து          | திருப்பாற்கடலில்  |
| எய்தாமல்          | { பிரவேசிக்க<br>வொட்டாமல்     | அரவு               | { சேஷ சயனத்திலே   |
| காப்பான்          | காத்தருள்வன்;                 | அணையின்            | மேல் { சேஷ சயனத்திலே  |
| அவன்              | அப்பெருமான்                   | கிடக்குமே          | பொருந்துவலே?  |
| என்னது            | என்னுடைய                      | [பொருந்தமாட்டான்.] |   |

\* \* \*—இப்படிப்பட்ட எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய ஸ்தாநங்களை விட்டிட்டு என்னெஞ்சிலேயே நிற்பதுமிருப்பதுமாகவின்றுன் எனக்கூர். திருவரங்கம் பெரியகோயிலில் \* குடத்தை முடியைவத்துக் குணத்தை பாதம்கிட்டி வடத்தை பின்பு காட்டித் தென்தைச்சிலங்கை நோக்கித் துயில்கொள்ளு மும்கைக்காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்ட பெருமான் இனி

நான் ஸம்ஸாரமாகிய நாடகசாலையிற் புகாவண்ணம் என்னைக் காத் தருள்வன் ; அவ்வளவேயன்றி என்னுடைய ஹருதயத்தையே தனக்குப் பரமப்ராப்யமான ஸ்தலமாகத் திருவுள்ளம்பற்றி, நிற்ப தும் வீற்றிருப்பதுமெல்லாம் இங்கொயாயிரானின்றுன் ; இனி அவ ஹுக்குத் திருப்பாற்கடலில் திருவரவணையில்தானும் படிக்கை பொருந்துமோ? பொருந்தாது—என்றாயிற்ற.

அரங்கில் ‘ரங்ஹ’ என்னும் வடசொல் குத்தாடுமிடம் என அம் பொருளது ; அதுவே தமிழில் ‘அரங்கு’ எனத் திரிந்தது. நாடகசாலையில் ஒவ்வொருவனே பலபல வேஷங்களைப் பூண்டு கொண்டு வருதல்போல இந்த ஸம்ஸாரத்தில் ஒவ்வொரு ஆத்மா வும் பலபல தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு அனேக யோனிகளில் பிறப்பதுபற்றி ஸம்ஸாரத்தை நாடகசாலையாகச் சொல்வது நன்கு பொருந்தும். 1. பிறவிமா மாயக்குத்து” என்றார் நம்மாழ்வாரும். .... ... .... .... (ஏ.0)

மேல் நான்முக னரணையிட்ட விசோபம் \*

தான் நாரணைழித்தான் தாரகையுள் \*—வானேர்

பெருமானை யேத்தாத பேய்காள் \* பிறக்கும்

கருமாயம் பேசில் கதை.

(ந.க)

|                 |  |               |  |
|-----------------|--|---------------|--|
| மேல்            | முன்பொருகால்                             | ஏத்தாத        | { வாய்க்காண்டு வாழ்த்தமாட்டாத                                      |
| நான்முகன்       | பிரமன்                                   | பேய்காள்      | { அறிவு கேட்டகளே!  |
| அரணை            | ருத்ரனைக்குறித்து                        | பிறக்கும் கரு | { பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அதுபவிக்கக்கூடிய) |
| இட்ட            | கொடுத்த                                  | மாயம்         | { ஆச்சரியமான துக்கங்களை  |
| விசோபம்         | சாபத்தை                                  | பேசில்        | சொல்லப்புகுந்தால்  |
| தாரகையுள்       | { இங்கிலவுலகத்தில் (உள்ளாரெல் வாரு மறிய) | கதை           | { ஒரு மஹாபாரதம் போலே பரங்கிருக்கும்.                               |
| நாரணன் தான்     | எம்பெருமானே                              |               |  |
| ழழித்தான்       | { போக்கியருளினன் ; (அப்படிப்பட்ட)        |               |  |
| வானேர் பெருமானை | { சித்யஸு-மரி நாத னன ஶீமங் நாராயணனை      |               |  |

\* \* \*—எம்பெருமானுடைய பெருமை நாடு கரமும் நன்கறிந்தாயிருந்தும் அவனே ஏத்தமாட்டாத பரவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அதுபவிக்க விரியவர்கள் என்கிறோ.

ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனுமிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவன்களை சிரமாண்றக்கீள்ளி யெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் சொல்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் “இப்பாவங் தொலைப்ப சிச்சை யெடுக்கவேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்” என்று உரைக்க, சிவ பிரான் பலகாலம் பல தலங்களிலுள்ளென்று சிச்சையேற்றக் கொண்டே வருந்தித்து கிரிந்தும் அக்கபாலம் நிறையாது நீங்காதாக பின்பு ஒருநாள் பதரிகாச்சரமத்தை படைத்து அங்கு எழுந்தருளி யுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷயம்’ என்று: பிசைஷயிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது—என்பதே நான்முகனரையிட்ட விடு சாபம் நாரண்ணேழித்த வரலாறு. குரு பாதகத்தைப் போக்கிச் சிவனையும் உய்யக்கொள்ளவல்ல பரௌத்வதை ஸ்ரீமந்நாராயணன் என்பதை அறிகின்றிலவே இப்பேய்கள் என்று வருந்துகிறார்.

பிறக்குங் கருமாயம் பேசில் கதை=எம்பெருமானுடைய பெருமையறிந்து அவனே ஏத்தனிர்களாகில் உஜ்ஜீவித்துப் போவீர்கள்; இல்லையேல், மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து கர்ப்பப்பைக் களில் நீங்கள் படநேரும் துக்பங்கள் மஹாபாரதம்போலே பெரிய கதைப்புத்தகமாக எழுதிவைக்கத் தக்கதாகும் என்றவாறு.

முதலிடில், விசோபம் என்று முழுச்சொல்; ‘விடு’ என் பதற்குத் தனியே பொருளில்லை; அதை ஒரு உபஸர்க்கம்போலக் கொள்க. சாபம்—அதுபவித்தே தீரவேண்டிய பாவம். தாரகை யுள்=வடமொழியில் “யாயாரிதீ யாணி” என்று ழுமிக்குப் பெயர்களிருப்பதுபோல் ‘யார்கா’ என்றும் ஒரு பெயர் இருக்கத் தகும். ‘தாரணியுள்’ என்றும் பாடமுண்டென்ப. ‘யாணி’ என்பதன் நிட்டல். .... ... .... .... (நக)

கதைப்போருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள \*  
உதைப்பளவு போதுபோக் கின்றி \*—வதைப்போருள்தான்  
வாய்ந்த குணத்துப் படாத தடைமினே \*

ஆய்ந்த குணத்தா னடி. (ந.2)

|   |   |                     |   |
|---|---|---------------------|---|
| கதை<br>பொருள்தான்                       | { (உலகத்தில்) வியவ<br>ஹரிக்கப்படு<br>கின்ற பொருள்<br>கன் யாவும்   | வாய்ந்த             | { திருக்கல்யாண்<br>குணத்து { குணங்களில்                     |
|   |   | படாதது              | சடுபடாத வஸ்து   |
| உதைப்பு<br>அனவு போது<br>போக்கு<br>இன்றி | { ஒரு சியித்தகாலமும்<br>இயாமல்<br>[எப்போதும்]   | வதை                 | { அபதார்த்தமே<br>பொருள்தான் { யாகும் ;                      |
|   |   | (ஆகையாலே)           |   |
| கண்ணன்<br>திரு<br>வயிற்றின்<br>உன்ன     | { எம்பெருமானுடைய<br>ஸங்கல்பத்தில்<br>ஸத்தை பெற்<br>திருக்கின்றன ;<br><br>(அப்படிப்பட்ட<br>எம்பெருமானுடைய) | ஆய்ந்த<br>குணத்தான் | { சிறந்த திருக்குணங்<br>களை யுடையவ<br>ஞை அப்<br>பெருமானுடைய |
|   |   | அடி                 | திருவடிகளை  |
|   |   | அடையின்             | ஆச்சரியியுங்கோன்.   |

\* \* \*—தன்னுடைய வங்கல்ப மாத்ரத்தினால் வகல பதார்த் தங்களுக்கும் ஸத்தையை விளைக்கின்ற எம்பெருமானுடைய குணங்களில் சடுபட மாட்டாதவர்கள் அஸ்ததுக்களாவர்; அங்கு னாகமே நீங்கள் அக் குணங்களியின் திருவடிகளைச் சார்ந்து வாழ் மின் என்று சிலரைநோக்கி உபதேசிக்கும் பாசரம் இது.

கதைப்போருள்தான் கண்ணன் திருவயிற்றினுள்ள = ‘கயா’ என்னும் வடசொல்லுக்கு ‘வாயாற் சொல்லுதல்’ என்று.பொருள். நம்மால் வ்யவஹரிக்கப்படுகின்ற பதார்த்தங்களால்லாம் எம்பெருமானுடைய வங்கல்பாதிநங்கள் என்கை.

உள்ள—உள்ளன என்றபடி.

முதலடிக்கு வேறு வகையாகவும் பொருள் கொள்வர்.

உதைப்பளவு போதுபோக்கின்றி=கண்ணிமைப்பதும் கை கொடிப்பதும் உதைப்பு; ஒரு சிடிகை போடுகிற மாத்திரமான காலம் என்கை. அவ்வளவு காலமும் இடைவிடாமல்—ஸ்ரவ காலத்திலும் என்றவாறு. அன்றியே, மேலே ‘அடையினே’

என்ற வினைமுற்றோடு இவ்விரண்டாமடியைக் கட்டியுரைக்கவுமாம்; ஒரு சிமிட காலமும் தாமதியாமல் விரைந்தடி சேர்மினே என்றபடி.

வாய்ந்த குணத்துப் படாத்து வதைப்பொருள்தான்—நாம் அது பவிப்பதற்குப் பாங்கான பகவத் குணங்களிலே ஈடுபடாதவர்கள் “கவுன்னவு வை வைதி கவுகு ஹெதி வெதி வெகு” என்கிற உபயோகம்.

இதுத்தின்படியே அபதார்த்தங்களாவர்கள் என்கை. “குணத்துப் படாதவர்” என்னுமல் ‘படாத்து’ என்றது பகவத் குணங்களில் ஈடுபடாதவர்களிடத்தில் தமக்குள்ள வெறுப்பினால். அவிவேகி கணை நோக்கிக் ‘குட்டிச்சுவரே!’ என்பதுபோல. வதை—வசை; தகரசகரப்போலி.

கீங்களும் அவத்தாக ஆய்விடாமல் ஆய்ந்த குணத்தா ணடியை அடையின் என்று தலைக்கட்டினாராயிற்ற. .... (நட.)

அடிச்சகடம் சாடி யாவாட்டி \* யானை

பிடித்தோசித்துப்பேய்மூலை நஞ்சண்டு \*—வடிப்பவள வாய்ப்பின்னை தோளிக்கா வல்லேற் றேருத்தியுத்து \*

கோப்பின்னு மானுன் குறிப்பு.

(நட.)

(எம்பெருமான்)

குறிப்பு { (அடியாரைக் காத் தருள வேஜு மென்கிற) திரு வன்னத்தினால்

அடி

திருவுடியாலே

ஒத்து

{ கொம்பை முறித் தொழித்தும்

சகடம்

சகடாவாரை

பேய்

{ சூதனையென்னும் பேய்ச்சியி னுடைய

சாடி

ஒழித்தும்

நஞ்ச

{ முலையில் தவலியிருந்த

ாரவு

காளியங்கத்தை

விஷத்தை

ஆடி

{ வாலைப்பிடித்து ஆம்பிக் கொழுப் படக்கியும்

உண்டு

{ அமுத செய்து அவஞ்சிவர மாய்த்தும்

யானை

{ குவலயாபீட மென் அம் யானையை பற்றிக்கொண்டு

வடி பவளம் வாய் தோளி

{ அழகிய பவளம் போன்றவாயை யும் தோளையு னுடையளான்

பிடித்து

|            |                                 |             |                            |
|------------|---------------------------------|-------------|----------------------------|
| பின்னைக்கா | { பெப்பின்னைப்<br>பிராட்டிக்காக | இறத்து      | முறித்தொழித்தும்           |
| வல்லற      | { கொடிய ரிவாபங்களி<br>னுடைய     | பின்னும் ஹோ | { தன்னுடைய<br>சேவித்வத்தை  |
| ஏருத்து    | முசுப்பை                        | ஆனான்       | சிலைநிறத்திக்<br>கொண்டான். |

\* \* \*—எம்பெருமானுக்கு ஏற்கனவே ஈச்வரத்வம் இருந்தாலும் அவதரித்துப் பண்ணின சில ஆணித் தொழில்களால் அந்த ஈச்வரத்வம் நன்னர் சிலைநிறத்திக் கொள்ளப்பட்டதென்று சில சேஷ்டிதங்களைப் பேசியதுபவிக்கிறார்.

அடிச்சகடம்சாடி-நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீ கிருஷ்ண சிகவை ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி யசோதை யமுனை நீராடப் போயிருந்த காலத்து, கம் ஸனுலேவப்பட்ட அஸூரனெருவன் அச்சகடத்தில் வந்து ஆவே சித்துத் தண்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதையறிந்த பகவானுன் குழந்தை பாலுக்கு அழுகிற பாவளையில் தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தைச் சிந்நபின்ந மாக்கினவன்க.

அரவாட்டி—ஒருநாள் கிருஷ்ணன் கண்றுகளை ஓட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க, மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து ‘க்ருஷ்ண! அவ்வழி ஹோக்க வேண்டா; அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்ஷியினுற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு அநர்றமாம்படி செய்த காளியன்னுங் கொடிய ஜூந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு அனுகினவர்களைனவரையும் பினமாக்கி விடுதலால் நாங்கள் அஞ்சகின்றோம்’ என்ன, அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டு மென்று திருவுள்ளங்கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ள தொரு கடம்பமரத்தின்மேலேறி அம்மடுவிற் குதித்து, கொடிய அஞ்நாகத்தின் படங்களின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ்ச செய்து நக்கக் கூடிய வளியடக்குக்கையில், மாங்கலிய பிழையிட்டருள் வேண்டுமென்று தண்ணை வணக்கிப் பிரார்த்தித்த நாககண்ணிகை

களின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடவிற் சென்ற வாழும்படி விட்டருளினன் என்க. அரவு ஆட்டி எனப் பதம் பிரித்துபோல ‘அரவாட்டி’ எனவும் பிரிக்கலாம்; “குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனேடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்” என்ற நன்னாற் சூத்திரமுணர்க.) அர-காளியநாகத்தை, வாட்டி—வலிபடக்கி, என்கை.

யானைபிடித்தோசித்து=வில்விழவுக்கென்று கம்ஸனலைமூக்கப்பட்டு மதுரைக்கு எழுங்கருளின கண்ணப்ரான் கம்ஸனரன் மனையை நோக்கிச் செல்லுவைகயில் அவ்வரண்மனை வாயில்வழியில் தன்னைக் கொல்லும்படி அவனுல் ஏன் சிறுத்தப்பட்டிருந்த குவலயாபிடமென்னும் மதயானை சிறிவர, கண்ணப்ரான் அதனையெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டனன்க.

பேய்மூலை நஞ்சண்ணே=பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் கல்ல ‘பெண்ணுறுவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்குவந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்ச தீற்றிய மூலையை உண்ணைக் கொடுத்துக் கொல்லமுயல், பகவானுன் குழந்தை அவ்வரக்கியின் தனக்களைக்கைகளால் இறகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவனுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கூறி உடம்புநரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செப்தன் னென்க.

வல்லேற்றேருத்தியத்து—நப்பினைப் பிராட்டியை மனம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசல்கமாகக் குறித்தபடியார்க்கும் அடங்காத அஸாராவேசம்பெற்ற எழுளருதுகளையும் கண்ணப்ரான் எழுதிருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மனஞ்செய்து கொண்டனன்க.

ஆக இப்படிப்பட்ட விரோதி சிரஸந்த தொழில்கள் செப்து தன்னுடைய ஈச்வரத்வத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டா னெம் பெருமான் என்றாயிற்று. ... .... .... (நட.)

குறிப்பேனக்குக் கோட்டிழூர் மேயானை யேத்த \*

குறிப்பேனக்கு நன்மை பயக்க \*—வேறுப்பனே

வேங்கடத்து மேயானை மேய்வினைநோ யேய்தாமல் \*

தான்கடத்தும் தன்மையான் தாள்.

(ஈச)

|                      |  |           |   |
|----------------------|--|-----------|---|
| கோட்டிழூர்           | { திருக்கோட்டிழூரில்<br>நித்யவாஸம்<br>பண்ணுமவனும்  | எனக்கு    | { எனக்குக்<br>குறிப்பு { குதுஹலம்;  |
| மேயானை               |  |           |   |
| வேங்கடத்து<br>மேயானை | { திருமலையில் நித்ய<br>வாஸம்பண்ணு<br>மவனுமான<br>பெருமானை   | மெய் வினை | { சரீர ஸம்பந்தத்<br>துக்கு அடியான<br>கருமங்களும்                                |
|                      |  | கோய்      |   |
| எத்த                 | துதிப்பதற்கு   | எய்தாமல்  | வியாதிகளும்   |
| எனக்கு<br>குறிப்பு   | { எனக்கு ஆசை;<br>(எம்பெருமானை<br>இடைவிடாது<br>அநுபவிப்பதனு<br>லுண்டாகும்)<br>பெருமையை<br>உண்டாக்கிக்<br>கொள்வதற்கு | தான்      | { தானே அவற்றைப்<br>போக்கியருளும்<br>ஸ்வபாவத்தை<br>யுடையனுன் அப்<br>பெருமா னுடைய |
|                      |  | தாள்      | திருவடிகளை  |
| நன்மை பயக்க          |  | வேறுப்பனே | மறந்திருப்பனே-  |

\* \* \*—திருக்கோட்டிழூர் திருவேங்கடம் முதலான பல திருப்பதிகளிலே எனக்காக வந்து ஸங்கிதிபண்ணி ஸாலபனையிருக்குமெம்பெருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோ வென்கிறோர். திருக்கோட்டிழூரிலும் திருமலையிலும் சென்று எம் பெருமாஆக்குப் பல்லாண்டு பாடவேண்டுமென்றும் அவனை இடைவிடாது அநுபவித்து ஆத்மாவக்கு நன்மையை விளைத்துக் கொள்ளவேணுமென்றும் ஆசை கொண்டிருக்கின்றேன். எவ்வித மான கருமங்களும் துக்கங்களும் எனக்கு வந்து கிட்டாதபடி செய்து எண்ணைக் காத்தருள்கின்ற அப்பெருமா னுடைய திருவடி களை நான் எப்படி உபேக்ஷித்திருக்கமுடியும்—என்றாயிற்று. மூன்றுமடியில் “வெவ்வினைநோய்” என்றும் பாடமாம்.

தாளா வுலக மளந்தவசவே கோல் \*

வாளா கிடந்தருளும் வாய்திறவான் \*—நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான் \*

ஜங்தலைவாய் நாகத் தகைன்.

(ஈடு)

|                               |  |  |  |
|-------------------------------|--|--|--|
| ஈஸ் ஒதம்<br>வந்து<br>மா மயிலை | பெரிய அலைகள்<br>கரையிலேவந்து<br>வீசப்பெற்ற<br>மயிலாபுரிக்கு அடுத்த                         | வாளா<br>கிடந்தருளும்                             | வெறுமனே<br>சயனித்திரா<br>ங்கின்;                                 |
| மா வல்லிக்<br>கேணியான்        | { திருவல்லிக்கேணி<br>யில் நித்யவாஸம்<br>பன்னுகிற<br>ஸர்வேச்வரன்                            | வாய்<br>திறவான்                                  | { வாய்திறந்து ஒன்று<br>மருளிச்செய்வ<br>தில்லை;                   |
| ஐ தலை வாய்<br>நாகத்து அணை     | { ஜங்து தலைகளையும்<br>ஜங்து வாய்களையு<br>முடையனான<br>திருவனந்தாழ்வா<br>ஞகிற<br>படுக்கையிலே | (இப்படியிருப்பதற்குக் காரணம்)<br>தாளால்<br>உலகம் | திருவடியாலே<br>உலகங்களை அளந்தத<br>அளந்த<br>அசவேகால்<br>ஆயால்மோ?. |

\* \* \*—திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாளாக நின்றதிருக்கோலமாய் ஸேவைஸாதிப்பது தவிர, நாகத்தனைக் கிடந்த பெருமானுக ஸேவைஸாதிக்கிற திருக்கோலமும் உண்டாகையாலே அந்த திவ்யமங்களாவிக்கரஹத்தி ஸீபேட்டுப் பேசுகிற பாசுரம் இது.

அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான்கள் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஒருபடிப்பட்டே யிருக்குமேயன்றி ஒருஊரும் மாற்மாட்டாதென்பதும் ஒருஊரும் சோதிவாய் திறந்து பேசுயருள்வதில்லை யென்பதும் ஆழ்வார்க்கட்குத் தெரிந்திருக்கச் செய்தேயும் கரைபுரண்ட ப்ரேமத்தின் கணத்தினால் அர்ச்சாவதார ஸமாதியையும் குலைத்துப் பரிமாறப் பார்ப்பர்கள்; நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கொடியார்மாடக் கோரூரகத்தும் புளிங்குடி யும், மடியாதின்னே நீதுயில் மேலி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேல் இப்படிதான் நீண்டுதாவிய அசவோ பணியாயே” (8-3-5) என்றும், “கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன்திருவுடம்பசையத், தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமைவழிலுருங் தொண்டரோர்க்கருளித், தடங்கொள்தாமராக் கணவிழித்து நீயெழுந்துன் தாமரைமங்கையும் நீயும், இடங்கொள் மூவுலகுங் தொழுவிருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே!” (9-2-3.) என்றும் அழகாகப்பேசினார். இவ்

வாழ்வார்தாமும் திருச்சங்தவிருத்தத்தில் “நடந்தகால்கள் கொங்கவோ?....காவிரிக்கரைக் குடங்கையுள், கிடங்கவாறெழுஷ்கிருந்து பேசவாழி கேசனே!” என்றார். அப்படியே இப்பாசுரத்திலும்— சோதிவாய்திரந்து ஒருவார்த்தையும் அருளிச்செய்ய மாட்டாமல் நெடுங்காலமாகவே அரவணையின்மேல் ஏகரீதியாக எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கிறேன்!, காடும் மேடும் கல்லும் காடுமான ழுமியை முன்பொருகால் அடியிட்டு அளந்தருளினதாலுண்டான ச்ரமம் இன்னும் ஆறாவில்லைபோலும்; என்கிறார். பேசாதே வாளா கிடந்தருள்வதும் நீர்க்கரையைப் பற்றிக் கண்வளர்ந்தருள்வதும் ஆயாஸத்தின் மிகுதியினால் என்றிருக்கிறார் போலும்.

‘அயர்வு’என்பது ‘அசவு’ என மருவிற்றென்ப. ‘அசைவு’ என்பாருமூளர்.

திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தி யின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணாகத் தனது குடும்பத்தோடு ஸேவவளாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால் கைவிணி யென்ற வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்ற தென் மொழியிலும் பெயர்பெறும். இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரே இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க. இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி” எனப்பட்டது. .... ... ... ... (நடு)

நாகத்தகைக் குடங்கை வேஃகாத் திருவெவ்வுள் \*

நாகத்தகை யரங்கம் பேரன்பில் \*—நாகத்

தகைப்பாற் கடல்கிடக்கு மாதி நேமோல் \*

அகைப்பார் கருத்த வூவான்.

(நக)

|             |  |             |  |
|-------------|--|-------------|--|
| நாகத்து அணை | { திருவனந்தாழ்வா<br>ஞகிற படுக்கை<br>யின்மேலே | நாகத்து அணை | { திருவனந்தாழ்வா<br>ஞகிற படுக்கை<br>யின்மேல் |
| குடங்கை     | திருக்குடங்கையிலும்                          | அரங்கம்     | திருவரங்கத்திலும்                            |
| வேஃகா       | திருவேஃகாவிலும்                              | பேர்        | திருப்பேர் ககரிலும்                          |
| திரு எவ்வள் | திருவெவ்வளுரிலும்                            | அன்பில்     | { அன்பில் என்னுக்<br>திருப்பதியிலும்         |
|             | (அப்படியே)                                   |             |  |

|             |                                       |   |
|-------------|---------------------------------------|---|
| (அப்படியே)  |                                       |   |
| நாகத் த அணை | { சேஷசயனத்தின்<br>மீத                 | { கிடக்கும்<br>பள்ளி கொண்டிருக்<br>கிண்றுன்;                                    |
| பால் கடல்   | திருப்பாற் கடலிலும்                   | (ஏதுக்காக வென்னில்)   |
| ஆசி கெடு    | { ஜகத்காண்டுதனை<br>மால் { ஸர்வேச்வரன் | அணைப்பார்<br>கருத்தன் { அன்பருடைய நெஞ்<br>ஆவான் { சில புகுந்தவனுக்<br>ஆவதற்காக. |

\* \* \*—கீழ்ப்பாட்டில் “ஜந்தலைவாய் நாகத் தணை-கிடந்தரு  
னும்” என்று சேஷசயம் ப்ரஸ்துதமாகையாலே இங்கினே திரு  
வனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டு ஸேவைவாதிக்கப் பெற்ற  
திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியதுபவிக்கிறூர். அன்பருடைய  
அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு  
திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறனென்பதும் இதில் அநுஸந்திக  
கப்படுகிறது.

திருக்குடங்கத், திருவெவல்லூர், தென்திருவ  
ரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத் தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்  
திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீஸ்தையாலே யென்கை.

வேஃகா—கச்சித் திருப்பதியில் ஶ்ரீயதோக்தகாரிலங்கிதி. திரு  
எவ்வுள்=எம்பெருமான் சாலிலோத்ர மாமுரிவனுக்குப் பிரத்ய  
கூமாகி ‘வவிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?’ என வினாகியதனால்  
இத்தலத்திற்குத் திருவெவல்வூர் என்று திருநாமமாயிற்றென்பர்.  
“கீம்க்ருஹம்” என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம். பேர்—அப்பக்  
குடத்தான் ஸக்கிதி. அடிதோறும் ‘நாகத் தணை’ என்று போக்ய  
தாதிசயம் தோற்ற.

அணைப்பார் கருத்தனுவான்=“தெஷாங் ஸததபாதாநாங்”  
என்று கிடையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமா  
னேடு அணைக்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்  
பார்’ எனப்படுவர்; அவர்களுடைய, கருத்தன்—கருத்திலே [திரு  
வுள்ளத்திலே] பொருத்தினவனுக், ஆவான்—ஆவதற்காக என்ற  
படி..

எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திரு  
மலை பெருமான்கோயில் முதலான உகந்தருளின் சிடங்களில்

இருப்பதிற்காட்டிலும் மெப்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலைவந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், ஆகவே, திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்தமாவிருக்குமென்றும், இது வித்தித்துவிட்டால் எம்பெருமானுக்கு திவ்யதேசவாஸத்தில் ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநாஷனத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசரத்தையும் மூலமாகக் கொண்டதாகும். “கல்லுங்கணக்கடலும் வைகுஞ்சவானுடும், புல்லெண்ணிருமின்தன கொல் ஏபாவம்!—வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுஞ்சு நீங்கான், அடியேன்துள்ளத்தகம்” என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசரமும் இங்கு ஸ்மரிக்கத் தகும். ... .... .... ... (நட)

வானுலவு தீவளி மாகடல் மாபோருப்பு \*

தானுலவு வேங்கதிரும் தண்மதியும் \*—மேனிலவு

கோண்டல் பேயரும் திசையேட்டஞ்சு குழ்ச்சியும் \*

அண்டங் திருமா லகைப்பு.

(நட)

|             |                                |              |                                      |
|-------------|--------------------------------|--------------|--------------------------------------|
| வான்        | ஆகாசமும்                       | கொண்டல்      | மேகங்களும்                           |
| தி          | அக்னியும்                      | பெயரும்      | சேதவர்க்கலும்                        |
| உலவு வளி    | { உலாவுகின்ற<br>வாயுவும்       | திசை எட்டும் | எட்டுத்திசைகளும்                     |
| மா கடல்     | பெரிய கடலும்                   | குழ்ச்சியும் | ஆவரணங்களும்                          |
| மா பொருப்பு | { பெரிய<br>குபெர்வதங்களும்     | அண்டம்       | { ஆடை இவையெல்<br>வாவற்றேஞ்சு<br>கடின |
| உலவு        | திரிகின்ற                      | அண்டமும்     | அண்டமும்                             |
| வெம்        | { உஷ்ணகிரணங்களை<br>கதிர்தானும் | திருமால்     | { ஸர்வேச்வர<br>ஞுடைய                 |
| தண் மதியும் | குளிர்ந்த சங்கிரங்கும்         | அக்கப்பு     | { ஸங்கல்பத்தினு<br>லாயது.            |
| மேல் நிலவு  | மேலே நிலாவுகின்ற               |              |                                      |

\* \* \*—பஞ்சஷூதங்களும், சந்தரஸமீர்யர்களும், மேகமண்டலங்களும், ஜீவராசியும், எண்டிசைகளும், ஆவரணங்களும் அண்டமுமெல்லாம் எம்பெருமானுடைய விழுதிகள் என்றாயிற்று.

முதலடியில், வான் என்று ஆகாசமும், தீயை தேஜஸ்ஸாம், வளி என்று வாயுவும், கடல் என்றதனுடே ஜலத்துவமும், போருப்பு என்றதனுடே பூமிதத்துவமும் ஆகப் பஞ்சபூதங்கள் பகரப்பட்டன.

மூன்றாமடியில் “கோண்டல்பேயரும்” என்றதை ஒரு சொற்செறிவாகக்கொண்டு மேகமென்று பெயர் பெற்றவையும், என்று முறைப்பர்.

அகைப்பாவது—எழுச்சி; திருவுள்ளத்தில் எழுச்சி [முயற்சி] யாகிய ஸங்கல்பத்தைச் சொன்னவாறு. ... ... (ந.எ)

அகைப்பில் மனிசரையாறு சமயம்

புகைத்தான் \* போருகடல் நீர்வண்ணைன் \* — உகைக்குமேல் எத்தேவர் வாலாட்டு மேவ்வாறு செய்கையும் \*

அப்போ தோழியுமழைப்பு.

(ந.ஏ)

அகைப்பு இல் { உஜ்ஜீவிக்கமாட்  
மனிசரை } டாத மனிசர்களை

இறு சமயம் { (நீசங்களான) ஆறு  
மதங்களில் }

புகைத்தான் { புகும்பது  
செய்தவனும் }

பொரு கடல் { அலையெறிகின்ற  
கடல் நீர்போன்ற  
திருநிறத்தை  
புடையவனுமான  
ஸர்வேச்வரன் }

உகைக்கும் { உதாவலீநனு யிருக்கு  
வல் } விடும் பகுத்தில்

அப்போது அப்போதே

எத் தேவர் { எந்த தேவர்க  
வாலாட்டும் } ஞடையவும்  
அஹங்காரமும்

எவ்வாறு { எவ்விதமான (யஜ்  
செய்கையும் } ஞம் முதலிய)  
காரியங்களும்

அழைப்பு { (தேவதைகளின்)  
ஆஹ்வாங்மும் }

ஒழியும் ஒழிந்து போய்விடும்.

\* \* \*—திருவாய்மொழியில் (1—1—5.) “அவரவர் தமதம் தறி வறி வகை வகை, அவரவரிறையவ ரெனவடியடைவர்கள், அவரவரிறையவர் குழைவிலைரிறையவர், அவரவர் விதிவழியடைய வின்றனரே” என்ற பாசரத்தின் பொருளைத் தெரிந்துகொண்ட பின் இப்பாட்டின் பொருள் நன்கு நெஞ்சிற்பதியும். அப்பாசரத்தின் கருத்தாவது—பலவகைப்பயன்களை விரும்புகின்ற உலகத் தவர்கள் தங்கள் தங்கள் குசிக்குத்தக்கபடி பிரமன் சிவன் இந்திரன்

என்றுள்ள பலபல தெய்வங்களை ஆசரயிக்கின்றனர்; அத்தெய்வங்கள் இவர்கள் சிரும்பிய பலன்களைக்கொடுக்கக் குறையில்லை; ஏனென்றால், ஸர்வேசுவரனுண ஸ்ரீமந்நாராயணன் அத்தெய்வங்களுக்கு அந்தர்யாமியாயிருப்பதனுடைய அந்த மாஹாத்மியத்தினால் அத்தெய்வங்கள் பலன்கொடுக்கும் சக்தியுடையனவாக ஆய்விடுகின்றன என்கை. ஆகவே எம்பெருமானுடைய ஆவேசத்தினால் தான் ஸாமாந்ய தெய்வங்களைல்லாம் தக்களைப்பற்றின அபேக்ஷகர்களுக்கு அந்தந்த ப்ரயோஜனங்களை யளிக்கின்றன வென்ற தாழிற்று.

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு. ‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்’ என்றால் போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம்; ‘அரசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது’ என்றால் போலே சொல்லுவது வ்யதிரேக முகத்தாற் சொல்லுவதாம். கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும். இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும். எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பல வளிக்கின்றன என்று திருவாய்மொழிப் பாசரத்திற்கொல்லிற்று; எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனீயும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில்.

இப்பாட்டிற்கு ப்ரதாநப்ரமேயம்பின்டிகளே; முன்னடிகள் விசேஷணமாத்ரம். எம்பெருமான் எப்படிப்பட்டவனென்றால், அகைப்பில் மனிசரை ஆறுசமயம் புகைத்தான் = ஆறுசமயங்களாவன—சாக்யர் உலுக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள். இவை அவைதிகங்க எனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாலும் குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானும் எம்பெருமான். இவ்விடத்தில் “போற்றிமற்றேர் தெய்வம் பேணப் புறத் திட்டும்மையின்னே, தேற்றிவைத்தது எல்லீரும் வீடு பெற்று ஊலகில்லை பென்றே” (4—10—6.) என்ற திருவாய்மொழிப் பாசரத்தின் பொருள் அதுவெந்திக்கத்தகும்.

உகைக்குமேல்—உகைத்தலாவது உபேக்ஷித்தல் ; தேவதாங்தரங்களிடத்தில் தான் ஆவேசியாத பகுதித்தில் என்றபடி.

எத்தேவர் வாலாட்டுமே—பிரமண் உலகங்களைப் பகடத்தானென்றும், சிவன் திரிபுரமெரித்தானென்றும், இந்திரன் வருத்ராஸாரவதம் பண்ணினுடென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவதெல்லாம் தெரியுமோ; எம்பெருமான் அதுபற வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய் திருக்கமுடியுமோ? என்றாலு. ‘வாலாட்டுமே’ என்று உலக வழக்கச்சொல்லின் அதுகாரம் அஹங்காரப்படுகிறவனை ‘வாலாட்டுகிறுன்’ என்பது வழக்கம்.

எவ்வாறு செய்கையும்—அந்தணர்கள் பஜ்ஞாகங்களை அதுஷ்டத்து “உழுப் பூஷாஹா, வொழாப் பூஷாஹா” என்றிப்படி சொல்லி ஹவிஸ்ஸை யளிப்பதெல்லாம் அந்தர்யாமித்வேந எம்பெருமானை உத்தித்தித்தேயன்றே; அந்த இந்திரன் முதலிய தெய்வங்களில் எம்பெருமான் உள்ளுறைகின்றிலனுயின் அத்தெய் வங்களை சோக்கி ‘ஸ்வாஹா, ஸ்வாஹா’ என்று சொல்லிசெய்வது ஒன்றுமில்லையாகும் என்கை.

அழைப்பு—1. “உழுப் பூஷாஹா ஹரிவ குறை சீயாதிரை” என்றும் ‘ஹுதாண் ஓவாஹபாழி, வா-ஞாஹவாஹபாழி’ என்றும் சொல்லுகிறபடியே தேவதாங்தரங்களை யழைப்பதும் ஒய்க்கு விடுமென்கை.

....      ....      ...      (ந.ங.)

அழைப்பன் திருவேங்கடத் தானைக் காண \*.

இழைப்பன் திருக்கூடல் கூட \*—மழைப்பே

ராவு மணிவரன்றி வந்திழிய \* யானை

வேகுவி யரவோஞ்கும் வேற்பு.

(ந.கு.)

|          |                     |  |            |                                      |
|----------|---------------------|--|------------|--------------------------------------|
| திருவேங் | { திருவேங்கட        |  | மழை        | { மழைபோல்                            |
| கடத்தானை | முடையானை            |  |            | சொரிகின்ற                            |
| காண      | கண்ணால் ஸேவிக்க     |  | பேர் அருவி | { பெரிய                              |
| அழைப்பன் | { வாய்விட்டுக் கூப் |  |            | அருவிகளானவை                          |
|          | பிடா சின்றேன்;      |  | மணி        | { (அங்குமிக்குங் கிடக்கிற) ரத்னங்களை |

1. தைத்திரீய ஆண்யகம்—முதல்ப்ரச்நம்.

|   |                      |             |  |
|---|----------------------|-------------|--|
| வரன்றிலும் திரட்டிக்கொண்டு                                | இழிய { வந்த இழிய     | ஒடிங்கும்   | (அந்த ரத்னங்களை மின்னலாக மயக்கி) புற்றிலே சென்று மறைய வும் பெற்ற |
| (அந்த ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்ஷிஜ்வாலைகளாக ப்ரமித்து) |                      |             |  |
| யானை  | யானைகளானவை           | வெற்பு      | திருமலையை  |
| வெருவி  | பயப்பட்டு நிற்கவும்  | கூட         | { சென்று கூடவேணு மென்று  |
| அரவி  | { மலைப் பாம்புகளானவை | திருக்கூடல் | { கூடலிழையுக் கிண்஠ேன்.  |

\* \* \*—உலகத்தவர்கள் எக்கேடு கெடிதும் கெடுக ; என்னுடைய போதுபோக்கு நல்லதாகவே யிருக்கப்பெற்றேன் என்கிறோர். திருவேங்கடமுடையானை ஸேவிக்கப்பெறவேணுமென்றும் திருமலையிலே நித்யவாஸம் பண்ணப்பெறவேணுமென்றும் இதுவே எனக்கு ஆவலாயிருக்கின்ற தென்கிறோர்.

இழைப்பன் திருக்கூடல்=கூடலிழைத்தலாவது—வட்டமாகக்கோடுகிற அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டிரண்டு சுழியாகக்கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவுபெற்றால் கூடுகை, ஒற்றைக்கணக்காக முடிவுபெற்றால் கூடாமை என்று ஒரு ஸங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு குறிபார்க்கையாம். சகுனம்பார்க்கும் வகைகளில் இஃது ஒருவகை ; இது, கூடல், கூடலிழைத்தல், கூடல்வளைத்தல், கூடற்குறி இத்யாதி நாமங்களால் வழங்கப்பெறுமென்ப. நாச்சியார் திருமொழி யில் நான்காந்திருமொழியில் [தேள்ளியார் பலர்] ஆண்டாளதுட்டித்தாழிது. பகவத்ஸம்சேஷத்திலே ஆவதுள்ளபடியைக்கூறும் முறைகளிலே இதுவொருமுறை என்னுமிவ்வளவேஉரைத்தக்கது.

கூடலிழைத்தல் பெண்டிரக்கே உரியதன்றும், இங்கு “இழைப்பன் திருக்கூடல்” என்று ஆழ்வாரருளிச்செய்தது நாயகி ஸமாதியில் என்றும் அழகிய மணவாளூச்சீயர் அருளிச்செய்வர்.

பின்னாட்கட்டு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம் ;— மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றனவாம் ; அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்’ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம் ;

பாம்புகளோவன்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம்; ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிமூப்பன் என்கை. அன்றியே, அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் ‘இவை கொள்ளிவட்டம்’ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே மலைப்பாம்பின் வாயிலே விழும்படி யாயின எண்ணவுமாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அனுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது. ‘திரையன் பாட்டு’ என்ற ஓர் பழையதாலில்—“கடுங்கண்பானை கெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல். திண்ணமென்றஞ்சிப், படங் கொள் பாம்பும் விடரகம்புகூலம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து” என்றதனால் மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது.

“ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனச், துஞ்சாத்துயரத் தஞ்சபிடிப்பூசல், நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே” என்று சங்கநூல்களுள் ஒன்றான நற்றினையி லும், “பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரிய மிடற்றர் செய்யமேனிக் கமிலைமலையாரே” என்று டி தேவாரத்தி லும், “இடிகொள் வேழத்தை ஏயிற்றெடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசணக் கற்றறிந்தவரென வடங்கிச், சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேறப், படிகடாமெனத்தாழ்வரை கிடப்பன பாராய்” என்று டி கம்பராமாயணத்திலும் உள்ளபாட்டுக் களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது. அஞ்சியொளித்தல் சிறுபான்யையும், விழுங்குதல் பெரும்பான் மையுமா யிருக்குமென்ப. யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனையில் பதவுரை. யானையானது வெருவி அரவின்வாயிலே ஒடுங்கப்பெற்ற மலை என்பது இரண்டாவது யோஜனையில் பதவுரை.

டி தேவாரம் திருக்கயிலாயம் முதல் திருமுறை 2. ஆம் பாட்டு.

‡ சித்திரகூடப்படலம் 34 ஆம் பாட்டு.

முன்றுமடியில், “வரண்டி” “வரண்றி” என்பன பாட  
பேதங்கள். ... ... ... ... ... (நக)

வெற்பென்று வேங்கடம் பாடினேன் \* வீடாக்கி

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் \*—கற்கின்ற

நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனுர் \*

கால்வலையில் பட்டிருந்தேன் காண்.

(சா)

|                            |  |                       |   |
|----------------------------|--|-----------------------|---|
| வெற்பு என்று               | { பலமலைகளையும்<br>சொல்லிவருகிற<br>அடைவிலே  | கற்கின்ற              | இதப்படுகிற  |
| வேங்கடம்<br>பாடினேன்       | { திருமலையையும்<br>சொன்னவ<br>ஞனேன் ;<br><br>(இந்த உக்கி மாத்திரத்திலே)   | நால்                  | { வேதங்களாகிற<br>சாஸ்த்ரங்களில்                                 |
| வீடு ஆக்கி<br>நிற்கின்றேன் | { ‘மோகம் நமக்கு<br>வித்தம்’ என்னும்<br>படியாக அமைந்<br>தேன் ;<br><br>'நாம் சொன்ன ஒரு<br>சிறிய சொல்<br>ஹக்குப் பெரிய<br>பேறு கிடைத்த<br>பாக்கியம்<br>என்னே! என்று<br>நினைத்து<br>ஸ்தப்தனு<br>யிருக்கின்றேன் ; | வலையில்<br>பட்டிருந்த | { வலையிலுள் அகப்<br>பட்டிருப்பத<br>போல் நிலபோ<br>யல் நிற்கின்ற  |
| நின்று நினைக்<br>கின்றேன்  | { திருவடிகளாகிற<br>வலையிலகப்பட்<br>உத் தரித்து<br>நிற்கின்றேன்.<br><br>(காண்—முன்னிலையசை.)   | நூலாட்டி<br>கேள்வனுர் | { லக்ஷ்மீநாதனுன<br>எம்பெருமா<br>னுடைய                           |
|                            |  | கால் வலையில்          | { திருவடிகளாகிற<br>வலையிலகப்பட்<br>உத் தரித்து<br>நிற்கின்றேன். |

\* \* \*—வெற்பென்று வேங்கடம் பாடினேன்—‘மலை’ என்று வருகிற பெயர்களையெல்லாம் அடுக்காகச் சொல்லுவோமென்று விநோதமாக முயற்சிசெய்து ‘பசமலை, குருவிமலை, பறங்கிமலை’ என்று பலவற்றையும் சொல்லிவருகிற அடைவிலே என்னையுமறியாமல் ‘திருவேங்கடமலை’ என்று என்வாயில் வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனுக்க் கணக்குசொய்து கொண்டான்பது இதன் கருத்து.

வீடாக்கி நிற்கின்றேன்—யாத்ருச்சிகமான இந்த உக்திமாத் திரத்தில் “மீட்சியன்றி வைகுந்தமாகக் மற்றுத்தையதுவே” என்

ஶும்படியாகப் பரமபதமும் வித்தமென்னப் பேறுபெற்றவனுயினேன் என்கை.

நின்ற நினைக்கின்றேன்—நாம் புத்திழுர்வகமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான்றுனே மதிமாங்கா பிட்டுத் திருவுள்ளம் பற்றுகிறவிது என்ன ஆச்சரியம்! என்று இதனையே அதுவந்தித்து ஈடுபடா என்றேன்கை.

கற்கின்ற நூல்வலையிற்பட்டிருந்த நூலாட்டி கேள்வனுர் கால் வலையிற் பட்டிருந்தேன்—எம்பெருமான் ஸகலசாஸ்தரங்களானும் பிரதிபாதிக்கப்படுவதால் அவனுக்கு ‘நூலாளன்’ என்று பெயர்; இப்பெயர்க்குப் பெண்பால் ‘நூலாட்டி’ என்பதாம்; 1. “ஒஹி! ஶாத்திஂ ஹஹவதீஂ ஹுயதீஹாஂஹஃ குதூதாணளவு<sup>ஹா</sup> இணிகொஹாஹுஹு ஹுணஷ்சி தாஷ் அராவாடுநவடு-அநிவ வெதிஹாவஸவதக-ணஸ்து திவாராணவாரஸாராணி.” [பெரிய பிராட்டியாரே!, வேதங்களும் வேதங்கங்களும் எல்லாங்கூடி உமது திருக்கல்யாண குணங்களையே பிரதிபாதிப்பனவாகப் பெரியோர் குறவர்] என்று பட்டர் அருளிச்செய்தபடியே எல்லா நூல்களை யும் தனக்குப் பிரதிபாதகமாகவுடையவன் என்ற காரணத்தினாலும் ‘நூலாட்டி’ என்று பெயர் பெறுவன் பிராட்டி; அவனுடைய கேள்வனுர்—எம்பெருமான்; அவன் எப்படிப்பட்டவ ணென்றுல் கற்கின்ற நூல்வலையிற் பட்டிருந்தவன்; (அதாவது) பரம்பரையாக அஸ்மதாதிகளால் ஒதப்பட்டுவருகின்ற சாஸ்தரங்களாகிற வலையிலே பாற்றியகுத்திருத்திகளால் அசைக்க வொண்ணுதபடி அகப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளாகிய வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன் என்கை.

முன்றுமதியில், சாஸ்தரங்களை எம்பெருமானுக்கு வலையாக வும், சுற்றாடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச்செய்தார்; எம்பெருமானை சாஸ்தரங்களில் நின்றும் எப்படி பிரிக்கமுடியாதோ அப்படியே என்னை அப்பெருமான் திருவடிகளில் நின்றீம் பிரிக்கமுடியாது என்றவாறு. எம்பெருமான் ஒருவலையிலே அகப்பட்டான், நானென்றுவலையிலே அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.

1. திருக்குஜராத்கோசம்.